



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,166 — FRIDAY, OCTOBER 20, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	1119	Western Province	—
Final Orders	—	Central Province	1129
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1130
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1134
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1134
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,618 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kohombagaskada in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North: Part of Minor Road and Reservation (the village limits of Mahawewa, Galhoruwewa and the village limit of Tonigala in Mahapotana Korale);

East: The village limit of Tonigala in Mahapotana Korale, part of cart track and reservation (the village limit of Tonigala in Mahapotana Korale), the village limits of Tonigala and Konwewa in Mahapotana Korale;

South: The village limits of Divulwewa, and Bambarahela in Mahapotana Korale;

West: The village limit of Kuda Messalewa in Uddiyankulama.

Block Survey Village Plan No. 1,316

Lot	Name of Land	Extent		
		A	R	P.
1 ..	Taliyaketiawemukalana, Moragodamu-kalana, Nambakadamukalana	311	3	3
2 ..	Kongahahena	8	1	10
3 ..	Moragodamukalana, Murungagahayemukalana	27	2	32
4 ..	Kandubodayayehena, Waradamanayayehena, Iriwiliyayehena, Welhena, Tajiya-ketuwahena	371	0	38
5 ..	—(Bund, abandoned)	1	0	19
6 ..	Taliyaketiawe Ela (stream)	1	1	31
7 ..	Amunewewa	5	3	7
8 ..	Kolongahahena	1	2	0
9 ..	—(Minor road and reservation) (half area)	8	1	2
10 ..	Amune Ela (stream, dry)	0	0	36
11 ..	Wan Ela (stream, dry)	0	1	39
12 ..	Kolongahahena	24	0	6
13 ..	—(Cart track and reservation)	1	0	39
14 ..	—(Bund, abandoned)	0	0	14
16 ..	Syambalagahawatta	0	3	3
17 ..	Helambagahahena, Kongahahena	12	3	8
21 ..	Kongahahena	10	3	20
22 ..	Diwulgahahena	10	0	24
23 ..	—(Cart track and reservation) (half area)	0	0	36
24 ..	Diwulgahahena	2	0	20
25 ..	—(Cart track and reservation)	0	3	3
26 ..	Hurugahawatta	0	3	25
27 ..	Kolongahawatta	0	2	29
28 ..	Ingingahawatta	0	1	14
30 ..	Ingingahawatta	0	0	15
31 ..	Ingingahawatta	0	1	3
32 ..	Ingingahawatta	0	0	13
33 ..	Netulgahawatta	0	3	6
36 ..	Kolongahawatta	0	0	10
38 ..	Kolongahawatta	0	1	18
39 ..	Kolongahawatta	0	1	18
40 ..	Kolongahawatta	0	1	6
41 ..	Kolongahawatta	0	0	28
42 ..	Kolongahawatta	0	0	25
43 ..	Kolongahawatta	0	1	12
44 ..	— (Foot-path)	0	0	17
45 ..	Tisbambe	2	1	32
47 ..	Meeegahadama	0	3	9
48 ..	— (Foot-path)	0	0	25
49 ..	Kohombagaskadawewa	66	2	30
50 ..	Holmangala	6	0	13
51 ..	Kandubodahena, Kandapaulahena	17	3	20
52 ..	Kirwellagala	3	2	32
53 ..	Kolongahahena	0	3	23
54 ..	Horrow Ela (channel)	0	0	8
55 ..	Kirwellagala	1	1	28

Lot	Name of Land	Extent			Lot	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
56	Puianawela	0	1	27	19	Imbulehena	9	0	16
57	Bogahalanda	0	3	11	20	Puianewatta	0	3	5
58	Bogahalanda	0	1	19	21	—(Foot-path)	0	1	20
59	Bogahalanda	0	2	14	22	—(Stream) (whole area)	0	2	34
60	Bogahalanda	2	0	0	23	Orugalehena	25	0	9
61	Bogahalanda	1	2	5	24	Kerakoppuwa	1	0	22
62	Horrow Ela (channel)	0	0	36					
64	Dambagahaakkare	1	0	4					
65	Horrow Ela (channel)	0	2	7					
66	Kongahaakkare, Akkarawela	1	3	5					
67	Kongahakumbura	1	1	5					
68	Bogahahena, Kongahahena, Kadurugahayaya	62	2	28					
69	Ehetugahahena	2	2	18					
70	Warawewehena	2	0	9					
71	Warawewehena	1	3	35					
72	Warawewehena	2	0	0					
73	Warawewehena	2	0	0					
74	Warawewehena	1	3	39					
76	Akkarawela	0	1	1					
77	—(Bund, abandoned)	0	1	9					
78	Warawewehena, Bogahalanda, Galwetiye-hena, Indiwalahena	114	2	8					
79	—(Cart track and reservation)	2	3	24					
80	Kolongahahena, Bogahalanda, Bulugahahena	66	1	36					
81	—(Cart track and reservation)	1	3	20					
	Total	1,178	1	9					

(Nuwarakalawiya S. O. 1—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,619 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 11th day of August, 1950

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Galhoruwewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mahawewa,
East: The village limit of Talattewa in Mahapotana Korale,
South: Part of Minor Road and Reservation (the village limit of Kohombagaskada);
West: The village limit of Mahawewa.

Block Survey Village Plan No. 1,317

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Nugagahahena, Hurigahahena	2	1	30
2	Wan Ela (stream)	0	0	15
3	—(Tank bund, abandoned)	0	0	28
4	Nugagahahena, Dematagalaha-hena	9	0	4
5	—(Foot path)	0	0	29
6	Olugalehena, Nugagahahena, Dematagalaha-hena	41	3	18
8	Horrow Ela (channel)	0	0	12
9	Horrow Ela (channel)	0	0	10
10	Imbulehena, Nugagahahena	5	2	37
11	Galhoruwewewa, Galhoruwewa	35	2	9
12	Imbulegala	0	1	17
13	Thelambugahahena, Amunehena, Galkanuwewehena	28	1	38
14	—(Tank bund, abandoned)	0	0	13
15	Amune Ela (stream)	0	2	5
16	Thelambugahahena, Amunehena, Galkanuwewehena	11	0	11
17	—(Minor road and reservation) (half area)	2	3	3
18	Orugala	1	2	12

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,620 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Wirandagollewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Rambawewa and Talgahapotana;
East: The village limit of Hettiyewa and the village limit of Pattalapuwa in Mahapotana Korale;
South: The village limit Mahawewa;
West: The village limit of Kahatagasdigilhya in Uddiyankulama Korale.

Block Survey Village Plan No 1,319

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Katuwaragalalamukalana, Wirandagollewemukalana, Ihala Rambewemukalana	19	0	18
2	Ela (stream)	0	2	26
3	Kadigalamukalana, Katuwaragalalamukalana, Wirandagollewemukalana	152	2	11
4	—(Bund, abandoned)	0	2	39
5	Kadigala	5	2	25
6	—(Foot-path)	0	1	4
7	—(Cart track)	0	0	9
8	Mukatigalamukalana, Kadigalamukalana	166	0	34
9	Habaragahaatanduwwawa	6	2	38
10	Wirandagollewewewa	28	1	22
11	—(Stream)	0	1	19
12	Katuwaragalalamukalana	9	3	17
13	—(Foot-path)	0	1	9
14	Siyambalagahamukalana	0	3	20
15	Siyambalagahahena	2	2	14
16	Siyambalagahahena, Migahahena	10	3	7
17	—(Foot-path)	0	0	18
18	Hurgahamukalana, Mukatigalamukalana, Migahamukalana, Kongahamukalana	35	0	30
20	Migahahena	3	1	16
21	Wan Ela (stream)	0	0	18
22	Migahahena, Andaragahahena	2	1	11
23	Horrow Ela (stream)	1	0	37
24	Siyambalagahahena, Andaragahahena, Kongahahena	10	1	3
25	Siyambalagahahena, Kongahahena, Nike-wewa	26	3	33
26	—(Tank bund, abandoned)	0	1	27
27	Migahawatta	0	2	21
28	Kongahahena	5	3	9
31	Migahakumbura	0	0	7
32	Migahakumbura	0	0	7
33	Migahamukalana	1	0	25
34	Migahamukalana, Kongahamukalana	1	2	22
35	—(Foot-path)	0	0	8
36	Migahamukalana, Kongahamukalana	10	3	4
37	Horrow Ela (stream)	0	0	33
38	Boradamunugahahena	0	3	21
39	Halambagahahena	3	3	20
	Total	510	1	2

(Nuwarakalawiya S. O. 3—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,621 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Hettiyewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Talgahapotana and Diyamayilagahawewa,

East: The village limits of Diyamayilagahawewa and Welene-wewa,

South: The village limits of Pattilapuwewa in Mahapotana Korale and Wirandagollewa;

West: The village limit of Wirandagollewa.

Block Survey Village Plan No. 1,320

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Viragaha attanduwwa, Kadurugaha attanduwwa	36	0	24
2	Mukatigalahena, Ihambalahena, Ihambalahahena	9	1	27
3	Labugala	0	3	15
4	Labugalamukalana, Ollugalemukalana	4	1	29
5	Siyambalagahahena, Kadurugahahena, Dematahena	10	1	18
6	Wan Ela (stream)	0	0	22
7	Bulugahahena, Diwulgahahena, Dematahena, Dambagahahena, Kongahahena	54	1	17
8	—(Cemetery)	0	2	31
9	Siyambalagaha attanduwwa	5	3	18
10	Diwulgahahena	9	3	24
11	Dambagahamukalana, Millagahamukalana, Palugahamukalana	17	1	39
12	Viragahahena, Boradamunugahahena, Kongahahena, Nugagahahena	42	0	6
13	Viragahahena (reservation along foot-path)	0	0	9
14	Nugagahahena	6	1	23
16	Siyambalagahahena (old road and reservation)	0	1	15
19	Viragahahena, Siyambalagahahena (reservation along Horrow Ela)	1	1	37
20	Horrow Ela (channel)	0	2	28
21	Siyambalagahahena, Viragahahena	7	3	11
22	—(Foot-path)	0	0	35
24	Migahawatta	0	1	16
25	—(Waste land) (reservation for Horrow Ela)	0	0	24
26	Horrow Ela (stream)	0	0	18
28	Dambagahahena, Kongahahena, Bogahahena (reservation for tank bund)	1	3	2
29	—(Foot-path)	0	1	24
30	Hettiyewewewa	29	2	25
31	Dambagahahena	16	1	12
32	Viragahamukalana, Kadurugahamukalana, Ihelambagahamukalana, Ehetugahamukalana	63	1	3
33	Kadurugahahena	6	1	38
34	Dalukgala	0	1	30
35	Dambagahahena, Bogahahena, Millagahahena, Kadurugahahena, Kongahahena	45	2	7
36	Bogahamukalana	2	3	22
37	—(Foot-path)	0	0	24
38	Bogahahena, Kongahahena	5	3	21
39	—(Tank bund), (abandoned)	0	1	19
40	Wan Ela (stream)	0	1	12
41	Bogahamukalana	1	3	9
Total		384	2	9

(Nuwarakalawiya S. O. 4—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,622 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Welene-wewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Diyamayilagahawewa and Timburiwewa,

East: Part of Yan Oya (the village limit of Kokebe in Mahapotana Korale);

South: The village limit of Italwetunuwewa, and the village limit of Pattilapuwewa in Mahapotana Korale;

West: The village limit of Hettiyewa.

Block Survey Village Plan No. 1,322

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Galpitiyahena, Kongahaidama, Kongahahena	2	0	39
3	Kongahaidama (reservation for tank bund)	2	3	16
4	Kongahahena, Mailagahahena	5	0	1
5	Kongahamukalana	3	0	26
6	Ihalawela, Nugagahakumbura	0	3	18
7	Indigashena, Dambagahahena, Palugahahena, Kongahahena, Nugagahahena	39	1	38
8	Palugahahena, Kongahahena, Dambagahahena	13	2	2
9	Dambagahahena, Palugahahena	3	1	10
10	Galebe, Namadagahaela (water hole)	0	2	0
11	Palugahamukalana, Dambagahamukalana	0	1	17
12	Namadagahaele (water hole)	0	2	17
13	Diulgahamukalana, Palugahamukalana	9	3	35
14	—(Foot-path)	0	0	16
15	Palugahamukalana	2	3	30
16	Yan Oya (stream, half area)	1	1	29
17	Kongahahena, Palugahahena, Diulgahahena	14	2	36
18	Galmadu (water hole)	0	1	1
19	Kongahamukalana, Palugahamukalana, Dambagahamukalana, Helambagahamukalana, Diulgahamukalana	93	3	17
20	Kongahamukalana	1	0	23
21	Welene-wewa	14	3	32
22	—(Cart track and reservation)	2	0	22
23	Welene-wewa	16	2	20
24	Veeranthagahamukalana, Palugahamukalana	3	3	37
25	Siyambalagahahena	1	1	34
26	Ehatugahamukalana	1	1	17
27	—(Minor road and reservation)	4	1	31
28	Palugahamukalana	0	3	9
29	Wan Ela (stream, dry)	0	0	4
30	—(Foot-path)	0	0	2
31	Rajagala	11	0	26
32	Veeranthagahahena	1	1	19
33	Palugahamukalana, Kudamoragodamukalana, Dambagahamukalana, Millagahamukalana, Veeranthagahamukalana	73	0	2
34	Palugahahena, Millagahahena, Kongahahena, Karuwalagahahena	22	3	28
35	Rajagala	0	3	6
36	Kongahamukalana, Palugahamukalana, Millagahamukalana	34	0	35
37	Kongahahena, Palugahahena	11	2	39
38	Kongahahena, Palugahahena	23	2	20
Total		420	3	34

(Nuwarakalawiya S. O. 5—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,623 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Rambawewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Amunuwetiya;
East: The village limit of Talgahapotana;
South: The village limit of Wirandagollewa;
West: The village limits of Kahatagasdigiliya and Nikawewa in Uddiyankulama Korale.

Block Survey Village Plan No. 1,325

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Rambawemukalana	17	1 31
2	Wan Ela (stream)	0	2 21
3	Rambawemukalana	6	2 17
4	Rambawemukalana, Weeragahamukalana	16	0 5
5	—(Main road and reservation)	8	0 3
6	Rambawemukalana	75	2 30
8	Rambawehena (reservation along Horrow Ela)	0	0 10
9	Horrow Ela (irrigation channel)	0	0 12
11	Rambawehena (reservation along tank bund)	0	2 4
12	Weeragahahena	4	1 8
13	—(Foot-path)	0	0 16
14	Rambawemukalana	24	3 27
15	Rambawewa	15	0 7
16	Rambawemukalana	1	0 1
17	—(Cart track)	0	1 33
18	—(Ela)	1	0 3
19	Rambawemukalana	35	0 2
20	—(Cart track)	0	1 35
21	—(Bund, abandoned)	0	1 5
22	Rambawemukalana	73	3 17
23	Rambawemukalana	1	0 3
24	—(Ela)	0	0 18
25	Rambawemukalana	19	3 26
26	—(Ela)	0	2 24
27	—(Bund, abandoned)	0	3 6
28	—(Bund, abandoned)	0	0 21
29	Kadigalamukalana, Rambawemukalana	1	1 2
30	Kadigala	4	3 39
31	—(Ruins)	0	0 8
32	—(Foot-path)	0	0 10
33	Rambawemukalana	16	1 16
Total		326	3 20

(Nuwarakalawiya S. O. 6—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,624 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Hettuwewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Konwewa;
East: Part of Yan Oya (the village limit of Mahapotana);
South: The village limit of Komarikawela,
West: The village limit of Diwulwewa.

Block Survey Village Plan No. 1,328

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Kiralagalehena	28	1 18
2	Kiralagalayaya, Dambagahayaya, Huri-gabaidama, Kudawewehena	62	3 21
3	Weeragahamukalana	3	1 14
4	Palugahamukalana	2	2 35
5	Minipittaniyehena (cemetery)	0	3 38
6	Dewalagawahena	11	3 19
7	—(Foot-path)	0	0 6
12	Dewalagawahena	3	1 16
13	Mahaebbe (water hole)	0	2 17
14	Kumbukgahahena, Diwulgahapotana, Ebe-hena	5	2 20
15	Millagahaebbe (water hole)	0	0 27
16	Oyalangamukalana, Oyalangakele	3	0 28
17	—(Gansabhawa road and reservation)	0	0 23
18	Oyalangakele	0	1 7
19	Yan Oya (stream, half area)	3	1 16
20	Halambagahahena, Kumbukgahahena	10	3 21
21	Ela (dry stream)	1	2 39
22	Kumbukgahahena	1	3 1
24	—(Foot-path)	0	0 6
27	Tisbamba (waste land)	1	2 4
28	—(Foot-path)	0	0 8
31	Puranawelaepota, Huriyahaidama, Dambagahaidama, Wanagawahena (reservation along tank bund)	1	2 39
32	Horrow Ela (channel)	0	0 1
33	Do. do.	0	0 1
34	Hettuwewa (tank and bund)	93	2 19
35	Wewaimattemukalana	2	3 30
36	Millagahahena, Wanagawahena	8	0 18
37	Wan Ela (dry stream)	0	1 6
38	—(Minor road and reservation)	4	3 30
39	Siyambalagahahena, Kongahahena	19	2 38
40	Siyambalagahaidama	2	0 16
41	Wan Ela (dry stream)	0	1 16
42	Welagawa Ebbe (water hole)	0	1 13
43	Palugahahena	3	2 0
44	Siyambalagahakumbura	0	1 17
45	Siyambalagahahena, Palugahahena, Elagawahena, Helambagahahena	7	0 5
46	Loku Ebbe (water hole)	2	1 19
47	Ebbegawamukalana	2	2 2
48	Ebbegawamukalana, Oyalangamukalana, Oyalangakele	48	0 6
Total		340	3 25

(Nuwarakalawiya S. O. 7—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,625 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Konwewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Talattewa and Kuda Hammillewa or Demala Hammillewa;

East: Part of Yan Oya (the village limits of Kokebe Pandarellawa and Mahapotana);

South: The village limits of Hettuwewa and Diwulwewa, part of foot-path, the village limit of Diwulwewa;

West: The village limit of Diwulwewa, the village limits of Kohombagaskada in Kalpe Korale and Tongala, part of minor road and reservation (the village limit of Tongala).

Block Survey Village Plan No. 1,329

Lot	Name of Land	Extent A. S. P.
1	—(Minor road and reservation, half area)	0 3 16
2	Watagalaaddanduwwa	13 2 26
3	Godawelshena, Kadurugahahena, Kadurugahayaya, Watagalayaya	19 1 20
4	—(Gansabhawa road and reservation)	0 3 12
5	Godawelshena, Kongahahena, Dambagahayaya, Batalayaya	69 0 25
6	Dambagahayaya	10 3 30.1
7	Do.	0 2 15.5
8	—(Minor road and reservation)	10 1 6
9	Godawelamukalana	11 1 0
10	Godawelaaddanduwwa (cemetery)	0 3 39
11	Mahamukalana	7 2 34
12	Kongahayaya, Bogahayaya, Panditawewayaya, Meegahayaya, Siyambalagahayaya	86 3 25
13	Wagahaidama	1 1 19
14	Do.	0 0 20
15	Do.	0 0 5.4
16	Do.	0 0 6.6
17	Mayilagahawatta	0 0 13.1
18	Diwulgahaidama	0 0 18
19	Do.	1 2 15
20	Halambagahayaya, Amunichchiehena, Palugahayaya, Landukele, Dambagahayaya	45 3 1
21	Millagahamukalana	0 3 0
22	—(Bund, abandoned)	0 3 34
23	Panditawewayaya	0 0 27
24	Millagahamukalana	0 2 19
25	—(Gansabhawa road and reservation)	3 2 26
26	Heenibodomukalana, Palugahamukalana	48 0 39
27	Bandiya Ela (dry stream)	0 3 15
28	Palugahamukalana (reservation along stream)	0 3 31
29	—(Gansabhawa road and reservation)	0 1 23
30	Amunichchiemukalana	8 1 12
31	Do.	24 1 38
32	Nugagahamukalana (reservation along stream)	4 1 16
33	—(Minor road and reservation)	0 3 29
34	Diwulgahayaya	3 3 12
35	Dambagahayaya, Palugahayaya	7 1 31
36	Dambagahayaya	2 3 4
37	Dambagahaidama	4 1 2
38	—(Minor road and reservation)	3 0 14
39	Dambagahakumbura	0 2 12
40	Kohombagahawatta	0 0 25
41	Kotagawawatta	0 0 1.6
42	Suriyagahawatta	0 0 1
43	Elakaruwalagahawatta	0 0 2
44	Meegahawatta	0 0 6
45	Puranawatta (reservation along road)	0 0 6
46	Do. (do.)	0 0 2
47	Do. (do.)	0 0 5
48	Do. (do.)	0 0 6
49	Do. (do.)	0 0 6
50	Do. (do.)	0 0 5
51	Do. (do.)	0 0 6
52	Do. (do.)	0 0 6
53	Tisbamba	3 0 16
54	Kadamandiya	0 0 3
55	Kadamandiya	0 0 3.4
56	Do.	0 0 6.5
57	Do.	0 0 6.1
58	Do.	0 0 8.3
59	Do.	0 0 6.1
60	Dambagahawatta	1 1 36
61	Ehatugahaidama	0 2 17
62	Kaluwaragahaidama	0 0 27
63	Meegahaidama	0 3 23
64	Dambagahaidama	0 2 25
65	—(Foot-path)	0 0 7
66	Meegahaidama	0 3 35
67	Do. (Reservation along tank bund)	0 1 36
68	Weleismatta, Meegahaidama (reservation along tank bund)	0 3 38

Lot	Name of Land	Extent A. S. P.
71	Horrow Ela (ela, dry)	0 1 2
72	Wan Ela (stream, dry)	0 0 28
73	Meegahayaya, Meegahaidama, Dambagahaidama	5 3 27
74	Viharagodellaaddanduwwa	3 1 16
75	—(Minor road and reservation)	7 2 38
76	Hurigahayaya, Ingingahayaya, Boradamunugahayaya, Kolongahagaleyaya, Virandagahayaya, Kongahayaya, Indiwala-yaya, Hclambagahayaya	220 2 39
77	Ela (dry)	0 1 35
78	Mekichewehena, Indiwalayaya, Millagahayaya	52 3 32
79	Kiralagalamukalana	17 2 32
80	—(Foot-path) (half area)	0 0 3
81	—(Foot path)	0 0 18
82	Kiralagalehena	14 3 26
83	Ambagahayaya, Mahayaya, Bulugahayaya	49 3 2
84	—(Bund, abandoned)	1 0 3
85	—(Tank and bund)	204 1 37
86	Meegahaidama, Dambagahaidama	2 0 19
87	Weeragahamukalana	3 1 28
88	Kolongahaidama	1 0 15
89	Diwulgahayaya	14 1 29
90	Heen Ela (stream, dry)	1 0 36
91	Addalaeliyamukalana, Kirimetiwalamukalana, Oyalangakele	46 2 37
92	Yan Oya (stream, half area)	13 3 3
93	Oyagawakele, Galgodayaya, Kirimetiwalayaya, Amunewelehena, Poojapitiya, Eramudupitiya, Amunewewehena	124 1 30
94	Kolongahaidama	0 2 35
95	—(Bund, abandoned)	0 2 35
96	—(Gansabhawa road and reservation)	2 0 33
97	Kolongahamukalana	12 2 11
98	Do.	6 3 22
99	Lolugahayaya	4 2 33
100	—(Foot-path)	0 0 10
101	Lolugahayaya	3 3 24
102	Amunewelehena, Ebehena, Poojapitiya	7 3 34
103	Devalcebe (water hole)	1 2 34
104	Midellagahaebbe (water hole)	0 0 16
Total		1,236 2 20.7

(Nuwarakalawiya S. O. 8—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,626 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer,

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Tonigala in the Mahapotana Tulana West, of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: Stream (the village limit of Galhoruwewa in Kalpe Korale) the village limit of Talattewa;

East: The village limit of Talattewa, part of minor road (the village limits of Talattewa and Konwewa) the village limit of Konwewa;

South: The village limit of Konwewa, the village limit of Kohombagaskada in Kalpe Korale;

West: The village limit of Kohombagaskada, part of cart track (the village limit of Kohombagaskada) the village limit of Kohombagaskada, part of minor road (the village limit of Kohombagaskada) the village limit of Galhoruwewa, all in Kalpe Korale.

Block Survey Village Plan No. 1,330				Block Survey Village Plan No. 1,331			
Lot	Name of Land	Extent		Lot	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
1	Palugaskele	1	0 37	14	Migahaidama	...	0 2 17
2	Bogahayaya, Kadurugasayaya, Kongahayaya	15	Tisbamba	...	0 2 18
3	Dambagahayaya	59	0 18	17	Palugahaidama (reservation along tank bund)	...	2 0 22
4	(Minor road)	0	3 22	18	(Foot-path)	...	0 1 23
5	Tonigalawewa (tank and bund)	20	0 38	19	Pattilapuwewa (tank and bund)	71	0 0
6	Kongahayaya	0	1 13	20	Hikgahahena	8	2 29
7	Kongahayaya, Kongahahena	1	0 14	21	(Stream, dry)	0	1 37
8	Wan Ela (stream, dry)	0	0 21	22	Kongahamukulana	1	3 25
9	Kongahahena, Kongahayaya	7	0 13	23	(Foot-path)	0	0 3
10	(Foot-path)	0	0 20	24	Hikgahahena	19	2 39
11	Kongahayaya (reservation for tank bund)	0	3 32	25	Hikgahahena	2	0 38
12	Horrow Ela (channel)	0	0 2	26	Wan Ela (stream, dry, half area)	0	0 14
13	Kongahayaya	14	3 1	27	(Foot-path)	0	0 2
14	(Minor road)	3	0 33	28	Hikgahaidama (reservation along tank bund)	1	1 6
15	(Minor road)	0	3 22	29	Wan Ela (stream, abandoned, dry)	0	0 95
16	(Minor road)	3	0 33	30	Hikgahaidama, Hikgahahena	2	0 32
17	(Minor road) (half area)	0	3 22	31	Hikgahaidama	0	2 4
18	Halambagahayaya, Dambagahamukulana	8	2 15	32	Do.	0	2 34
19	Halambagahayaya	75	3 18	33	(Foot-path)	0	0 9
20	Olukolagalwetiya (rock)	2	1 5	34	(Foot-path)	0	0 4
21	Tonigalawewa (tank)	1	0 16	35	Tisbamba	0	0 39
22	Kongahahena	0	2 36	36	(Foot-path)	0	0 4
23	(Cart track)	0	0 33	37	(reservation for foot-path)	0	0 15
24	(Cart track) (half area)	0	0 35	38	Dambagahawatta	0	2 7
25	Kongahahena, Kongahayaya	11	1 36	39	Dambagahaidama, Hikgahaidama	1	1 31
	Total	210	2 0	40	Hikgahaidama	0	1 23
				41	Do.	0	0 11
				42	Dambagahaidama (reservation for foot-path)	0	0 14
				43	Hikgahaidama	2	2 8
				44	Palugahaidama (reservation along Horrow Ela)	0	2 20
				45	Horrow Ela (channel)	0	1 27
				46	Wan Ela (stream, dry)	0	0 21
				47	Dambagahaidama	0	1 36
				48	Dambagahaidama (reservation along Wan Ela)	0	0 31
				49	Dambagahaidama	0	1 5
				50	Wan Ela (stream, dry)	0	0 30
				51	Dambagahaidama (reservation along Wan Ela)	0	1 22
				52	Dambagahaidama	1	1 15
				53	Kadurugahakele	3	2 33
				54			
				55			
					Total	308	0 1

(Nuwarakalawiya S. O. 9—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,627 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

(Nuwarakalawiya S. O. 10—1950)

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pattilapuwewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Hettiyewa and Welenewewa in Kalpe Korale;

East: The village limits of Welenewewa and Italwetunuwewa in Kalpe Korale, and the village limit of Talattewa;

South: The village limit of Talattewa, part of Wan Ela (the village limit of Talattewa);

West: The village limits of Mahawewa and Wirandagollewa in Kalpe Korale.

Block Survey Village Plan No. 1,331

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Kongahamukulana, Wewalangakele, Ehatugahamukulana	13	0 11
2	Ehatugahahena	18	3 19
3	Do.	1	3 11
4	Wan Ela (stream, abandoned)	0	0 19
5	Minipittaniya (cemetery)	0	3 32
6	Olugalehena, Dambagahamukulana	19	3 28
7	Olugalehena, Dambuluwewehena, Diwulgalahanda, Bogahayaya, Ehatugahahena, Kongahahena	112	0 16
8	Wekandaenegala (rock)	2	0 19
9	Dambagahamukulana	5	2 12
10	Migahaidama	5	2 17
11	Migahaidama (reservation along Wan Ela)	0	2 24
12	Wan Ela (stream, dry)	0	2 0
13	Migahaidama (reservation along Wan Ela)	0	2 16

Schedule

The following lots situated in the village of Talattewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Pattilapuwewa, part of Wan Ela (the village limit of Pattilapuwewa), the village limits of Pattilapuwewa and the village limit of Italwetunuwewa in Kalpe Korale; East: Part of P. W. D. road and reservation (the village limits of Italwetunuwewa in Kalpe Korale and Demala Hammillewa or Kuda Hammillewa);

South: The village limit of Konwewa, part of minor road and reservation, the village limit of Tanigala;

West: The village limit of Tonigala, the village limit of Galhoruwewa in Kalpe Korale.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Block Survey Village Plan No. 1,332

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	— (Bund) (abandoned)	0	2	15
2	Olugalehena, Orugalehena, Veeragahahena, Kongahahena	69	0	39
3	Palugahamukalana, Kongahamukalana	9	1	31
4	— (P. W. D. road and reservation) (half area)	3	3	31
5	Vivandagahamukalana, Godawalamukalana	6	3	32
7	Parehena, Kongahahena	8	3	15
8	Palugahahena	4	0	25
9	Do.	2	0	14
10	Do.	2	2	2
11	Mahaalemukalana	14	3	29
12	Ela	1	0	21
13	Kongahaidama (reservation along stream)	0	2	26
15	(Foot-path)	0	0	2
16	Kongahaidama (reservation along tank bund)	1	2	30
17	Tisbamba (reservation along ela)	0	3	16
18	Palugahaidama (reservation along ela)	0	2	8
19	Palugahaidama	1	0	21
20	Kongahaidama	1	3	21
21	Dambagahahena (reservation along Wan Ela)	0	1	20
22	Wan Ela (stream, dry)	2	3	35
23	Mahaalemukalana	5	3	5
24	Do	12	3	38
25	Minipittaniya (cemetery)	1	0	31
26	Dambagahahena	7	2	10
27	Adithebima (reservation along tank bund)	2	2	29
28	Helambagahahena, Hikgahahena Paluwewehena, Polgollewewehena	5	0	16
29	Wan Ela (dry stream)	0	1	9
30	— (Bund) (abandoned)	0	1	30
31	Wan Ela (dry stream) (half area)	0	0	14
32	Halambagahahena, Paluwewehena, Polgollewewehena	20	3	13
33	— (Dry stream)	1	1	21
34	Paluwewehena	0	1	27
35	Do	24	1	31
36	— (Bund) (abandoned)	1	0	23
37	— (Foot-path)	0	0	19
38	Hikgahahena, Polgollewewehena	12	3	13
39	Paluwewehena, Hikgahahena, Halambagahahena	5	0	31
40	Talattewewewa (tank and bund)	10	3	20
41	Watagalahena, Kongahahena	10	0	31
41½	— (Minor road and reservation) (half area)	0	0	6
42	Galawatakele	13	0	8
43	Watagalahena, Talgahahena, Kadurugahahena, Kongahahena	52	1	21
44	— (Cart track and reservation)	2	1	31
45	— (Foot-path)	0	0	32
46	Horrow Ela	0	0	13
48	Dambagahawatta (reservation along tank bund)	0	1	25
50	Wan Ela (dry stream)	0	1	36
51	Godawalahena	1	1	36
52	Migahaidama	0	3	21
53	Do	0	3	31
54	Migahahena	2	2	36
55	Godawalamukalana	1	3	20
56	— (Cart track and reservation)	2	3	5
57	Godawalahena, Talgahahena, Halambagahagodawalahena	143	3	8
58	Godawalamukalana	36	2	7
	Total	612	2	25

(Nuwarakalawiya S. O. 11—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,629 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kuda Hammillewa, or Demala Hammillewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Italwetunuwewa in Kalpe Korale;
East: Part of Yan Oya (the village limit of Kokebe), the village limit of Konwewa;
South: The village limit of Konwewa;
West: The village limit of Konwewa, part of minor road and reservation (the village limit of Talattewewa).

Block Survey Village Plan No. 1,333

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	(Minor road and reservation) (half area)	1	3	35
2	Mahamukalana	73	2	28
3	— (Cart track and reservation)	0	3	5
4	Mahamukalana	2	0	20
5	— (Bund, abandoned)	0	1	25
6	Mahamukalana, Virarandagahamukalana	0	2	35
7	— (Cart track)	0	0	35
8	Demala Hammillewewa (tank and bund, abandoned)	59	0	1
10	Dambagahamukalana	11	0	3
11	Dambagahayaya	45	0	26
12	Hammillewamukalana	12	3	4
13	Yan Oya (stream, half area)	5	2	29
14	Welpahu Ela (dry stream)	0	1	24
15	Hammillewamukalana	1	3	34
16	— (Ela dry)	0	0	39
17	Virandagahamukalana	0	2	29
18	Virandagahamukalana Hammillewamukalana	25	1	36
19	Dambagahayaya	6	2	6
20	Wan Ela (dry stream)	0	3	39
21	Virandagahamukalana	8	2	32
22	— (Bund, abandoned)	0	3	2
23	Virandagahamukalana, Heenibodamukalana	31	1	13
24	Serugahaaddanduwa	6	1	13
25	Kongahayaya Siyambalagahayaya	32	2	12
	Total	329	2	5

(Nuwarakalawiya S. O. 12—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,630 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Maha Hammillewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: Part of main road and reservation (the village limit of Pahala Kudapattiya) the village limits of Moragahadigiliya and Timbiriwewa;

East: The village limit of Timbiriwewa, part of Hammillewewa Ela (the village limit of Timbiriwewa);

South: Part of Hammillewewa Ela (the village limit of Diya mayilagahawewa), the village limit of Diyamayilagahawewa;

West: Part of minor road and reservation (the village limit of Dachchi Hammillewewa) part of Wan Ela (the village limit of Dachchi Hammillewewa) the village limit of Dachchi Hammillewewa.

Block Survey Village Plan No. 1,335

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	— (Main road and reservation; half area)	3	0 13
2	Katukeliyawa (Bund, abandoned)	0	3 22
3	Katukeliyawa	5	2 18
4	Katukeliyawa Katukeliyawemukalana, Millagahamukalana	61	2 30
5	Weheragalamukalana, Mohawelkatuwemukalana, Thalakolamukalana, Viharegalamukalana, Thalakolagalamukalana, Maha Hammillewamukalana, Moragodemukalana, Palukkattuwemukalana, Patukhna, Manahunnamukalana	108	0 6
6	Viharegala, Weheragala (rock)	21	0 19
7	Thalakolagala (rock)	10	1 6
8	Moragodahena	12	1 39
9	Moragodeattanduwa	15	0 14
10	Katukeliyawehena, Paluwewehena Dambagahena, Maha Hammillewalanda, Kahatagahayaya, Palukkattuwehena, Manahunnahena	268	2 1
11	— (Foot-path)	0	1 29
11½	— (Bund)	2	2 15
12	Maha Hammillewaidama (reservation along Wan Ela and bund)	2	3 36
13	Wan Ela (stream)	7	0 0
14	Maha Hammillewaidama	37	2 39
15	Wan Ela (stream, dry) (half area)	0	1 37
15½	Wagalehena, Parehena (reservation along Wan Ela)	0	0 25
16	Parehena, Wagalehena	8	3 16
17	— (Bund)	5	1 24
18	— (Minor road and reservation, half area)	1	2 22
19	Maha Hammillewagala (rock)	6	1 3
20	Ehatugahamukalana	4	2 3
21	Hammillewa Ela (stream, dry)	0	3 15
22	Wattehena, Dabagahena, Selagavahena	13	3 32
24	Diulagahidama (reservation along bund)	2	1 6
25	Velagavahena, Moragollehena	16	2 9
26	Wankonahena	15	0 29
27	Kiralagala (rock)	11	2 0
28	Mahamoragodamukalana, Moragolle-mukalana, Kiralagalamukalana, Kadawalemukalana, Wankonamukalana, Maha Hammillewamukalana, Thalakolagalamukalana, Thalakolamukalana, Mahawelkatuwemukalana, Hammillagahamukalana, Kiralagalamukalana	350	1 20
29	Mahawelkatuwehena	19	3 7
30	Hammillewa Ela (stream, dry) (half area)	3	0 20
	Total	1018	1 35

(Nuwarakalawiya S. O. 13—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,631 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Velanwewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Ihala Kudapattiya;
East: The village limit of Pahala Kudapattiya;
South: The village limit of Dachchi Hammillewa;
West: The village limit of Ihala Kudapattiya.

Block Survey Village Plan No. 1,337

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Rodiyawekanda	0	3 33
2	Wewaismaththehena, Rodiyawekandepaulahena	52	3 19
3	Rodiyaeennemukalana	25	2 14
4	Rodiyawekandepaulamukalana, Palugahamukalana	3	2 38
	Total	83	0 24

(Nuwarakalawiya S. O. 14—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,632 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Ihala Kudapattiya in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Diwulwewa and Pahalakudapattiya;
East: The village limits of Pahala Kudapattiya and Velanwewa;
South: The village limits of Dachchi Hammillewa and Ihala Hammillewa;
West: The village limits of Ihala Hammillewa and Maha Galakandegama in Uddiyankulama Korale.

Block Survey Village Plan No. 1,338

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Polagawillomukalana	15	0 30
2	Polagawillehena, Halambagahahena, Kongahayaya, Galwetiypahalahena, Yoda-eismaththehena	45	3 31
3	Polagawillemukalana	2	0 14
4	— (Bund, abandoned)	0	2 18
5	Yodaalemukalana, Heennapulamukalana	14	3 7
6	Maha Diwulwewekanda, Heenna	24	2 20
7	Heennapulamukalana, Galapaulamukalana	30	0 38
8	Ulpotehena, Moragodahena, Kolongahayaya, Menerihelanda	63	2 21
9	— (Foot-path)	0	1 22
10	Katuwela	3	0 37
11	Welagawalanda, Welaihalahena	17	1 5
13	Horrow Ela (channel)	0	0 20
14	Welaihalahena, Welagawahena	12	0 7
15	Galapawlamukalana	1	1 39
16	Wekandegala	2	2 20
17	Galapawlamukalana, Wanelemukalana	3	0 37
18	Ihalakudapattiyewewa	26	2 24
19	Wewaismaththehena, Yoda-eismaththehena	3	2 39
20	— (Bund, abandoned)	2	1 20
21	— (Bund, abandoned)	0	1 5
22	Yoda Ela (channel) (abandoned)	2	1 3
23	Yodaalemukalana	3	1 23
24	— (Bund, abandoned)	0	3 8
25	Yodaalemukalana, Millagahamukalana, Heennapaulamukalana	33	0 39
26	Maha Diwulwewekanda (heenna)	42	0 3
27	Wan Ela (channel)	0	0 2
28	Wanelemukalana, Heennapaulamukalana, Millagahamukalana, Ihalakudapattiyemukalana	131	3 30
29	Wakandepaulahena	5	3 2
	Total	490	0 4

(Nuwarakalawiya S. O. 15—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,633 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Moragahadigiliya in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Mekichchawa and Kalpe, part of main road and reservation from Puttalam to Trincomalee (the village limit of Kalpe);

East: The village limit of Kalpe;

South: The village limits of Timbiriwewa and Maha Hammillewa;

West: The village limits of Maha Hammillewa and Pahala Kudapattiya, part of Maha Ela (the village limit of Mekichchawa), the village limit of Mekichchawa.

Block Survey Village Plan No. 1,340

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1 ...	Kudatimbiriwalemukalana
2 ...	Yoda Ela (Channel, dry)
3 ..	Kudatimbiriwalemukalana
4 ..	Pandithayawewekanda
5 ...	Ganparalangahena
6 ...	Yoda Ela (Channel, dry)
7 ...	Ganparalangahena
8 ...	Mahamoragahadigiliyewekanda
9 ..	Mahamoragahadigiliyewehena
10 ...	— (Gansabhawa road and reservation)
11 ...	Wekandapaulamukalana
12 ...	— (Foot-path)
13 ...	Moragodayawewehena
14 ...	Moragodamukalana
15 ...	— (Main road and reservation)
16 ...	— (Main road and reservation) (half area)
17 ...	Ambagahamukalana
18 ..	Moragodayawewekanda
19 ..	Maarthuhena
20 ...	Ambagahaathdanduwa
21 ...	Pahalawihena
22 ...	Maha Ela (stream, dry)
23 ...	Pahalawihena (reservation along stream)
24 ...	Pahalawihenemukalana
25 ...	Pahalawihena (reservation along stream)
26 ...	Pahalaradamanahena
27 ...	Maha Ela (stream, dry)
28 ...	Madawihena, Pahalawihena, Pahalawaradamanahena
29 ..	Kambiparaaddaramukalana
30 ..	Kambiparaaddaramukalana (reservation along stream)
31 ...	Kambiparaaddaramukalana
32 ...	— (water hole)
33 ...	Kambiparaaddaramukalana
34 ...	Mahamoragahadigiliyewekanda
35 ..	Mahamoragahadigiliyewehena, Hedille-gollewalehena, Katuhena
36 ...	Maha Ela (stream, dry)
37 ...	Katuhena (reservation along stream)
38 ...	Mahamoragahadigiliyewekanda
39 ...	Kambiparaaddaramukalana (reservation along stream)
40 ..	Ratmale Ela (Stream, dry)
41 ..	Mahamoragahadigiliyewekanda
42 ...	Palugahamukalana
43 ..	Diwulgahshena Mawathahena

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
44 ...	Maha Ela (stream, dry) (half area)
45 ...	Mawathahenamukalana, Kambiparaaddaramukalana, Mahaclemukalana
46 ..	Wewehalahena, Wekandapaulahena
47 ...	Moragahadigiliyewewa
48 ...	Horror Ela (channel)
50 ...	Kambiparaaddaramukalana
51 ..	Mahawihena or Dambagahaidama
52 ...	Ratmalegodahena, Kongahahena, Wekandapaulahena
53 ...	Ratmale Ela (stream, dry)
54 ...	Ratmaladewihena, Paluwahena
55 ...	Wekandapaulamukalana, Usgalemukalana
56 ...	— (Gansabhawa road and reservation)
57 ...	Manahinnemukalana, Garugathinnemukalana, Weheragalammukalana, Galagawamukalana
58 ...	Garugathinnemukalana
Total: ...		156	1	37
		29	2	5
		919	1	1

(Nuwarakalawiya S. O. 16—1950)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,634 (Nuwarakalawiya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Diwulwewa in the Kumbukwe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Kadadekawewa, Walahawiddawewa and Tarangollewa;

East: The village limits of Rilawiddawewa, Karuwalagaswewa, Mekichchawa, Pahala Kudapattiya and Ihala Kudapattiya;

South: The village limit of Ihala Kudapattiya, the village limit of Mahagalkandegama in Uddiyankulama Korale;

West: The village limits of Kelewa, Kadurugaskada, Kumbukwewa, Kudagama, Kumbukwewa and Etawetunuwewa or Rate Etawetunuwewa.

Block Survey Village Plan No. 1,343

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1 ...	Timbiriwalemukalana, Moragahamukalana
2 ...	Kiulehena
3 ...	Kiulewewekanda (bund, abandoned)
4 ...	Dunumadalagala (rock contains a few forest trees)
5 ...	Millagahamukalana, Orrugalemukalana
6 ...	Kiulehena
7 ...	Moragahamukalana
8 ...	Kiulehena
9 ...	Moragahamukalana
10 ...	Moragahamukalana (forest contains ruins of an old vihare)
11 ..	Heenhabaragollemukala
12 ..	— (Bund, abandoned)
13 ...	— (Stream, dry)
14 ...	— (Bund abandoned)
15 ...	Ulpotehena
16 ..	Heenhabaragollemukalana, Diwulwewamukalana, Moramukalana
17 ...	Diwulwewemukalana (bund, abandoned)
18 ...	Viharegalapaulamukalana, Kotahinnapaulamukalana
19 ...	Viharegalapaulamukalana

Lot	Name of Land	Extent		Lot	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
20	Moramukalana, Diwulwewemukalana ...	17	2 10	111	— (Bund, abandoned) ...	0	0 24
21	Siyambalagahena, Migasmullehena, Potanehena, Vellehena ...	135	0 13	112	Yoda Ela (channel, abandoned) ...	0	0 39
22	Ela (stream, dry) ...	0	1 16	113	— Bund, abandoned ...	0	0 25
23	Yoda Ela (stream, dry) ...	6	2 35	114	Heennapaulamukalana ...	8	2 8
24	Weherahena, Ulpotehena, Polanehena, Bogahahena, Kadurugashena, Helambagasyaya, Etawetunupitiya, Dippitiyehena, Siyambalagahena, Migasmullehena, Vellehena ...	353	2 38	Total: ..			3,045 3 31
25	— (Foot-path) ...	0	3 9	(Nuwarakalawiya S.O. 17—1950)			
26	Marthuhena, Hewanahena, Kandabodahena, Ulpotehena, Millagalahena, Siyambalagahena, Weherahena, Potanehena, Bogahahena, Kadurugashena ...	456	1 37	LAND SETTLEMENT ORDINANCE			
27	Ehatugala, Mekichhawewekanda (rock and bunds, abandoned) ...	1	3 13	Settlement Notice No. 2,635 (Nuwarakalawiya)			
28	Mekichhawewekanda (bund abandoned) ...	0	1 38	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
29	Kandabodahena ...	11	3 31	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
30	Velankanda, Mekichhawewekandegalkanda (rock contains a few forest trees) ...	17	2 24	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
31	Velanahena ...	4	1 31	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
31½	Inginigalapaulamukala ...	9	2 2	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			
32	— (Gansabhawa road and reservation) ...	3	0 27	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.			
39	Kandubodahena ...	10	3 34	(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.			
34	Mekichhawe Ela (stream, dry) ...	2	3 39	<i>Schedule</i>			
35	Kandabodahena (reservation along stream) ...	0	1 8	The following lots situated in the village of Kelewa in the Kumbukwe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—			
37	Maarthuhena (reservation along stream) ...	3	2 34	North: The village limit of Kadurugaskada;			
39	Maarthuhena ...	1	1 20	East: The village limit of Diwulwewa;			
40	Do. ...	0	2 22	South: The village limit of Dunumadalawa in Uddiyankulama Korale;			
41	Do. ...	1	3 0	West: The village limit of Nelugollakada.			
42	Kolongahayaya ...	0	1 29	Block Survey Village Plan No. 1,344			
43	Kolongahayaya (reservation along stream) ...	0	0 17	Extent			
44	Kolongahayaya ...	2	3 32	A R. P.			
45	Kolongahayaya (reservation along stream) ...	0	0 26	Lot	Name of Land		
46	Maarthuhena ...	0	3 20	2	Bogahalanda, Palugahalanda, Nabadagahahena ...	7	1 10
47	— (Gansabhawa road and reservation) ...	0	0 32	3	Bogahalanda (waste land) (reservation along Kelewa Tank bund) ...	1	3 33
48	Kolongahayaya ...	0	1 17	4	Horrow Ela (ela) ...	0	0 3
49	Kolongahayaya (reservation for stream) ...	0	3 32	5	Do. ...	0	0 5
50	— (Cart track) ...	0	0 10	6	Do. ...	0	0 2
51	Tisbamba (sanitary reserve) ...	2	3 8	7	Kelewa Tank (tank and bund) ...	30	0 10
53	Godakirillagahawatta ...	0	1 36	8	Bogahahena, Nabadagahahena ...	91	2 7
55	— (Means of access) (reservation for foot-path) ...	0	0 33	9	Kirikon Mukalana, Kelewewekela ...	58	2 29
56	Tisbamba (sanitary reserve) ...	0	3 27	Total ...			
57	Mekichhawe Ela (stream) (dry) ...	0	1 20	189 2 19			
59	— (Waste land) (trace of old stream) ...	0	0 10	(Nuwarakalawiya S. O. 18—1950)			
60	Do. ...	0	0 6	LAND SETTLEMENT ORDINANCE			
62	— (Waste land) (reservation along Horrow Ela) ...	0	0 5	Settlement Notice No. 2,636 (Nuwarakalawiya)			
63	Horrow Ela (channel) ...	0	0 26	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
66	Puranawela (trace of old water course) ...	0	0 17	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
67	Mekichhawe Ela (stream, dry) ...	0	1 37	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
69	Do. ...	1	3 19	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
70	Yoda Ela (stream dry) ...	0	2 25	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			
71	Mahadiwulwewekanda (bund, abandoned) ...	18	2 16	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.			
72	Pepolghayaya (reservation along Yoda Ela) ...	2	0 37	(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.			
73	Heennapaulamukalana ...	8	1 35	LAND SETTLEMENT ORDINANCE			
74	Do. ...	4	3 39	Settlement Notice No. 2,636 (Nuwarakalawiya)			
75	Yowa Ela (stream dry) ...	1	0 2	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
76	Pepolghayaya, Galpotehena ...	151	2 38	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
77	Heennapaulamukalana ...	4	0 18	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
78	— (Gansabhawa road and reservation) ...	3	2 15	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
79	Pittumudikandepaulamukalana ...	2	3 27	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			
80	Kimiyagahayaya (cemetery) ...	1	0 34	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.			
81	Kimiyagahayaya ...	5	3 28	(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.			
82	Pittumudikanda (forest and rock) ...	34	0 16	LAND SETTLEMENT ORDINANCE			
83	Menerihena ...	2	1 28	Settlement Notice No. 2,636 (Nuwarakalawiya)			
85	Do. ...	7	1 1	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
87	Akkaraidamehena (reservation along Horrow Ela) ...	0	2 27	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
88	Horrow Ela (channel) ...	0	0 5	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
89	Wekandapulahena (reservation along tank bund) ...	0	0 22	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
90	Wewekandegalkanda (forest and rock) ...	8	3 22	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			
91	Kolongahayaya, Kolongahahena ...	1	0 0	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.			
93	Siyambalagahena ...	1	0 0	(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.			
94	Kolongahayaya ...	35	1 38	LAND SETTLEMENT ORDINANCE			
96	Karuwalagaswewekandegala (forest and rock and bund, abandoned) ...	5	3 10	Settlement Notice No. 2,636 (Nuwarakalawiya)			
97	Welanahena, Galwaggarehena, Menerihena ...	108	3 26	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
98	Karuwalagaswewaismathhegala (rock) ...	2	0 10	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
99	Inginigalapaulamukalana, Pathahamukalana, Boradamanapalessamukalana ...	151	0 23	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
100	Wewahalagalweliya <i>aias</i> Wewahalagal-kanda (forest and rock) ...	46	1 15	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
101	Kongahayaya ...	1	3 12	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			
102	Yoda Ela (channel, abandoned) ...	0	1 25	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.			
103	Diwulwewewewa (tank and bunds) ...	45	3 0	(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.			
104	Wewekandegalkanda (forest and rock) ...	12	1 12	LAND SETTLEMENT ORDINANCE			
105	Kongahayaya ...	24	2 11	Settlement Notice No. 2,636 (Nuwarakalawiya)			
106	— (Gansabhawa road and reservation) ...	1	3 35	NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.			
107	Kongahayaya ...	9	0 14	Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.			
108	Pittumudikandapaulamukalana ...	38	2 20	D. C. L. AMERASINGHE, Assistant Settlement Officer.			
109	Polgahawillelanda ...	30	3 5	** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.			
110	Heennapaulamukalana ...	5	2 20	Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.			

Schedule

The following lots situated in the village of Siyambalagaswewa in the Kumbukwe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in the North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Wilewewa;
East: The village limit of Nelugollakada;
South: The village limit of Nelugollakada;
West: The village limit of Nekatunuwewa in Nuwaragam Palata.

Block Survey Village Plan No. 1,346

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1 ...	Palugahalanda	0	2	26
2 ...	— (Gansabhawa road)	0	1	34
3 ...	Palugahalanda, Palugahahena	42	3	29
4 ...	— (P. W. D. minor road)	2	0	24
5 ...	Palugahahena (bed of abandoned tank)	10	2	16
6 ...	— (Bund, abandoned)	0	3	39
Total ...		57	3	8

(Nuwarakalawiya S.O. 19—1950)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,637 (Nuwarakalawiya)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 20th day of October, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 11th day of August, 1950.

D. C. L. AMERASINGHE,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Wilewewa in the Kumbukwe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District in North-Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Kadurugaskada and Nelugollakada;
East: The village limit of Nelugollakada;
South: The village limit of Siyambalagaswewa;
West: The village limit of Nekatunuwewa in Nuwaragam Palata and the village limit of Gonumeruwewa.

Block Survey Village Plan No. 1,347

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1 ...	Wilewewchena, Bogahahena, Palugahahena, Halambagahahena	12	2	0
2 ...	— (Cart track and reservation)	1	1	5
3 ...	Ahatugahahena (cemetery)	1	3	2
6 ...	— (P. W. D. minor road and reservation)	4	2	37
7 ...	Palugahaidama	1	2	5
9 ...	Mailagahaidama	0	2	10
10 ...	Wattepara (waste land) (reservation for path)	0	0	10
11 ...	Halambagahaidama	0	1	28
12 ...	Huriyagahaidama (reservation for threshing floor)	0	3	37
12 ¹ ...	Kongahahena	0	2	12
13 ...	Kongahahena (reservation for path)	0	0	21
14 ...	Dambagahahena, Dambagahalanda (reservation along tank bund)	0	1	30
15 ...	Galkandelanda (waste land) (reservation along ela)	0	1	16
16 ...	Horrow Ela (ela)	0	0	15
17 ...	— (Foot-path)	0	0	7
18 ...	Galkandemukulana	15	1	12
19 ...	Wilewewa Tank (tank and bund)	12	0	20
20 ...	Nugahahena, Dambagahalanda, Dambagahaidama, Dambagahahena	56	2	21
21 ...	— (Gansabhawa road)	0	1	36
22 ...	Dambagahahena	2	2	39
23 ...	Keeriyagahahena	6	2	31
Total ...		119	1	34

(Nuwarakalawiya S. O. 20—1950)

Land Sales by the Settlement Officer**CENTRAL PROVINCE**

No. 14,475, S. O.—The Settlement Officer will, on Tuesday, December 5, 1950, at 10 a.m., at Galagedara Old Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. An allotment of land situated in the Pallepata Korale of Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 183. Village—Dedunupitiya	Name of Claimant	Description	Extent		
					A.	R.	P.
140	Mahahenewatta	(1) Tikirimudiyanselage Appuhamy of Weligodapola, (2) S. N. M. Ran Banda		Coconut garden	1	0	18

Upset price up to Rs. 100 per acre. Further information regarding this land can be obtained from the Settlement Officer, Colombo, and plan of it from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, October 6, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,476, S. O.—The Settlement Officer will, on Tuesday, December 5, 1950, at 10.30 a.m., at Galagedara Old Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. An allotment of land situated in the Ganatapalata Korale of Tumpane Division of the Kandy District of the Central Province.

Block survey preliminary plan No. 164. Village—Welivita Ihalagama

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
594	Galelehena	Rathnayake Mudiyanse Appuhamy	Chena	0	1	24

Upset price up to Rs. 100 per acre. Further information regarding this land can be obtained from the Settlement Officer, Colombo, and plan of it from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, October 6, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,477, S. O.—The Settlement Officer will, on Wednesday, December 6, 1950, at 10 a.m., at his Office in Nalanda Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Nine allotments of land situated in the Wagapanaha Udasiya Pattu of Matale North Division of the Matale District of the Central Province.

Block survey preliminary plan No. 282. Village—Haduwela

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
137	Tanahana	(1) Kohanagedara Dingiri Banda, (2) ditto Mudiyanse, (3) Wewliyaddegedara Dingiri Amma, (4) ditto Panchi Amma, (5) ditto Heen Amma, (6) ditto Ran Menka	Chena	1	2	4

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
104	Dambagahakotuwehena	(1) Dawunda Mudiyansele Neketgedara Kiri Banda of Udahaduwa, (2) Dawunda Mudiyansele Neketgedara Seelawathie of Udahaduwa	Chena	3	0 5
105	Do.	do.	do.	2	3 6
107	Dikyayepillawa	do.	do.	0	1 8
109	Diwulghamulahena	Dawunda Mudiyansele Neketgedara Punchirala of Udahaduwa	do.	3	0 17
110	Do.	Dawunda Mudiyansele Neketgedara Dingirala of Palle Haduwa	do.	3	0 9
50	Moragahamada alias Helligollahena	(1) Karawilahena Mudiyansele Keerala, (2) Pallegedara Herat Mudiyansele Dingirmenika, (3) Ekanayaka Herat Mudiyansele Kiribanda	do.	0	0 16
55	Moragahamada	Karawilahena Herat Mudiyansele Keerala, (2) Pallegedara Herat Mudiyansele Dingirmenika	Paddy field	0	0 32
41½	Ketakelagahamulawatta	Pallegedara Herat Mudiyansele Monkrala	Garden	0	0 4

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, October 6, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,478, S. O.—The Settlement Officer, will on Thursday, December 7, 1950, at 10 a.m., at Madipola Rural Court-house, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. Nine allotments of land situated in the Udugoda Pallesiyapattu of the Matale District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 72—Millawana	Name of Claimant	Description	Extent	
					A.	R. P.
1184	Mahahinnemukulana, Mahakataranyayehena, Derna-tagollehena, Nagolleheena	Rattarangedara Kuda Tikiri Banda of Millawana	..	Forest	6	0 6
1208	Medalandehena	Ratrangedara Kuda Tikiri Banda	..	Chena	1	0 1
1202	Bogahamulapillewehena, Pusselbeddepinkumburehena	Rev. Sunande Thero	..	Coconut garden	0	0 28
1204	Waragaslanda	(1) Wiharegedara Alice Nona, (2) ditto William, (3) ditto Simon	..	Chena	0	1 21
1206	Medalandehena	(1) Ratrangedara Karunaratne, (2) ditto Puchi Amma, (3) ditto Kiri Banda, (4) ditto Dingiri Banda	..	do.	0	3 35
1210	Pinhena	Rev. Sunande Thero	..	do.	0	1 28
1211	Pihillagawahena	Abeysinghe Bandaranayaka Mudiyansele Wattegedara Mutu Banda	..	do.	0	2 26
1213	Passandahena	(1) Ratrangedara Dingiri Banda, (2) ditto Mudiyansele, (3) ditto Mutu Banda, (4) ditto Kiri Banda	..	do.	1	2 2
1216	Galapawulahena	do.	..	Coconut garden	0	0 20

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, October 6, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land containing a temporary School building called Sadathuwadipoomi situated at Thikkoda Village in Manmunai South and Eruvil-Porativu Pattus of the Batticaloa District, in extent about 2 acres, and bounded on the South by the proposed V. C. road and on all the other sides by the land belonging to Mr. M. V. V. Theivanayagam of Mankadu and claimed by Mr. Manmunapody Theivanayagam of Mankadu, Kaluwanchikudy.

Ref. No. J/E/300,
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands

Q 3251.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the extension to Victoria Memorial Eye Hospital to wit:—

Preliminary plan No. A 2,588. Village—Suduwella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Premises bearing assessment No. 8 de Sarani Place	Garden contains 36 coconut trees 50 years, 3 papaw trees 1 year, 1 aralya tree 6 years and 10 plantain bushes	A. P. Jayasuriya, 38 Ridgeway Place, Bambalapitiya	0	1 8-10
2	Premises bearing assessment Nos. 481/1, 481/15, 481/16, 481/17, 481/18, 481/19, 481/20, 451, 455, 459, 461, 465, 467, 471, 475 Deans Road	Garden contains 7 coconut trees 50 years, 2 coconut plants 2 years, 1 jak tree 6 years, 1 erabadu tree 15 years, 1 watabanga tree 15 years, 36 plantain bushes, 7 tiled masonry boutiques, a tiled masonry house, a zinc wood kitchen, part of a zinc wood garage, a concrete masonry latrine with 2 masonry walls and 2 paved floors, a water tap, 3 inspection holes, zinc fence and part of wire fence	Mrs. D. G. L. Munasinghe, 71, Silversmith Street, Colombo	0	1 34-86

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Premises bearing assessment No. 3, Regent Street, part of assessment No. 19, Regent Street, assessment Nos. 525, 529, 485, 489, 493, 497, 501, 505, 509. Deans Road and parts of assessment Nos. 483/1 and 533, Deans Road	Garden contains 38 coconut trees 50 years, 2 bread fruit trees 30 years, 2 telambu trees 15 years, 2 mango trees 10 and 50 years, 3 pulun trees 10 years, 1 erabadu tree 20 years, 1 coconut plant 3 years, 2 jak trees 40 years, 1 jak plant 4 years, 1 andara tree 30 years, 3 papaw trees 4 years, 1 araliya tree 10 years, 41 plantain bushes, 11 tiled masonry boutiques and part of a tiled masonry house, 2 concrete masonry latrines with 2 masonry walls and 2 paved floors, a zinc masonry latrine and bath, a zinc wood garage, a water tap with cistern with a paved floor, masonry walls and part of a masonry wall, zinc fences and part of a zinc fence, 5 inspection holes, 1 wire fence and 2 electric standards	Miss Margaret Pedris c/o B. D. Balaya, Kohlagedera, Katupitiya, Kuru negala (administrator The Public Trustee, Colombo	0	3	5.63
4	Premises bearing parts of assessment Nos. 483/1, Deans Road and No. 19, Regent Street	Garden contains 12 coconut trees 50 years, 2 tal trees 50 years, 1 jak tree 6 years, 3 mango trees 20 to 25 years, 2 mango plants 2 years, 1 sepalika tree 10 years, 1 pera tree 20 years, 3 pulun trees 5-15 years, 1 suriya trees 15 years, 1 erabadu tree 25 years, 1 andara tree 15 years, 15 papaw trees 1-5 years, 1 bel tree 20 years, 22 plantain bushes, parts of 2 tiled masonry buildings, a paved floor, 3 inspection holes, masonry drains, 2 wire fences and parts of zinc fence and wire fences, a masonry wall and part of a masonry wall and a wooden gate	Miss D. T. L. Pedris, the Mental Hospital, Angoda (administrator The Public Trustee, Colombo	0	3	5.16
5	Part of premises bearing assessment, No. 533, Deans Road	Verandah of tiled masonry building	The Colombo Municipal Council	0	0	0.16
6	No assessment Number	Open waste land contains part of a masonry step	do.	0	0	0.99

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on November 11, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, October 13, 1950.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land or servitude to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Haliyawatta, assessment No. 39, Meestotamulla Road	Garden contains 2 coconut trees 25 years, 1 artha tree 5 years, 1 another tree 10 years, a zinc and wood shed, an iron scaffolding ruins of a zinc and masonry latrine and a cattle shed	Mrs. P. A. John Perera, Sedawatta, Wellampitiya	0	0	25.3

Q. 3371.
P. P. A. 2745.
Extent

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at this Kachcheri, on November 11, 1950, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 3, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 16, 1950.

N. MANICKA-IDAICKADER,
Additional Government Agent.

Q. 3023.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the restoration of Kimbulwila Tank to wit:—

Preliminary plan No. A. 2,786. Village—Pahala Mapitigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bund	Tank bund contains 2 rubber trees 7-15 years, 5 cashew nut trees 20-30 years, 3 goraka trees 15 years and a cart track	C. L. M. M. Saleem, Roland House, St. Sebastian Hill, Colombo, Moraliyage Premawathie, M. Methias alias Obeyes, M. Don Simon, M. Piyadasa, M. Hemawathie, and Jayasinghe Arachchige Johanahamy the heirs of late Moraliyage Buappu, Pahala Mapitigama, Malwana	0	1	20.3
2	Kendahena	Bund contains 8 rubber trees 5-7 years	C. L. M. M. Saleem, Roland House, St. Sebastian Hill, Colombo	0	0	04.7
4	Kimbulwilawewekumbura	Paddy field	do.	0	3	29.2
5	Kimbulwilawewa	Tank and bund	do.	8	2	12.4
6	Kimbulwilawewekumbura	Paddy field contains a ditch	do.	3	3	25.1
8	Do.	Paddy field contains 26 nadun trees 8-13 years and a channel	Moraliyage Premawathie, M. Methias alias Obeyes, M. Don Simon, M. Piyadasa, M. Hemawathie, and Jayasinghe Arachchige Johanahamy heirs of late Moraliyage Buappu, Pahala Mapitigama, Malwana	3	3	04.9
9	Kimbulwilakumbura alias Alubogahakumbura	Paddy field	Edrisingha Arachchige Hendrick Perera, ditto Setan Perera, ditto Peter Perera, ditto Simon Perera, ditto Panto Nona Perera, ditto Abraham Perera, ditto Edwin Perera, ditto Amerasena Perera, ditto Asilun Perera, ditto Don Richard Perera and 4 brothers the heirs of the late R. S. Ensohamme and Moraliyage Premawathie, M. Methias alias Obeyes, M. Don Simon, M. Piyadasa, M. Hemawathie, and Jayasinghe Arachchige Johanahamy heirs of the late Moraliyage Buiappu, Pahala Mapitigama, Malwana	0	1	24.2

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
10	Kimbulwilawewa	Tank and bund contains an earth well	Moraliyage Premawathie, M. Methias <i>alias</i> Obeyes, M. Don Simon, M. Piyadasa, M. Hemawathie and Jayasinghe Arachchige Johanahamy the heirs of the late Moraliyage Buappu of Pahala Mapitigama, Malwana	12	0	29.6
11	Mohandiramage Kanatta	Low jungle contains 1 mango tree 20 years	G. A. S. Perera, Malwana	0	1	11
12	Kimbulwilawewekumbura	Paddy field	Moraliyage Premawathie, M. Methias <i>alias</i> Obeyes, M. Don Simon, M. Piyadasa, M. Hemawathie and Jayasinghe Arachchige Johanahamy the heirs of Moraliyage Buappu, Pahala Mapitigama, Malwana	0	2	30.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on November 15, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, October 11, 1950.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,493. Village—Hindagoda						
44	Hagodawatta	Coconut garden contains coconut and jak trees and parts of channel and bund	Punchi Banda Ratnayake of the Marassana Government School, Marassana	0	0	33
46	Hagodahena	Chena (no cultivation) contains part of channel	Crown and Kotuwagedera Mudiyanse of Hindagoda, Marassana	0	0	25
47	Dabareyaya	do.	Crown and K. B. Hindagoda and Ratnayake Mudiyanse Ran Menka of Hindagoda, Marassana	0	1	37
48	Do.	do.	Crown and Kotuwagedera Mutu Menka and Kotuwagedera Ukku Banda of Hindagoda, Marassana	0	2	38

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 13, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 16, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,493. Village—Hindagoda and Marassana						
49	Dabareyaya	Chena (no cultivation) contains part of channel	Crown and Daundasekera Mudiyanse Kiri Banda of Hindagoda, Marassana	0	1	18
50	Do.	Chena (no cultivation) contains parts of channel and bund	Crown and Yapa Mudiyanse Appuhami and Yapa Mudiyanse Punchi Banda of Hindagoda, Marassana	0	3	34
51	Do.	do.	Ratnayake Mudiyanse Ukku Banda of Marassana	1	2	15
52	Do.	do.	Arawagedera Mutu Menka of Marassana and Ratnayake Mudiyanse Punchi Banda of Nahanuwala, Talatu-oya	0	3	27
53	Do.	do.	Punchi Banda Elikewala of Dodanwala	0	2	23

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 13, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 16, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,493. Village—Marassana and Udampilpitiya						
54	Dabareyaya	Chena (no cultivation) contains parts of channel and bund	Attanayake Mudiyanse Ukku Banda of Marassana	1	1	1
55	Lakadahela	Rubber (no cultivation)	P. D. B. Dissanayake of Marassana	0	0	11
58	Lakadahela	Coconut garden contains coconut, jak, mango trees, &c., 1 tiled masonry building (ambalam) and parts of channel and bund	Kalapuge Appu Singho and ditto Liza Nona of Marassana	1	0	5
59	Do.	Chena (no cultivation)	Meeruppe Singho Appuhami of Marassana	0	0	11
62	Damunugolla	Chena (no cultivation) contains parts of channel and bund	Attanayake Mudiyanse Ukku Banda of Marassana	0	1	20

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 14, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 16, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Marassana				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
63	Damunugolla	Chena (no cultivation) contains of channel and bund	Palibenaralale Tikiri Banda of Marassana	0 1 31
66	Do.	Chena (no cultivation) contains parts of channel and bund	Morawaliadde Sepala of Marassana	0 1 28
67	Do.	do.	T. H. Horatala of Marassana	0 2 16
68	Do.	Chena (no cultivation)	Gannile Herat Mudiyanseleage Punchi Banda and Gannile Herat Mudiyanseleage Mutu Banda of Marassana	0 0 9
85	Gansarawatte	Garden contains jak, coconut trees, &c., and part of bund	Ratnayake Mudiyanseleage Siyatu of Marassana	0 2 5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 14, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 16, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1493. Village—Marassana				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
82	Damunugolla	Chena (no cultivation) contains parts of channel and bund	Ratnayake Mudiyanseleage Palingu Menika of Marassana	2 0 29
83	Do.	Chena (no cultivation)	do.	0 2 7
84	Do.	do.	do.	0 0 28
86	Gansarahena	Chena contains jak tree and parts of channel and bund	Attanayake Mudiyanseleage Ukku Banda, Attanayake Mudiyanseleage Ran Banda and Attanayake Mudiyanseleage Mutu Banda of Marassana	1 2 26
87	Gansarawatta	Garden contains coconut tree and part of channel	Punchi Banda Flikewela of Dodanwala, Kandy	0 2 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 27, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 16, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola-ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A. 1,493. Village—Marassana and Bolepe				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
89	Gansarawatta	Coconut garden contains coconut, jak trees, &c.	Munaweera Kankanamage Carolis Appuhami of Bolepe, Marassana	0 3 38
91	Do.	Garden (no cultivation)	do	0 0 14
93	Godamadittehena	do.	Munaweera Kankanamage Carolis Appuhami and Herat Mudiyanseleage Kiri Banda of Bolepe	0 1 24
94	Galkandehena	Garden contains lunumidella, coconut, jak trees, &c.	Munaweera Kankanamage Carolis Appuhami of Bolepe	0 1 35
95	Do.	Chena (no cultivation)	Gunatilleke Mudiyanseleage Kiri Banda, ditto Loku Banda, ditto Palingu Menika, Herat Mudiyanseleage Kiri Banda and Basnayake Mudiyanseleage Dingiri Banda of Bolepe	0 1 5
96	Do.	do.	Gunatilleke Mudiyanseleage Mudiyanse, ditto Siyatu, ditto Appuhami, Basnayake Mudiyanseleage, Dingiri Banda of Bolepe	0 1 13

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on November 27, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October, 16 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Land Redemption Notices

LA. 7296.

L. D.—B. 49/50.

LRO/APL 3099/J/AL/552.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Supplement No. 1 to final village plan No. 466. Village—Mabopitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
68	Kosgahamulawatta and Puhuarambehena	Rubber and coconut garden 50 years ..	Claimed by A. R. P. Mapa Gunaratne of Dodan-kumbura, Alawwa	2	2	8
69	Do.	Coconut garden 1 year ..	do. ..	0	0	15
70	Do.	do. ..	do. ..	0	0	4
71	Puhuarambehena	Rubber 15-20 years, contains 1 coconut tree 20 years and 20 arecanut trees 5-25 years	do. ..	0	0	16
				2	3	3

L. D.—B. 49/50.

LRO/APL 684/J/AL/550.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose, and will be acquired under that Act.

Colombo, September 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,486. Villages—Tenna and Ovilla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Millagahamulahena and Moragahamulahena	Garden contains coconut, arecanut, cotton and jak trees	U. M. H. Priyadasa of Ovilla, Tenna, Matale	0	1	0
2	Do.	Garden contains coconut, jak, arecanut, cinnamon and cotton trees	do. ..	1	0	34
3	Millagahamulahena	Chena contains 1 coconut plant and 1 arecanut tree	do. ..	2	0	2
4	Do.	Garden contains coconut, jak, arecanut and cotton trees and a permanent building, a zinc latrine and an earth well	do. ..	1	0	23
5	Dunumadellagahamulahena and Millagahamulahena	Garden contains coconut, jak, arecanut, del, cocoa and kitul trees, and a dilapidated cadjan shed	do. ..	0	0	14
6	Girambehena	Garden contains coconut, jak, kitul, arecanut, lunumidella, cadju and sapu trees	do. ..	1	2	31
				6	1	24

L. D.—B. 49/50.

L. C's No. LRO/APL 2576/J/AL/558.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose, and will be acquired under that Act.

Colombo, September 27, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,632. Village—Udaweragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Liyanawadukumbura	Paddy field	Miss Lily Mary Cruz and Mrs. L. S. Cruz, both of 1/42, Vihare Road, Matale	0	1	5

Miscellaneous Land Notices

No. L. S. 741.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. Thamathorampellai Ehyathamby, Sethar Sinnathamby, Velupillai Murugesu, Marthan Kanniah and Sinniah Arumugam Sinnathamby—trustees of the Sarva Siva Sangam Maho of Wannu Hatpattu, have applied for the lease of about an acre from lot 35 in F. V. P. 1850, situated in Maho, Kurunegala District, for the purpose of establishing a Hindu temple thereon.

2. The proposed temple will serve the Hindus of Maho and the neighbouring villages. The nearest Hindu temple is situated about 35 miles away. The land is available for the purpose. It

is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 99 years;
- (b) Rent: 50 cents per annum;
- (c) The lessees shall, within two years from the date of the lease, erect on the land a Hindu temple to the satisfaction of the Government Agent, North-Western Province;
- (d) The lessees shall use the land as a site for a Hindu temple, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, October 20, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

එය මිසි 1950ක්වූ බන්කෝට්ටි මහ 20වෙනි දින පවත් අත්පාස යන් ඇතුළත මෙහි පහත අත්පත්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රජයන්හා ඉඩම්කැපී ඉඩම් නිරවුල් කිරීමේ අඥපණෙන් 5 (1) වන විධානනිය යටතේ ප්‍රකාශකරණ ලිපි මඟින් ද රජයන්හා ඉඩම්කැපී මහලයන් නොහරවා කඩඉතු කරණ මිසිද එකී අඥපණෙන් 4 වන විධානනිය යටතේ මෙහින් දැක්වෙදු ලැබේ.

මිසි 1950ක්වූ අපෝස්තු මහ 11වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්කෝරුවෙදින.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්වාරකයා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපි මඟින් ඇතුළත් ලිඛිත කවරම්ල ලබා මිසි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ මහලයන ලෙස සඳහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ශාඛ වැඩිදුර කොරතුරු ඉඩම් බෙරුවීමේ කාර්යාලයෙන්ද, ඒවායේ සිසිනම් සර්වේස් රජයන්ගේ පැහැදිලි ලිපි මඟින් ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් ලිපි සහ යම් පාරකව අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් පැවරීමට භාගකු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු ලප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූනමුදු ඒ පිළිබඳව යමාක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීමට වුවහා නොවේ.

ලපලේඛනය

ලකුරු මැද පළාතේ කුමරකරාමිය දික්කුස්සේ කුරුලු පළාතේ කල්පේ කෝරළේ ඉහල කල්පේ ගුලානේ මහවිටියාමිය යන ගම පිහිටා තිබෙන මෙකී පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවිටි, එනම්:—

- ලකුරු: කල්පේගමානන සහ දිගබිලගමවැව ගම්මල මායිම;
- නැගෙනහිර: දිගබිලගමවැව සහ වෙරළපේ මැව ගම්මල මායිම;
- දකුණ: මිරදගොල්ලැම සහ මහපොහන කෝරළේ පන්තිලපුමැව ගම්මල මායිම;
- බස්නාහිර: මිරදගොල්ලැම ඉසම් මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිසිනම් නො. 1,320

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	වීරගමඅත්කන්ඩුමාව, කදුරුගමඅත්කන්ඩුමාව	36 0 24
2	මුනිවිලගම, ඉහල මුනිවිලගම, ඉහල මුනිවිලගම	9 1 27
3	ලකුරු	0 3-15
4	ලකුරු මුනිවිලගම, මල්ලගම ලකුරුගම	4 1 29
5	සියම්ලාගම, කදුරුගම, දෙමුවපේ	10 1 18
6	මාන්දැර (දිසපා)	0 0 22
7	මුලගම, දිවුල්ගම, දෙමුවපේ, දම් ගම, කෝන්ගම	54 1 17
8	(මිනිවිලගම)	0 2 31
9	සියම්ලාගම, අත්කන්ඩුමාව	5 3 18
10	දිවුල්ගම	9 3 24
11	දම්ගම, මල්ලගම, මල්ලගම, පලුගම මුනිවිලගම	17 1 39
12	වීරගම, බොරදැමුණගම, කෝන්ගම, කුමරකරාමිය	42 0 6
13	වීරගම (අඹරාදිසපා ඉතුරුකර නිබන්ධන බිම්)	0 0 9
14	කුමරකරාමිය	6 1 23
16	සියම්ලාගම (සරණපාර සහ ඉතුරුකර බිම්)	0 1 15
19	වීරගම, සියම්ලාගම (බොරදැමුණ දිසපා ඉතුරුකර බිම්)	1 1 37
20	බොරදැමුණ (අරු)	0 2 28
21	සියම්ලාගම, වීරගම	7 3 11
22	(අඹරාදිසපා)	0 0 35
24	මහමස්ක	0 1 16
25	(මුනිවිල) (බොරදැමුණ ඉතුරුකර බිම්)	0 0 24
26	බොරදැමුණ (දිසපා)	0 0 13
28	දම්ගම, කෝන්ගම, බෝගම (මැවකණියට ඉතුරුකර බිම්)	1 3 2

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
29	(අඹරාදිසපා)	0 1 24
30	බෝගම, මැව	29 2 25
31	දම්ගම	16 1 12
32	වීරගම, කදුරුගම, දම්ගම, මල්ලගම, කෝන්ගම	63 1 3
33	කදුරුගම	6 1 38
34	දම්ගම	0 1 30
35	දම්ගම, බෝගම, මල්ලගම, කදුරුගම, කෝන්ගම	45 2 7
36	බෝගම	2 3 22
37	(අඹරාදිසපා)	0 0 24
38	බෝගම, කෝන්ගම	5 3 21
39	(මැවකණිය) (ඉත්තරපු)	0 1 19
40	මාන්දැර (දිසපා)	0 1 12
41	බෝගම	1 3 9

මුළු ගණන .. 384 2 9

කුමරකරාමිය නි. නි. 4—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණකී

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,622 (කුමරකරාමිය)

මෙම ගාකර නිබන්ධන ලප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කී කොටසක් නොහොත් ප්‍රායෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිසි 1950ක්වූ ඔක්තෝබර් මස 20 වෙනි දින පවත් අත්පාස යන් ඇතුළත මෙහි පහත අත්පත්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රජයන්හා ඉඩම්කැපී ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණෙන් 5 (1) වන විධානනිය යටතේ ප්‍රකාශකරණ ලිපි මඟින් ද රජයන්හා ඉඩම්කැපී මහලයන් නොහරවා කඩඉතු කරණ මිසිද එකී අඥපණෙන් 4 වන විධානනිය යටතේ මෙහින් දැක්වෙදු ලැබේ.

මිසි 1950ක්වූ අපෝස්තු මහ 11වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්කෝරුවෙදින.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්වාරකයා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපි මඟින් ඇතුළත් ලිඛිත කවරම්ල ලබා මිසි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ මහලයන ලෙස සඳහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ශාඛ වැඩිදුර කොරතුරු ඉඩම් බෙරුවීමේ කාර්යාලයෙන්ද, ඒවායේ සිසිනම් සර්වේස් රජයන්ගේ පැහැදිලි ලිපි මඟින් ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් ලිපි සහ යම් පාරකව අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් පැවරීමට භාගකු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු ලප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූනමුදු ඒ පිළිබඳව යමාක්ත දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීමට වුවහා නොවේ.

ලපලේඛනය

ලකුරු මැද පළාතේ කුමරකරාමිය දික්කුස්සේ කුරුලු පළාතේ කල්පේ කෝරළේ ඉහල කල්පේ ගුලානේ මැවැනේ මැව යන ගම පිහිටා තිබෙන මෙකී පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවිටි, එනම්:—

- ලකුරු: දිගබිලගමවැව සහ සිරිවැව ගම්මල මායිම;
- නැගෙනහිර: කෝන්ගම සහ (මහපොහන කෝරළේ කොහොල්ල ගම්මායිම);
- දකුණ: ර්කල් මැවුණු මැව ගම්මායිම සහ මහපොහන කෝරළේ මව්විලාපුමැව ගම්මායිම;
- බස්නාහිර: බෝගම ගම්මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිසිනම් නො. 1,322

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	ගලපිටිය, කෝන්ගම, කෝන්ගම	2 0 39
3	කෝන්ගම (මැවකණියට ඉතුරුකර බිම්)	2 3 16
4	කෝන්ගම, මල්ලගම	5 0 1
5	කෝන්ගම	3 0 26

බිම්කම්පිට	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
6	ඉහලමල, කුසගොඹුමුර ..	0 3 18
7	ඉදිකන්ගේන, දඹකන්ගේන, පලකන්ගේන, කෝන්ගන්ගේන, කුසගන්ගේන ..	39 1 38
8	පලකන්ගේන, කොන්ගන්ගේන, දඹකන්ගේන ..	13 2 2
9	දඹකන්ගේන, පලකන්ගේන ..	3 1 10
10	කල්දොඹ, හමිදගහදොඹ (වතුරමල) ..	0 2 0
11	පලකන්ගේන, දඹකන්ගේන ..	0 1 17
12	හමිදගහදොඹ (වතුරමල) ..	0 2 17
13	දිඹුල්ගහදොඹ, පලකන්ගේන ..	9 3 35
14	— (අඹපාර) ..	0 0 16
15	පලකන්ගේන ..	2 3 30
16	ගන්ඹිය (දිගපාර, හරි කොටසක්) ..	1 1 29
17	කෝන්ගන්ගේන, පලකන්ගේන, දිඹුල්ගහ දොඹ ..	14 2 36
18	කල්දොඹ (වතුරමල) ..	0 1 1
19	කෝන්ගන්ගේන, පලකන්ගේන, දඹකන්ගේන, පලකන්ගේන, කෙළඹකන්ගේන, දිඹුල්ගහ දොඹ ..	93 3 17
20	කෝන්ගන්ගේන ..	1 0 23
21	මෙලකන්ගේන ..	14 3 32
22	— (කල්දොඹ හා ඉතුරුකරපු බිම) ..	2 0 22
23	මෙලකන්ගේන ..	16 2 20
24	මිරන්ගන්ගේන, පලකන්ගේන ..	3 3 37
25	සිසිමලකන්ගේන ..	1 1 34
26	දොඹකන්ගේන ..	1 1 17
27	— (සුළුපාර හා ඉතුරුකරපු බිම) ..	4 1 31
28	පලකන්ගේන ..	0 3 9
29	වෘන්දා (දිගපාර, කීදිව) ..	0 0 4
30	(අඹපාර) ..	0 0 2
31	රජගල ..	11 0 26
32	මිරන්ගන්ගේන ..	1 1 19
33	පලකන්ගේන, කුඩා මොරකොමුකරාන, දඹකන්ගේන, මෙලකන්ගේන, මිරන්ගන්ගේන, කන්ගේන ..	73 0 2
34	පලකන්ගේන, මල්ලකන්ගේන, කෝන්ගන්ගේන, කරුවලකන්ගේන ..	22 3 28
35	රජගල ..	0 3 6
36	කෝන්ගන්ගේන, පලකන්ගේන, මල්ල කන්ගේන ..	34 0 35
37	කෝන්ගන්ගේන, පලකන්ගේන ..	11 2 39
38	කෝන්ගන්ගේන, පලකන්ගේන ..	23 2 20
මුළු ගණන		420 3 34

කුමරකරාමිය නි. නි. 5—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීමේ නො. 2,623 (කුමරකරාමිය)

මිටි ගාසාර නිමිත උප ලේඛනයෙහි මිසර මෙහෙයුම් මඟින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගිණිකිසි කොටසක් නොහොත් ප්‍රකාශිතයන් ගැන යම් කෙසෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි. 1950ක් වූ ඔක්තෝබර් මස 20 වන දින පවත් වූත්මාසයේ ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයන් ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්ගේ ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රජයන්ගේ ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි. 1950ක් වූ අගෝස්තු මස 11 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවෙහිදී.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සකසාර නිර්ධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවර්වල එම මඟ කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිසිම මර්ටින් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් ගත යම් පාරකුට අයිතිකම්කිසි ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි හැවීමට හැරහනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්ව අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වටත් පහත දැක්වෙන මාසිමවලට මැදි වූ නඩුදු ඒ පිළිබඳව යමෙකුට දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වට අයිතිකම් නිසා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ කුමරකරාමිය දිස්ත්‍රික්කේ කුරුලුපළාතේ කල්පේ කෝරළේ ඉහල කල්පේ තුරාගේ රඹා වැව ගත ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් රොසිමිවලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම්කම්ව, එනම්:—

උතුරු: ඉඹුඹුවැවේ ගමේ මොසිම;

හැරෙනහිර: කල්කපොහන ගමේ මොසිම;

දකුණු: මිරන්දොස්ලැම් ගමේ මොසිම;

සිසිමාහිර: උඩසිසිම කුරුම කෝරළේ කහමස්දිසිලිය සහ නිකවැව ගත ගමේ මොසිම වේ.

ලංකා මැද මි. 1,325 ගමේ සිසිම මො. 1,325

බිම්කම්පිට	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	රම්බුමෙලිකරාන ..	17 1 31
2	වෘන්දා (දිගපාර) ..	0 2 21
3	රම්බුමෙලිකරාන ..	6 2 17
4	රම්බුමෙලිකරාන, මිරකන්ගේන ..	16 0 5
5	(මහපාර හා ඉතුරුකර නිවන බිම) ..	8 0 3
6	රම්බුමෙලිකරාන ..	75 2 30
8	රම්බුමෙලිකරාන (කොරමිදුල දිගේ ඉතුරු කර නිමිත බිම) ..	0 0 10
9	කොරමිදුල (මිරිමාහි දොඹ) ..	0 0 12
11	රම්බුමෙලිකරාන (මැමිකන්හි දිගේ ඉතුරුකර නිමිත බිම) ..	0 2 4
12	මිරකන්ගේන ..	4 1 8
13	(අඹපාර) ..	0 0 16
14	රම්බුමෙලිකරාන ..	24 3 27
15	රම්බුමෙලිකරාන ..	15 0 7
16	රම්බුමෙලිකරාන ..	1 0 1
17	(කරන්තපාර) ..	0 1 33
18	(දොඹ) ..	1 0 3
19	රම්බුමෙලිකරාන ..	35 0 2
20	(කරන්තපාර) ..	0 1 35
21	(කරන්තපාර, අත්හැරපු) ..	0 1 5
22	රම්බුමෙලිකරාන ..	73 3 17
23	රම්බුමෙලිකරාන ..	1 0 3
24	(දොඹ) ..	0 0 18
25	රම්බුමෙලිකරාන ..	19 3 26
26	(දොඹ) ..	0 2 24
27	(කරන්තපාර, අත්හැරපු) ..	0 3 6
28	(කරන්තපාර, අත්හැරපු) ..	0 0 21
29	කහිලකරාන, රම්බුමෙලිකරාන ..	1 1 2
30	කහිලකරාන ..	4 3 39
31	(කවුක් පුරමිත්තු) ..	0 0 8
32	(අඹපාර) ..	0 0 10
33	රම්බුමෙලිකරාන ..	16 1 16

මුළු ගණන .. 326 3 20

කුමරකරාමිය නි. නි. 6—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීමේ නො. 2,624 (කුමරකරාමිය)

මිටි ගාසාර නිමිත උප ලේඛනයෙහි මිසර මෙහෙයුම් මඟින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගිණිකිසි කොටසක් නොහොත් ප්‍රකාශිතයන් ගැන යම් කෙසෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි. 1950ක් වූ ඔක්තෝබර් මස 20 වන දින පවත් වූත්මාසයේ ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයන් ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්ගේ ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රජයන්ගේ ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි. 1950ක් වූ අගෝස්තු මස 11 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවෙහිදී.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සකසාර නිර්ධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවර්වල එම මඟ කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිසිම මර්ටින් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(a) මෙම ඉඩම් ගැන මිලිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරිතාමාලයක්ද, ඒවායේ සිහිපිට කරවීමට ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එසේම එකකමක් උසින් ගත යම් පාරකට අයිතිකම් කීම් ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට හාස්තක් ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන නිමකවීම් අඩංගු උපලේඛනාට ඇතුළත් නොවන නිසිම නිමකවීම් යටතේ දැක්වෙන මායිම්වලට මැදිහත් වනුයේ ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු නිසිම නිමකවීම් යටතේ අයිතිකම් කියාසිටීමට වුවහා නොවේ.

උපලේඛන

උතුරු මැද පළාතේ ක්‍රමිකරණයේ දිනප්‍රකාශයක් මගින් මහජනාධිකාරයේ කොරළු බිත්තියේ මහජනාධිකාරයේ කලින් කැපී ගත ගම් පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් ආයිම්වලට මැදිහත් වනුයේ දක්වන සිහිපිට නිමකවීම්, එනම්:—

උතුරු: පරිවරණයේ ගම් මායිම, මාන්දුලේ කොටසක් (පරිවරණයේ ගම් මායිම), පරිවරණයේ සහ කලින් කොරළු ජනපදවලට මැදිහත් වීමට මායිම මායිම;

නැගෙනහිර: පුළුබ මාවත දෙපාර්තමේන්තුවේ පාලන කොටසක් සහ ඉතුරුකරු සීම (දෙමල ගම්මල්ලා මහේ භූමි මෙහිමල්ලා මහේ කලින් කොරළු ජනපදවලට මැදිහත් වීමට මායිම මායිම);

දකුණු: කොරළු මායිම මායිම, සුර පාලන කොටසක් සහ ඉතුරුකරු සීම, කොරළු ගම් මායිම;

බිත්තියේ: කොරළු ගම් මායිම, කලින් කොරළු කලින් කොරළු මායිම මායිම.

ලංකා මිලිදුර ගම් පිහිටා නො. 1,332

Table with 3 columns: S.N., Description, and Area (Acres). Lists various land parcels and their areas, such as 'කොරළු (අත්කරු)', 'මල්ලාලේගේ, බිරුකලේගේ, මීරගමගේ, කොරළුගම', etc.

Table with 3 columns: S.N., Description, and Area (Acres). Lists various land parcels and their areas, such as 'මල්ලාලේගේ, කොරළුගම', 'කොරළු (අත්කරු)', 'කොරළු (අත්කරු)', etc.

මුළු ගණන .. 612 2 25

ක්‍රමිකරණයේ නි. සි. 11—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අංශයේ

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,629 (ක්‍රමිකරණයේ)

මේ සඳහා නිමකවන උපලේඛනා යෙහි විකරවන ඉඩම්වලින් කිසිවක් කොරළු ඉඩම්වලට ගම්පහ කොටසක් නොහොත් ප්‍රායෝජනාත්මක ගැන ගම් කොටසකට ගම් ඉඩම්වලට මායිමක් ඇත්නම් මෙම 1950 ක්‍රමිකරණයේ මහ 20 වන දින පවත්වනු ලබන මායිමක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයේ * මායිමක් ඉදිරිපත් නොකළහොත් එහි ඉඩම් රජයේ සහ ඉඩම්වලට නිරවුල්කිරීමේ අංශයේ මහ 5 (1) මහ විධාන යටතේ ප්‍රකාශ කරනු ලබන මිලදුම් රජයේ සහ ඉඩම්වලට නිරවුල්කිරීමේ අංශයේ මහ 4 මහ විධාන යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950 ක්‍රමිකරණයේ මහ II මෙහි දින කොටසේ ඉඩම් නිරවුල්කිරීමේ කොරළු මායිම දින.

සී. සී. ආර්. ආරච්චන්ද්‍ර, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතාමායිම.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ භූමිකරණයක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපියේ ඇතුළත් ලිපියට මායිම මිල කොටසට පැමිණීමට ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය.

(a) මෙම ඉඩම් ගැන මිලිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරිතාමාලයක්ද, ඒවායේ සිහිපිට කරවීමට ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එසේම එකකමක් උසින් ගත යම් පාරකට අයිතිකම් කීම්, ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට හාස්තක් ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන නිමකවීම් අඩංගු උපලේඛනාට ඇතුළත් නොවන නිසිම නිමකවීම් යටතේ දැක්වෙන මායිම්වලට මැදිහත් වනුයේ ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු නිසිම නිමකවීම් යටතේ අයිතිකම් කියාසිටීමට වුවහා නොවේ.

උපලේඛන

උතුරු මැද පළාතේ ක්‍රමිකරණයේ දිනප්‍රකාශයක් මගින් මහජනාධිකාරයේ කොරළු බිත්තියේ මහජනාධිකාරයේ කලින් කැපී ගත ගම් පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් ආයිම්වලට මැදිහත් වනුයේ දක්වන සිහිපිට නිමකවීම්, එනම්:—

උතුරු: කලින් කොරළු ජනපදවලට මැදිහත් වීමට මායිම මායිම; නැගෙනහිර: මාන්දුලේ කොටසක් (කොකුලේ ගම් මායිම);

දකුණු: කොරළු මායිම මායිම, සුර පාලන කොටසක් සහ ඉතුරුකරු නිමකවීම (කලින් කැපී ගම් මායිම);

බිත්තියේ: කොරළු ගම් මායිම, කලින් කොරළු කලින් කොරළු මායිම මායිම.

(b) එකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් උඩින් යන යම් පාරකම අයිතියකිනම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතියකිනම් හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතියකම කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ කුමරකරාමිය දිස්ත්‍රික්කේ කුරුම පළාතේ කල්පේ කෝරළේ කුඹුක්මැතුලාගේ කැලැම් යන නමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

- උතුරු: කුරුමගස්කඩ ගම මායිම;
- නැගෙනහිර: දිවුල්මැලේ ගම මායිම;
- දකුණ: උඩිඹියන්කුලම් කෝරළේ දුකුම්බිලාව ගම මායිම;
- බස්නාහිර: නෙරපොල්ලකඩ ගම මායිමදොමි.

ලංකාමැණිමේ ගම් සීමායම් නො. 1,344

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	බෝගහලන්ද, පර්ගහලන්ද, නාඹඩගහගේන	7 1 10
3	බෝගහලන්ද, (කුඹුක්ම) (කැලැම් මැදිකන්ඹිය දිගේ ඉකුරුකර තිබෙන බිම්)	1 3 33
4	හොරෙම්මැල (අැල) ..	0 0 3
5	හොරෙම්මැල (අැල) ..	0 0 5
6	හොරෙම්මැල (අැල) ..	0 0 2
7	කැලැම්මැල (මැලි පහ කන්ඹිය)	30 0 10
8	බෝගහගේන, නාඹඩගහගේන	91 2 7
9	කිරිකෝන්දුකුලාගේ, කැලැම්මැලකැල	58 2 29
මුළු ගණන		189 2 19

කුමරකරාමිය නි. නි. 18—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණ්ඩය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,636 (කුමරකරාමිය)

මම යාකර තිබෙන උපලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිමක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට මේ අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිසි 1950ක්වූ බන්කෝබර් මස 20වෙනි දින පවත් තුන්මාසක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ ** මා මෙක ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණ්ඩයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් කෙන ඊට කවසුකුකරණ බවද එකී අඥාපණ්ඩයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දුකුම්බදනු ලැබේ.

මිසි 1950ක්වූ ආගෝස්තු මස 11වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්කෝරුමේදී.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කවරුන්ට උඩ මිසි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවසන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් බෙරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද, ඒවායේ සීමායම් පරිමේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිම.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් උඩින් යන යම් පාරකම අයිතියකිනම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතියකිනම් හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතියකම කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ කුමරකරාමිය දිස්ත්‍රික්කේ කුරුම පළාතේ කල්පේ කෝරළේ කුඹුක්මැතුලාගේ මිලේවු ගන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

- උතුරු: මිලේවු ගම මායිම;
- නැගෙනහිර: කෙලුගොල්ලකඩ ගම මායිම;
- දකුණ: කෙලුගොල්ලකඩ ගම මායිම;
- බස්නාහිර: කුමරකම පළාතේ නැකතුකුමැලි ගම මායිමදොමි.

ලංකාමැණිමේ ගම් සීමායම් නො. 1,346

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පර්ගහලන්ද ..	0 2 28
2	(ගම්පහ පාර) ..	0 1 34
3	පර්ගහලන්ද, පර්ගහගේන ..	42 3 29
4	(ප්‍රබව මැලි දෙපාර්තමේන්තුවේ සුළු පාර)	2 0 24
5	පර්ගහගේන (පර්මැලේ පතුල)	10 2 16
6	(සන්ඹිය අන්තර්පු) ..	0 3 39
මුළු ගණන		57 3 8

කුමරකරාමිය නි. නි. 19—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණ්ඩය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,637 (කුමරකරාමිය)

මම යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිමක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට මේ අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිසි 1950ක්වූ බන්කෝබර් මස 20වෙනි දින පවත් තුන්මාසක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ ** මා මෙක ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණ්ඩයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් කෙන ඊට කවසුකුකරණ බවද එකී අඥාපණ්ඩයේ 4වෙනි වගන්තිය යටතේ මෙයින් දුකුම්බදනු ලැබේ.

මිසි 1950ක්වූ ආගෝස්තු මස 11වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්කෝරුමේදී.

ඩී. සී. ඇල්. අමරසිංහ,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කවරුන්ට උඩ මිසි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවසන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් බෙරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද, ඒවායේ සීමායම් පරිමේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිම.

(b) මෙකී ඉඩම් වලට නොහොත් එයින් එකකමක් උඩින් යන යම් පාරකම අයිතියකිනම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතියකිනම් හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතියකම කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ කුමරකරාමිය දිස්ත්‍රික්කේ කුරුම පළාතේ කල්පේ කෝරළේ කුඹුක්මැතුලාගේ මිලේවු ගන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම් කවිටි, එනම්:—

- උතුරු: කුරුමගස්කඩ සහ කෙලුගොල්ලකඩ ගන ගම මායිම;
- නැගෙනහිර: කෙලුගොල්ලකඩ ගම මායිම;
- දකුණ: සියම්ලන්ගස්මැලි ගම මායිම;
- බස්නාහිර: ගෝකුමැරුමැලුම සහ කුමරකම පළාතේ නැකතුකුමැලි ගන ගම මායිමදොමි.

රාජ්‍ය භූමිමේ සම්ප්‍රදායික නො. 1,347

නිමැවීම	ඉඩමේ නම	ප්‍රමාණය; අ. රූ. ප.	නිමැවීමේ විෂය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මල්වැව්වෙහෙණ, බෝගමගොඩ, පලුගමගොඩ, හැලුම්ගමගොඩ	12 2 0	15	මල්කන්දෙලන්ද (මුහුණිම) (අලු දිගේ ඉතුරු කරපු බිම්)	0 1 16
2	(කරන්තපාර සහ ඉතුරුකරපු බිම්)	1 1 5	16	සොරම් අලු (අලු)	0 0 15
3	අනුමුගමගොඩ, (සොරොක්කිම්)	1 3 2	17	(අලුපාර)	0 0 7
6	(ප්‍රසිද්ධ මැඩදොළොස්වැනිමේ ඉතුරු කරපු බිම්)	4 2 37	18	මල්කන්දෙලුකලාන	15 1 12
7	පලුගම ඉඩම	1 2 5	19	මල්වැව් (මැඩ සහ මැඩ කන්කිම්)	12 0 20
9	අලුගම ඉඩම	0 2 10	20	නුගමගොඩ, දඹලන්ත, දඹලන්ත ඉඩම, දඹලන්ත ඉඩම	56 2 21
10	මන්දෝපාර (මුහුණිම) (පාරට ඉතුරුකරපු බිම්)	0 0 10	21	(මේ සහාපාර)	0 1 36
11	හැලුම්ගම ඉඩම	0 1 28	22	දඹලන්තගොඩ	2 2 39
12	නුර්ගම ඉඩම (කම්කට ඉතුරුකරපු බිම්)	0 3 37	23	කිරිසමගොඩ	6 2 31
12½	කෝන්ගමගොඩ	0 2 12			
13	කෝන්ගමගොඩ (පාරට ඉතුරුකරපු බිම්)	0 0 21			
14	දඹලන්තගොඩ, දඹලන්ත, (මැඩකන්කිම් දිගේ ඉතුරුකරපු බිම්)	0 1 30			
				මුළු ගණන	119 1 34

නුමරකලාපිත නි. සි. 20—1950

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීමේ කෝට්ටේ මගින් බදුදීම සඳහා දැන්වීම

No. 14,475, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණය වසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩු සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට මි 1950ක් ඉඩ දෙමැමිසි ම 5 වැනි දිනට අගතරුවාද පෙරමිරු 10 වැනි දිනට පරණ කානානමේදී මෙන්දේසිකර මිකුණක්ව කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. මොවු දිනෙම මහනුවර දිනෙකට දැමිපසේ කොට්ඨාසයේ පල්ලෙපලාන කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 1 ක්.

රාජ්‍ය භූමිමේ මුල් සම්ප්‍රදායික නො. 183. ගම—දේවනුමුණිම

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. ඇත්. ඇම්. රත්නික	මිසින	ප්‍රමාණය, අ. රූ. ප.
140	මහගොඩවෙහෙණ	(1) මැලිගොඩපොල පදිංචි විකිණීමේ සේවයේ අප්පුකාමි, (2) පොල් මිණික	..	1 0 18

කන්දේරු මල අක්කරයක් රූපිල් 100කට මැඩගොඩන මුදලක් මේ.

මෙහි ඉඩම් හැක් මැඩුරු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණයෙන්ද, ඒහි සිහිටි කොළඹ සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මි 1950ක් ඉඩ බන්තෝමි ම 5 වැනි දිනට කොළඹ ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

සේ. කතානුකූලය, ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමා මිමන.

No. 14,476, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණය වසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩු සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට මි 1950ක් ඉඩ දෙමැමිසි ම 5 වැනි දිනට අගතරුවාද පෙරමිරු 10.30ට පරණ කානානමේදී මෙන්දේසිකර මිකුණක්ව කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. මොවු දිනෙම මහනුවර දිනෙකට දැමිපසේ කොට්ඨාසයේ සහනපාලාන කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 1 ක්.

රාජ්‍ය භූමිමේ මුල් සම්ප්‍රදායික නො. 164. ගම—මැලිමිට ඉලලාම

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. ඇත්. ඇම්. රත්නික	මිසින	ප්‍රමාණය, අ. රූ. ප.
594	පොල්ලොගොඩ	රත්නාන මුදියන්ගොලාගේ අප්පුකාමි	..	0 1 24

කන්දේරු මල අක්කරයක් රූපිල් 100කට මැඩගොඩන මුදලක් මේ.

මෙහි ඉඩම් හැක් මැඩුරු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණයෙන්ද, ඒහි සිහිටි කොළඹ සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මි 1950ක් ඉඩ බන්තෝමි ම 5 වැනි දිනට කොළඹ ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

සේ. කතානුකූලය, ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමා මිමන.

No. 14,477, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණය වසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩු සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට මි 1950ක් ඉඩ දෙමැමිසි ම 5 වැනි දිනට අගතරුවාද පෙරමිරු 10 වැනි දිනට පරණ කානානමේදී මෙන්දේසිකර මිකුණක්ව කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. මොවු දිනෙම මහනුවර දිනෙකට දැමිපසේ කොට්ඨාසයේ මහපහල මහලයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 9 ක්.

රාජ්‍ය භූමිමේ මුල් සම්ප්‍රදායික නො. 282. ගම—හවුලාමල

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා කෝට්ටේකරුකරදන්ව ගොනොක් වෙත අත්දමිසි නිත්යකරන්ව ගෙදෙනමා ඇත. ඇත්. ඇම්. රත්නික	මිසින	ප්‍රමාණය, අ. රූ. ප.
137	කන්දේරු	(1) කොහොතොගොලු සිංහිරිකොඩ, (2) එම මුදියන්ගො, (3) මැලිමිටද පොල් සිංහිරිකොඩ, (4) එම පුංචිමිම, (5) එම හිස්මිම, (6) එම රත්මැණික	හෙන	1 2 4
104	දඹලන්තකොටුවෙහෙණ	(1) දඹලන්තදඹලන්තොල නැකැත්තොදර සිංහිරිකො, පදිංචි පලුකුම, (2) පලුකුමේ පදිංචි දඹලන්තදඹලන්තොල නැකැත්තොදර සිංහිරිකො	එම	3 0 5
105	එම	එම	එම	2 3 6
107	දික්ගොලේලොව	එම	එම	0 1 8
109	දිවුල්ගොලුලොව	දඹලන්තදඹලන්තොල නැකැත්තොදර සිංහිරිකො, පදිංචි පලුකුම	එම	3 0 17
110	එම	දඹලන්තදඹලන්තොල නැකැත්තොදර සිංහිරිකො, පදිංචි පලුකුම	එම	3 0 9
50	මොරගම මහලක් පොල්ලොලොව	(1) කරමලගො මුදියන්ගොලාගේ කිරු, (2) පල්ලොගොලාගේ කිරු, (3) ඒකානාන ගෝරන්දිගොලාගේ කිරු	එම	0 0 16
55	මොරගම	කරමලගො ගෝරන්දිගොලාගේ කිරු, (2) පල්ලොගොලාගේ කිරු	එම	0 0 32
41½	කැමකැලුකොටුවෙහෙණ	පල්ලොගොලාගේ ගෝරන්දිගොලාගේ මැණිකිරු	මිසින	0 0 4

කන්දේරු මල අක්කරයක් රූපිල් 100කට මැඩගොඩන මුදලක් මේ.

මෙහි ඉඩම් හැක් මැඩුරු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණයෙන්ද, ඒහි සිහිටි කොළඹ සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මි 1950ක් ඉඩ බන්තෝමි ම 5 වැනි දිනට කොළඹ ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

සේ. කතානුකූලය, ඉඩම් මිලිමිද කොමසාරිස්තුමා මිමන.

කො. ප්‍රධාන නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
9 කිලිට්ටු 7 කුඹුර කුඹුර	...	එදිරිසිංහපාලිවිලේ හෙයින් පොරො, එම්. ජයසේන පොරො, එම්. පිටරි පොරො, එම්. සබ්බන් පොරො, එම්. පිත්තාකෝනා පොරො, එ. ජයවර්ධන පොරො, එම්. ඇබ්බේ පොරො, එම්. අබ්දුල් කාදර්, එම්. ඇබ්දුල් පොරො, එම්. ඇබ්දුල් පොරො, එම්. ජවිඩි පොරො සහ සහෝදරයෝ 4 දෙනා, නැයිතින් ආදී. ඇස්. එන්සා කාමිනේගේ උරුමකරුවන් සහ වොරළුගමගේ පව්වනි, ඇම්. බණ්ඩාරේ පොරො, ඇම්. පිසුරු, ඇම්. ජයසේන සහ ජයසිංහ ආරච්චිගේ ජයානානායකි, නැයිතින් වොරළුගමගේ මුහුදුපසුගේ උරුමකරුවන්, පහල පොරො, පිල්වෙහ.	0 1 24.2
10 කිලිට්ටු 20 කුඹුර	...	වොරළුගමගේ පව්වනි, ඇම්. බණ්ඩාරේ පොරො 12 0 29.6	0 1 11
11 මුහුදු 20 කුඹුර	...	වොරළුගමගේ පව්වනි, ඇම්. බණ්ඩාරේ පොරො, ඇම්. ජයසේන, ඇම්. ජයසිංහ ආරච්චිගේ ජයානානායකි, නැයිතින් වොරළුගමගේ මුහුදුපසුගේ උරුමකරුවන්, පහල පොරො, පිල්වෙහ.	0 2 30.2
12 කිලිට්ටු 20 කුඹුර	...	වොරළුගමගේ පව්වනි, ඇම්. බණ්ඩාරේ පොරො, ඇම්. ජයසේන, ඇම්. ජයසිංහ ආරච්චිගේ ජයානානායකි, නැයිතින් වොරළුගමගේ මුහුදුපසුගේ උරුමකරුවන්, පහල පොරො, පිල්වෙහ.	0 2 30.2

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලානාම නිවැරදි කිරීම පොදුජනතාමය දැනගැනීම සඳහා සහතික වශයෙන් මහජන නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

සහතික ඉඩම් 30ට අයිතිකරුවන් ඇත්නම් සෑමදෙනෙකුටම නමුත්ම නොහොත් නමුත් වෙනමම ක්‍රියාකරණ ඉඩ මිසි 1950ක් වූ නොව. මි. 15-මි. දින පෙරවරු 9.30ට මෙම කමිටුවේ දී සාදන ලද පැමිණිලි පොතකට අත්සන් කර අයිතිකරුවන්ගේ නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

මි. එම්. ද බණ්ඩාර, අනුමැති උප රජයේ මහා මහත්මා, L. D. 3727

අනුමැති කමිටුවකට, ඒනම්:—මුරපොල ඇතුළු පැමිණිලි කිරීමේ පහසු සඳහා වන ඉඩම් ලබාදීම සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ අනුප්‍රාප්තිය” පත්වන කාලයේ සඳහන් වන පොදුජනතාමය ප්‍රකාරයේ කොටසට ඇතුළත් කළ යුතුය.

කො. ප්‍රධාන නම	විස්තර	අයිතිකරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
44 පාලනාධිකාරිය	...	වොරළු පත්ත, වොරළු සහ කොණ්ඩේ, ඇබ්දුල් සහ බැලිමේ කොටස්ද ඇතුළත්	0 0 33
46 පාලනාධිකාරිය	...	වෙස්, ඇබ්දුල් කොටස්ද ඇතුළත්	0 0 25
47 දඹරුපාල	...	එම්. ඇබ්දුල් සහ කොටස්ද ඇතුළත්	0 1 37
48 එම්	...	එම්. ඇබ්දුල් සහ කොටස්ද ඇතුළත්	0 2 38

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලානාම නිවැරදි කිරීම පොදුජනතාමය දැනගැනීම සඳහා සහතික වශයෙන් මහජන නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

සහතික ඉඩම් 30ට අයිතිකරුවන් ඇත්නම් සෑමදෙනෙකුටම නමුත්ම නොහොත් නමුත් වෙනමම ක්‍රියාකරණ ඉඩ මිසි 1950ක් වූ නොව. මි. 13-මි. දින පෙරවරු 10ට මෙහෙයුම් කමිටුවේ දී සාදන ලද පැමිණිලි පොතකට අත්සන් කර අයිතිකරුවන්ගේ නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

මි. එස්. එම්. ඉන්ද්‍රසේන, මහජන අනුමැති උප රජයේ මහා මහත්මා, L. D. 3727

අනුමැති කමිටුවකට, ඒනම්:—මුරපොල ඇතුළු පැමිණිලි කිරීමේ පහසු සඳහා වන ඉඩම් ලබාදීම සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ අනුප්‍රාප්තිය” පත්වන කාලයේ සඳහන් වන පොදුජනතාමය ප්‍රකාරයේ කොටසට ඇතුළත් කළ යුතුය.

කො. ප්‍රධාන නම	විස්තර	අයිතිකරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
49 දඹරුපාල	...	වෙස්, ඇබ්දුල් සහ බැලිමේ කොටස්ද ඇතුළත්	0 1 18
50 එම්	...	එම්. ඇබ්දුල් සහ යාපාදිපායේ පව්වනි, කොටස්ද ඇතුළත්	0 3 34
51 එම්	...	එම්. රත්නායක මුදුන්සේනායකගේ උක්කඩ, කොටස්ද ඇතුළත්	1 2 15
52 එම්	...	එම්. අරඹේසේන මුරුගුණ, පොරො සහ රත්නායක මුදුන්සේනායකගේ උක්කඩ, කොටස්ද ඇතුළත්	0 3 27
53 එම්	...	එම්. වොරළුගමගේ පව්වනි, ඇබ්දුල් සහ කොටස්ද ඇතුළත්	0 2 23

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලානාම නිවැරදි කිරීම පොදුජනතාමය දැනගැනීම සඳහා සහතික වශයෙන් මහජන නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

සහතික ඉඩම් 30ට අයිතිකරුවන් ඇත්නම් සෑමදෙනෙකුටම නමුත්ම නොහොත් නමුත් වෙනමම ක්‍රියාකරණ ඉඩ මිසි 1950ක් වූ නොව. මි. 13-මි. දින පෙරවරු 20ට මෙහෙයුම් කමිටුවේ දී සාදන ලද පැමිණිලි පොතකට අත්සන් කර අයිතිකරුවන්ගේ නිවැරදි කිරීමේ කමිටුවට ඉදිරිපත් කළ යුතුය.

මි. එස්. එම්. ඉන්ද්‍රසේන, මහජන අනුමැති උප රජයේ මහා මහත්මා, L. D. 3727

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල දෑල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රය” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංතාර්ථවලට ප්‍රකාරයට කාඩ්කම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

සිහියමේ නො. P. P. A 1,493. නම—මාරස්සන සහ උදුම්පිලපිටිය		ප්‍රමාණය,
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අ. රු. ප.
54	දඩවේරියක .. සේන, ඇලේ සහ බැමිමේ කොටස් ඇත	අත්තනාසක මුද්දියන්සෙලාගේ උත්කුඩා, මාරස්සන 1 1 1
55	ලාකඩසෙල .. රබිජ් (වසාවස් නැත)	පී. ඩී. ඩී. දිසානාසක, මාරස්සන 0 0 11
58	එම .. පොල්වත්ත, පොල්, කොස් ගඟාදිය සහ ඇලේ සහ බැමිමේ කොටස් ද ඇත	කලුපුයේ අප්පුසෙණ, සහ කලුපුයේ ලිසියා 1 0 5
59	එම .. සේන	මිරුපේ සිසෙණ අප්පුසාමි, මාරස්සන 0 0 11
62	අමුකුසොල්ල .. සේන, ඇලේ සහ බැමිමේ කොටස් ඇත	අත්තනාසක මුද්දියන්සෙලාගේ උත්කුඩා, මාරස්සන 0 1 20

එමුමින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥාණම් සඳහා හසලවන විස්තරයක් සහිතව නිවැරදිව සැලකිය යුතුය.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙකුටම කලින්ම නොහොත් කලින් වෙනුවට ක්‍රියාකරණ අංශ වසර 1950 සිට නොවැඩිපම 14 වෙනි දින පෙරවරු 10 වන සතුවර කලින්ම ආණ්ඩුවේ ආණ්ඩුපතිගේ ඒ කොටස අත්දැකීම අයිතිවාසිකම්ද කිසි කිසියම් විට සිතාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකම් කොරතුරුත් සිතාමා සහ මෙම විස්තර දැනගත යුතුය.

වසර 1950 සිට ඔක්තෝබර් මස 16 වෙනි දින මහනුවර කවිවේරියේදීය. ඒ. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල දෑල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රය” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංතාර්ථවලට ප්‍රකාරයට කාඩ්කම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

සිහියමේ නො. P. P. A 1,493. නම—මාරස්සන.		ප්‍රමාණය,
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අ. රු. ප.
63	දමුකුසොල්ල .. සේන, ඇලේ සහ බැමිමේ කොටස් ඇත	පලිගේකරුලා විසිරිබාදා, මාරස්සන 0 1 31
66	එම .. එම ..	මොර්ට්ලිගේදේ සේපාල, මාරස්සන 0 1 28
67	එම .. එම ..	ඒ. එච්. ගො. කුරු, මාරස්සන 0 2 16
68	එම .. සේන	ගන්තිල්ලේගේ මුද්දියන්සෙලාගේ ප්‍රාමිසිඩා සහ එම මුදුබඩා, මාරස්සන 0 0 9
85	ගන්තිල්ලේගේ .. මිත්ත, පොල්, කොස් ගඟාදිය සහ බැමිමේ කොටස් ද ඇත	රත්නාසක මුද්දියන්සෙලාගේ සියානු, මාරස්සන 0 2 5

එමුමින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥාණම් සඳහා හසලවන විස්තරයක් සහිතව නිවැරදිව සැලකිය යුතුය.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙකුටම කලින්ම නොහොත් කලින් වෙනුවට ක්‍රියාකරණ අංශ වසර 1950 සිට නොවැඩිපම 14 වෙනි දින පෙරවරු 2 වන සතුවර කලින්ම ආණ්ඩුවේ ආණ්ඩුපතිගේ ඒ කොටස අත්දැකීම අයිතිවාසිකම්ද කිසි කිසියම් විට සිතාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකම් කොරතුරුත් සිතාමා සහ මෙම විස්තර දැනගත යුතුය.

වසර 1950 සිට ඔක්තෝබර් මස 16 වෙනි දින මහනුවර කවිවේරියේදීය. ඒ. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල දෑල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රය” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංතාර්ථවලට ප්‍රකාරයට කාඩ්කම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

සිහියමේ නො. P. P. A 1,493. නම—මාරස්සන		ප්‍රමාණය,
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අ. රු. ප.
82	අමුකුසොල්ල .. සේන, ඇලේ සහ බැමිමේ කොටස් ඇත	රත්නාසක මුද්දියන්සෙලාගේ පලිගුමැණිකා, මාරස්සන 2 0 29
83	එම .. සේන	එම .. 0 2 7
84	එම .. එම ..	එම .. 0 0 28
86	ගන්තිල්ලේගේ .. සේන, කොස් ගඟාදිය, ඇලේ සහ බැමිමේ කොටස් ඇත	අත්තනාසක මුද්දියන්සෙලාගේ උත්කුඩා, එම රත්නවඩා සහ එම මුදුබඩා, මාරස්සන 1 2 26
87	ගන්තිල්ලේගේ .. මිත්ත, පොල්ගඟ සහ ඇලේ කොටස් ඇත	ප්‍රාමිසිඩා ඇලිසේවල, දෙබන්වල, මහනුවර 0 2 7

එමුමින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥාණම් සඳහා හසලවන විස්තරයක් සහිතව නිවැරදිව සැලකිය යුතුය.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙකුටම කලින්ම නොහොත් කලින් වෙනුවට ක්‍රියාකරණ අංශ වසර 1950 සිට නොවැඩිපම 14 වෙනි දින පෙරවරු 10 වන සතුවර කලින්ම ආණ්ඩුවේ ආණ්ඩුපතිගේ ඒ කොටස අත්දැකීම අයිතිවාසිකම්ද කිසි කිසියම් විට සිතාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකම් කොරතුරුත් සිතාමා සහ මෙම විස්තර දැනගත යුතුය.

වසර 1950 සිට ඔක්තෝබර් මස 16 වෙනි දින මහනුවර කවිවේරියේදීය. ඒ. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ මහති.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල දෑල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රය” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංතාර්ථවලට ප්‍රකාරයට කාඩ්කම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

සිහියමේ නො. P. P. A 1,493. නම—මාරස්සන සහ මෙල්ලපේ		ප්‍රමාණය,
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අ. රු. ප.
89	ගන්තිල්ලේගේ .. පොල් මිත්ත, පොල්, කොස් ගඟාදිය සහ ඇලේ කොටස් ඇත	මුළුමාරකොනාසේගේ කාරේල් අප්පුසාමි, මෙල්ලපේ, මාරස්සන 0 3 38
91	එම .. මිත්ත	එම .. 0 0 14
93	ගොඩමිත්තේගේ .. සේන	මුළුමාරකොනාසේගේ කාරේල් අප්පුසාමි සහ මොස්සමුද්දියන්සෙලාගේ කිරිබණ්ඩා, මෙල්ලපේ 0 1 24
94	ගල්කන්දේගේ .. මිත්ත, උහුම්දෙල්ල, පොල්, කොස් ගඟාදිය සහ ඇලේ කොටස් ඇත	මුළුමාරකොනාසේගේ කාරේල් අප්පුසාමි, මෙල්ලපේ 0 1 35

காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,618 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

உ. சி. எல். அமரசிங்கம்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலினாபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காழித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென் றெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கீர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையிலிச் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலுப்பலாத்த, கல்பே கோறணை, இஹலகலபே துலானவைச் சேர்ந்த கொஹொம்பகல்கட கிராமத்திலுள்ள 'மேழக்காணும்' காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகட் கொல்லாம் 'கீழ்க்காணும்மெல்லகடகுளிருகுகின்றன :—

வடக்கு : சிறிய றேட்டின் பகுதியின சேமிப்பும, (மஹாவெவெவெ கலஹொறு வெவ கிராமங்களின் எல்லைகளும், மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த தோனிகல கிராமத்தின் எல்லையும்) ;

கிழக்கு : மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த தோனிகல கிராமத்தின் எல்லை, வண்டிப்பாதையின பகுதியும் சேமிப்பும் (மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த தோனிகல கிராமத்தின் எல்லை), மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த தோனிகல, கோனவெவ கிராமங்களின் எல்லைகள் ;

தெற்கு : மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த திவுல்வெவெ, பயபற ஹெல் கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : உத்தியனகுலமவைச் சேர்ந்த குடா மெல்லலைவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,316.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	தலியகெற்றியாவே மூக்கலான, மொறகொட மூக்கலான	311 3 3
2	நம்பகடமூக்கலான	8 1 10
3	கோங்குறேன	27 2 32
4	மொறகொட மூக்கலான, முறுங்குறையாயேமூக்கலான	371 0 38
5	கந்தபொடாயேயேன, வறதமனாயேயேன இறிவிலியாயே ஹேன, வெல் ஹேன, தலியகெற்றியவேன	1 0 19
6	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	1 1 31
7	தலியகெற்றியாவே எல் (அருவி)	5 3 7
8	அமுனேவெவ	1 2 0
9	கொலொங்குறேன	8 1 2
10	(சிறிய றேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	0 0 36
11	அமுனே எல் (அருவி, வறறியது)	0 1 39
12	வான எல் (அருவி) (வறறியது)	24 0 6
13	கொலொங்குறேன	1 0 39
14	(வண்டிப்பாதையும் சேமிப்பும்)	0 0 14
15	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 3 3
16	சியம்பல்குறேன	12 3 8
17	ஹெல்மப்பகலுறேன, கோங்குறேன	10 3 20
21	கோங்குறேன	10 0 24
22	திவுல்குறேன	0 0 36
23	(வண்டிப்பாதையும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	2 0 20
24	திவுல்குறேன	0 0 3 3
25	(வண்டிப்பாதையும் சேமிப்பும்)	0 3 25
26	ஹூறிகுறேன	

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
27	கொலொங்குறேன	0 2 29
28	இங்கினிகுறேன	0 1 14
30	இங்கினிகுறேன	0 0 15
31	இங்கினிகுறேன	0 1 3
32	இங்கினிகுறேன	0 0 13
33	நெத்துல்குறேன	0 3 6
36	கொலொங்குறேன	0 0 10
38	கொலொங்குறேன	0 1 18
39	கொலொங்குறேன	0 1 18
40	கொலொங்குறேன	0 1 6
41	கொலொங்குறேன	0 0 28
42	கொலொங்குறேன	0 0 25
43	கொலொங்குறேன	0 1 12
44	(அடிப்பாதை)	0 0 17
45	திவையே	2 1 32
47	மீசுறேன	0 3 9
48	(அடிப்பாதை)	0 0 25
49	கொலொங்குறேன	66 2 30
50	கொலொங்குறேன	6 0 13
51	கந்தபொடாயேன, கந்தபாவுலேன	17 3 20
52	கிறிவெல்லகல	3 2 32
53	கொலொங்குறேன	0 3 23
54	ஹொறெவ் எல் (வாய்க்கால்)	0 0 8
55	கிறிவெல்லகல	1 1 28
56	புறனவெல்	0 1 27
57	போகலுறேன	0 3 11
58	போகலுறேன	0 1 19
59	போகலுறேன	0 2 14
60	போகலுறேன	2 0 0
61	போகலுறேன	1 2 5
62	ஹொறெவ் எல் (வாய்க்கால்)	0 0 36
64	தம்பகல அக்காரே	1 0 4
65	ஹொறெவ் எல் (வாய்க்கால்)	0 2 7
66	கோங்குறேன அக்காரே, அக்காரவெல்	1 3 5
67	கோங்குறேன குடப்புற	1 1 5
68	போகலுறேன, கோங்குறேன, கறுகலுறேன	62 2 28
69	எஹெறுகலுறேன	2 2 18
70	வறுவெவெவெ	2 0 9
71	வறுவெவெவெ	1 3 35
72	வறுவெவெவெ	2 0 0
73	வறுவெவெவெ	2 0 0
74	வறுவெவெவெ	1 3 39
76	அக்காரவெல்	0 0 1 1
77	(கட்டு, பாவியாமல் விடப்பட்டது)	0 1 9
78	வறுவெவெவெ, போகலுறேன, கல்வெற்றியேன	இந்திவலுறேன
79	(வண்டிப்பாதையும் சேமிப்பும்)	114 2 8
80	கொலொங்குறேன, போகலுறேன புலுக்குறேன	2 3 24
81	(வண்டிப்பாதையும் சேமிப்பும்)	66 1 38
		1 3 20

மொத்தம் ..1,178 1 9

நுவரகலாவிய நி. 2, 1—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,619 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

உ. சி. எல். அமரசிங்கம்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலினாபடி வரும் உரித்துக்கொண்ட காழித உறை களின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென் றெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கன (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கீர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலுப் பலரத்த, கல்பே கோறனை, இஹலகலபே துலானவைச சோந்த கலஹொறுவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : மஹாவெவ கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : மஹாபொத்தன கோறணையைச்சேர்ந்த தலதேவ கிராமத்தின் எல்லை ;

தெற்கு : சிறிய ரோட்டின் பகுதியும், சேமிப்பும் (கொஹொம்பகலகட கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : மஹாவெவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,317.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
1	நுககஹறேன, ஹூறிகஹறேன	2 1 30
2	வானஎல (அருவி)	0 0 15
3	(குளக்கட்டு, பாவியாமல் விடப்பட்டது)	0 0 28
4	நுககஹறேன, தெமற்றகலறேன, தம்பகஹறேன	9 0 4
5	(அடிப்பாதை)	0 0 29
6	ஒலுகலேறேன, நுககஹறேன, தெமற்றகலறேன	41 3 18
8	ஹொறொவ எல (வாயக்கால்)	0 0 12
9	ஹொறொவ எல (வாயக்கால்)	0 0 10
10	இம்புலேறேன, நுககஹறேன	5 2 37
11	கலஹொறுவெவ, கல்ஹொறுவெவ	35 2 9
12	இம்புலேகல	0 1 17
13	தெலம்புகஹறேன, அமுனேறேன, கலகஹுவெவேறேன	28 1 38
14	(குளக்கட்டு, பாவியாமல் விடப்பட்டது)	0 0 13
15	அமுனேஎல (அருவி)	0 2 5
16	தெலம்புகஹறேன, அமுனேறேன, கலகஹுவெவேறேன	11 0 41
17	(சிறிய ரோட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	2 3 3
18	ஒறுகல	1 2 12
19	இம்புலேறேன	9 0 16
20	புறனேவத்த	0 3 5
21	(அடிப்பாதை)	0 1 20
22	(அருவி) (முழு விசாலம்)	0 2 34
23	ஒறுகலேறேன	25 0 9
24	கெறக்கோப்பு	1 0 22
மொத்தம்		177 0 37

நுவரகலாவிய நி. உ. 2—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,620 (நுவரகலாவிய)

இத்தோட்டைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ஸ்) (அக்டோபர்) ஜப்பசி பாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிடவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றன.

1950 ம் (ஸ்) (ஒகஸ்த்) ஆவணி மாதம் 11 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

டீ. ஐ. எல். அமரசிஹூ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை, தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனறொப்சா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களின் (சாவொரா ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலுப் பலரத்த, கல்பே கோறனை, இஹலகலபே துலானவைச சோந்த கலஹொறுவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : நமபவெவ, தலகஹறொபத்தன கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : ஹெற்றியேவ, கிராமத்தின் எல்லை, மஹாபொத்தன கோறணையைச் சேர்ந்த பத்திலபுவெவ கிராமத்தின் எல்லை ;

தெற்கு : மஹாவெவ கிராமத்தின் எல்லை ;

மேற்கு : உத்தியனகுலாம் கோறணையைச்சேர்ந்த கஹறறகலதிகிலிய கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,319.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
1	கறறுவறகலமுககலான, விறந்தகொல்லேவமுககலான, இஹறறமபேவமுககலான	19 0 18
2	எல (அருவி)	0 2 26
3	கடிக்கலமுககலான, கறறுவறகலமுககலான, விறந்தகொல்லேவமுககலான	152 2 11
4	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 2 39
5	கடிக்கல	5 2 25
6	(அடிப்பாதை)	0 1 4
7	(வண்டிப் பாதை)	0 0 9
8	முககத்திகலமுககலான, கடிக்கலமுககலான	166 0 34
9	ஹபறகஹறஅத்தானவேவ	6 2 38
10	விறந்தகொல்லேவமுககலான	28 1 22
11	(அருவி)	0 1 19
12	கறறுவறகலமுககலான	9 3 17
13	(அடிப்பாதை)	0 1 9
14	சியம்பலகஹறமுககலான	0 3 20
15	சியம்பலகஹறேன	2 2 14
16	சியம்பலகஹறேன, மீகஹறேன	10 3 7
17	(அடிப்பாதை)	0 0 18
18	ஹ்றிகஹறமுககலான, முககறறிகலமுககலான, மீகஹறமுககலான, கோங்கஹறமுககலான	35 0 30
20	மீகஹறேன	3 1 16
21	வான எல (அருவி)	0 0 18
22	மீகஹறேன, அந்தகஹறேன	2 1 11
23	ஹொறொவ எல (அருவி)	1 0 37
24	சியம்பலகஹறேன, அந்தகஹறேன, கோங்கஹறேன	10 1 3
25	சியம்பலகஹறேன, கோங்கஹறேன, நிக்கேவெவ	26 3 33
26	(குளக்கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 1 27
27	மீகஹறவத்த	0 2 21
28	கோங்கஹறேன	5 3 9
31	மீகஹறமபுற	0 0 7
32	மீகஹறமபுற	0 0 7
33	மீகஹறமுககலான	1 0 25
34	மீகஹறமுககலான, கோங்கஹறமுககலான	1 2 22
35	(அடிப்பாதை)	0 0 8
36	மீகஹறமுககலான, கோங்கஹறமுககலான	10 3 4
37	ஹொறொவ எல (அருவி)	0 0 33
38	பொறத்தமுறுகஹறேன	0 3 21
39	ஹலம்பகஹறேன	3 3 20
மொத்தம்		510 1 2

நுவரகலாவிய நி. உ. 3—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,621 (நுவரகலாவிய)

இத்தோட்டைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ஸ்) (அக்டோபர்) ஜப்பசி பாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிடவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றன.

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந்த தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

உ. சி. எல். அமரசிங்ஹ,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காசித் உறை களின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மென் ரெப்பிச்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மாதிய மாகாணம், நுவரகலாவிய டில்லிநிக, ஹூறுலு பலாதத, கல்பே -கோறளை, இஹல கல்பே துலானவைச்சோந்த ஹெற்றியேவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுக ளெல்லாம் கீழ்க்காணு மெல்லைகட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : தல்கஹுபொத்தன, தியமயில்கஹுவெவ கிராமங்களின் எல்லை கள் ;

கிழக்கு : தியமயில்கஹுவெவ, வெலெனேவெவ கிராமங்களின் எல்லை கள் ;

தெற்கு : மஹாபொத்தன கோறளையைச்சேர்ந்த பத்திலாபுபுவெவ கிராமத் தின எல்லையும், விறந்தகொல்லேவ கிராமத்தின எல்லையும் ;

மேற்கு : விறந்தகொல்லேவ கிராமத்தின எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,320.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	விறகஹுஅத்தாணடுவ, கதுறுகஹுஅத்தாணடுவ	36 0 24
2	முககத்திகலஹேன, இஹமபலஹேன, இஹமபலகஹுஹேன	9 1 27
3	லபகல	0 3 15
4	லபுக்கலக்கலான, ஒலலுக்கலேமுககலான	4 1 29
5	சியமபலகஹுஹேன, கதுறுகஹுஹேன, தெமற்றஹேன	10 1 18
6	வான எல் (அருவி)	0 0 22
7	புலுக்கஹுஹேன, திவுலகஹுஹேன, தெமற்றஹேன, தமபகஹுஹேன, கோங்கஹுஹேன	54 1 17
8	(சவக்கலை)	0 2 31
9	சியமபலகஹு அத்தாணடுவாவ	5 3 18
10	திவுலகஹுஹேன	9 3 24
11	தம்பகஹுமுககலான, மில்கஹுமுககலான, பாலுக்கஹுமுககலான	17 1 39
12	விறகஹுஹேன, பொறதுமுலுக்கஹுஹேன, கோங்கஹுஹேன, நுககஹுஹேன	42 0 6
13	விறகஹுஹேன, (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 9
14	நுககஹுஹேன	6 1 23
16	சியமபலகஹுஹேன (பழைய ரோட்டும சேமிப்பு)	0 1 15
19	விறகஹுஹேன, சியமபலகஹுஹேன (ஹெறாடுவ எல்வுடன் சேமிப்பு)	1 1 37
20	ஹெறாடுவ எல் (வாயக்கால)	0 2 28
21	சியமபலகஹுஹேன, விறகஹுஹேன	7 3 11
22	(அடிப்பாதை)	0 0 35
24	மீகஹுவத்த	0 1 16
25	(பாணிலம்) (ஹெறாடுவ எல்வுடன் சேமிப்பு)	0 0 24
26	ஹெறாடுவ எல் (அருவி)	0 0 13
28	தமபகஹுஹேன, கோங்கஹுஹேன, போகஹுஹேன (குளக் கட்டுக்குச் சேமிப்பு)	1 3 2
29	(அடிப்பாதை)	0 1 24
30	ஹெற்றியேயேவெவ	29 2 25
31	தமபகஹுஹேன	16 1 12
32	விறகஹுமுககலான, கதுறுகஹுமுககலான, இஹெலம்புகஹு முககலான, எஹெறாடுவமுககலான	63 1 3
33	கதுறுகஹுஹேன	6 1 38
34	ததுக்கல்	0 1 30
35	தமபகஹுஹேன, போகஹுஹேன, மில்கஹுஹேன, கதுறு கஹுஹேன, கோங்கஹுஹேன	45 2 7
36	போகஹுமுககலான	2 3 22
37	(அடிப்பாதை)	0 0 24
38	போகஹுஹேன, கோங்கஹுஹேன	5 3 21
39	(குளக்கட்டு) (பாணியாமல் விடப்பட்டது)	0 1 19
40	வானஎல் (அருவி)	0 1 12
41	போகஹுமுககலான	1 3 9
மொத்தம்		384 2 9

நுவரகலாவிய நி. உ. 4—1850.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்,

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,622 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற் கேணும் அதன் எப்பங்குகேணும் அதில் எச்சோந்தைக்கேணும் தமக்கு உரித் துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக் குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயலேண்டியுள்ள செய்து முடிக்கப்படு மென்று மேற்கொலவிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந்த தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

உ. சி. எல். அமரசிங்ஹ,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மென்ரெப்பிச்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மாதிய மாகாணம், நுவரகலாவிய டில்லிநிக, ஹூறுலு பலாதத, கல்பே -கோறளை, இஹலகல்பே துலானவைச் சேர்ந்த வெலெனேவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுக ளெல்லாம் கீழ்க்காணு மெல்லைகட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : தியமயில்கஹுவெவ, திம்பிறிவெவ கிராமங்களின் எல்லைகள் ; கிழக்கு : யான ஓயலின் பகுதி (மஹா பொத்தன கோறளையைச்சேர்ந்த கொக்கேப கிராமத்தின எல்லை) ;

தெற்கு : இத்தலவெலுஹுவெவ கிராமத்தின எல்லை, மஹாபொத்தன கோறளையைச்சேர்ந்த பத்திலாபுபுவெவ கிராமத்தின எல்லை ;

மேற்கு : ஹெற்றியேவ கிராமத்தின எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,322.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கலிற்றியேன, கோங்கஹு இடம் கோங்கஹுஹேன	2 0 93
3	கோங்கஹுஇடம் (குளக்கட்டுக்குச் சேமிப்பு)	2 3 16
4	கோங்கஹுஹேன, மயில்கஹுஹேன	5 0 1
5	கோங்கஹு முககலான	3 0 26
6	இஹலவெல், நுககஹுமபுற	0 3 18
7	இந்நிகலஹேன, தமபகஹுஹேன, பலுக்கஹுஹேன, கோங் கஹுஹேன, நுககஹுஹேன	39 1 38
8	பலுக்கஹுஹேன, கோங்கஹுஹேன, தமபகஹுஹேன	13 2 2
9	தமபகஹுஹேன, பலுக்கஹுஹேன	3 1 10
10	கலெபே, நமடகஹுஎலே (நீர்க்குழி)	0 2 0
11	பலுக்கஹுமுககலான, தமபகஹுமுககலான	0 1 17
12	நமடகஹுஎலே (நீர்க்குழி)	0 2 17
13	திபுல்கஹுமுககலான, பலுக்கஹுமுககலான	9 3 35
14	(அடிப்பாதை)	0 0 16
15	பலுக்கஹுமுககலான	2 3 30
16	யான ஓய (அருவி, அரைவாசி விசாலம்)	1 1 29
17	கோங்கஹுஹேன, பலுக்கஹுஹேன, திபுல்கஹுஹேன	14 2 36
18	கலெபே (நீர்க்குழி)	0 1 1
19	கோங்கஹுமுககலான, பாலுக்கஹுமுககலான, தமபகஹுமுககலான, ஹெலம்பகஹு முககலான திபுல்கஹுமுககலான	93 3 17
20	கோங்கஹுமுககலான	1 0 23
21	வெலெனேவெவ	14 3 32
22	(வண்டியப்பாதையும் சேமிப்பும்)	2 0 22
23	வெலெனேவெவ	16 2 20
24	விறந்தகஹுமுககலான, பாலுக்கஹுமுககலான	3 3 37
25	சியமபலகஹுஹேன	1 1 34
26	எஹத்தகஹுமுககலான	1 1 17
27	(சிறிய ரோட்டும சேமிப்பும்)	4 1 31
28	பாலுக்கஹுமுககலான	0 3 9
29	வான எல் (அருவி) (வற்றியது)	0 0 4

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
30 (அடிப்பாதை)	..	0 0 2
31 ^{1/2} ரூக்கல	..	11 0 26
32 வீறந்தகஹேன	..	1 1 19
33 பனுகஹேன, மிலலகஹேன, குடாமொறகொடமுககலான, தம்பகஹேன	..	73 0 2
34 பனுகஹேன, மிலலகஹேன; கோங்கஹேன, கறுவலகஹேன	..	22 3 28
35 ரூக்கல	..	0 3 6
36 கோங்கஹேன, பனுகஹேன, மிலலகஹேன	..	34 0 35
37 கோங்கஹேன, பனுகஹேன	..	11 2 39
38 கோங்கஹேன, பனுகஹேன	..	23 2 20
மொத்தம்		420 3 34

நுவரகலாவிய நி. 5-1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,623 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ரூ) (அகடோபா) ஜப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செய்துமுடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் (ரூ) (ஒகஹ) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ம. சீ. எல். அமரசிங்ஹ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவறநிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்சூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மததிய மாகாணம், நுவரகலாவிய டிலதிறிக, ஹூறுலபலாத, கல்பே கோறனை, இஹல கல்பே துலானவைச்சோந்த நம்பாவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன:—

- வடக்கு: அமுனுவெறறிய கிராமத்தின் எல்லை;
- கிழக்கு: தல்கஹேனபாததன கிராமத்தின் எல்லை;
- தெற்கு: விற்றந்தகொல்லேவ கிராமத்தின் எல்லை;
- மேற்கு: உத்தியங்கும கோறனையைச் சேர்ந்த கஹேறகலத்திலிய, நிக்கவெவ கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,325.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	நம்பாவேமுககலான	.. 17 1 31
2	வான எல் (அருவி)	.. 0 2 21
3	நம்பாவேமுககலான	.. 6 2 17
4	நம்பாவேமுககலான, வீறந்தகஹேன	.. 16 0 5
5	(பெரிய ரோடும் சேமிப்பு)	.. 8 0 3
6	நம்பாவேமுககலான	.. 75 2 30
8	நம்பாவேமுககலான (ஹொரெவ எல்வுடன் சேமிப்பு)	.. 0 0 10
9	ஹொரெவஎல் (நீப்பாய்ச்சம் வாய்க்கால்)	.. 0 0 12
11	நம்பாவேமுககலான (குளக்கட்டென் சேமிப்பு)	.. 0 2 4
12	வீறந்தகஹேன	.. 4 1 8
13	(அடிப்பாதை)	.. 0 0 16
14	நம்பாவேமுககலான	.. 24 3 27

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
15	நம்பாவெவ	.. 15 0 7
16	நம்பாவேமுககலான	.. 1 0 1
17	(வண்டிப் பாதை)	.. 0 1 33
18	(எல்)	.. 1 0 3
19	நம்பாவேமுககலான	.. 35 0 2
20	(வண்டிப் பாதை)	.. 0 1 35
21	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	.. 0 1 5
22	நம்பாவேமுககலான	.. 73 3 17
23	நம்பாவேமுககலான	.. 1 0 3
24	(எல்)	.. 0 0 18
25	நம்பாவேமுககலான	.. 19 3 26
26	(எல்)	.. 0 2 24
27	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	.. 0 3 6
28	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	.. 0 0 21
29	கடிக்கலக்கலான, நம்பாவேமுககலான	.. 1 1 2
30	கடிக்கல	.. 4 3 39
31	(புராதன அழிந்துபோன கட்டிடங்கள்)	.. 0 0 8
32	(அடிப்பாதை)	.. 0 0 10
33	நம்பாவேமுககலான	.. 18 1 16

மொத்தம் ..326 3 20

நுவரகலாவிய நி. 6-1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,624 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ரூ) (அகடோபா) ஜப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் (ரூ) (ஒகஹ) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ம. சீ. எல். அமரசிங்ஹ,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவறநிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்சூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மததிய மாகாணம், நுவரகலாவிய டிலதிறிக, ஹூறுலபலாத, மஹாபொத்தன கோறனை, மஹாபொத்தன துலான மேற்கைச் சோந்த ஹெத்துவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன:—

- வடக்கு: கொளவெவ கிராமத்தின் எல்லை;
- கிழக்கு: யான ஓயவின பகுதி (மஹாபொத்தன கிராமத்தின் எல்லை);
- தெற்கு: கொமாறிகாவெவ கிராமத்தின் எல்லை;
- மேற்கு: திவுலவெவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,328.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கிரலகலேஹேன	.. 28 1 18
2	கிரலகலையாய, தம்பகஹையாய, ஹூறிகஹேன, குடவெவே	.. 62 3 21
3	வீறந்தகஹேன	.. 3 1 14
4	பானுகஹேன	.. 2 2 35
5	மினிபிறறனியேஹேன (சவக்காலை)	.. 0 3 38

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
6	தேவாலகாவறேன	11 3 19
7	(அடிப்பாதை)	0 0 6
12	தேவாலகாவறேன	3 1 16
13	மறாபப (நீர்க்குழி)	0 2 17
14	குட்புகஹறேன, திவுல்கஹறேன, எப்பேறேன	5 2 20
15	மிலகஹறேஸ்பே (நீர்க்குழி)	0 0 27
16	ஓயலங்கழுககலான, ஓயலங்ககெலே	3 0 28
17	(கனசபாவ ரேட்டே சேமிப்பு)	0 0 28
18	ஓயலங்ககெலே	0 1 7
19	யானஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	3 1 16
20	ஹலம்பகஹறேன, குட்புகஹறேன	10 3 21
21	எல (வறறிய அருவி)	1 2 39
22	குட்புகஹறேன	1 3 1
24	(அடிப்பாதை)	0 0 6
27	திஸ்பம்ப (பாணிலம்)	1 2 4
28	(அடிப்பாதை)	0 0 8
31	புருணவெலஎஸ்பொத்த, ஹூறிகஹறேன, தம்பகஹறேன, வனகாவறேன (குளக்கட்டுள சேமிப்பு)	1 2 39
32	ஹெரெவஎல (வாயக்கால)	0 0 1
33	ஷே (ஷே)	0 0 1
34	ஹெத்துவெவ (குளமும் கடமும்)	93 2 19
35	வெவஇலமத்தேழுககலான	2 3 30
36	மில்கஹறேன, வனகாவறேன	8 0 18
37	வானஎல (வறறிய அருவி)	0 1 6
38	(சிறிய ரேட்டும் சேமிப்பு)	4 3 30
39	சியம்பலகஹறேன, கோங்கஹறேன	19 2 38
40	சியம்பலகஹறேன	2 0 16
41	(வானீ எல (வறறிய அருவி)	0 1 16
42	வெலகாவஸ்பே (நீர்க்குழி)	0 1 18
43	பலுகஹறேன	3 2 0
44	சியம்பலகஹறேன	0 1 17
45	சியம்பலகஹறேன, பலுகஹறேன, எலகாவறேன, ஹெலம்பகஹறேன	7 0 5
46	லொக்கு எப்பே (நீர்க்குழி)	2 1 19
47	எப்பேகாவழுககலான	2 2 2
48	எப்பேகாவழுககலான, ஓயலங்கழுககலான, ஓயலங்ககெலே	48 0 6
மொத்தம்		340 3 25

நுவரகலாவிய நி. உ. 7—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,625 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எத்தனைகளும்கூட அத்தன எப்பயல்களுக்கேனும் அதில் எச்சோதனைகளுக்கேனும் தமக்கு உரித்துண்டுடனென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாசகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகுகு* திருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன நிசயமுடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (சுலை) ஆவணி மாதம் 11 ந் தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

உ. சி. எஸ். அமரசிஹற,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் புறறிய இன்னும் மேலதிகமான விபரம் கொடுப்பது (செற்றில்மென் ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிமடும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிமடும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலெனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க.

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டில்திரிக், ஹூறுபுலாதத், மறாபொத்தன கோறனை, மறாபொத்தன துலாவைச்சேரிந்த கொள் வெவ கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலிலைகடகுளிருக்கின்றன :

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.
வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டில்திரிக், ஹூறுபுலாதத், மறாபொத்தன கோறனை, மறாபொத்தன துலாவைச்சேரிந்த கொள் வெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலிலைகடகுளிருக்கின்றன
வடக்கு : தலத்தேவ, குடஹமிலாவ அலலது தெமலஹமிலாவ கிராமக் களின் எல்லைகள் ;
கிழக்கு : யான ஓயலின் பகுதி (கொக்கேபே, பந்தறெல்லாவ, மறாபொத்தன கிராமங்களின் எல்லைகள்),
தெற்கு : ஹெத்துவெவ, திவுலவெவ கிராமங்களின் எல்லைகள், அடிப்பாதையின் பகுதி, திவுலவெவ கிராமத்தின் எல்லை ;
மேற்கு : திவுலவெவ கிராமத்தின் எல்லை, கலபே கோறணையேச்சோந்த கொறோம்பகலகட கிராமத்தின் எல்லை, தோனிகல் கிராமத்தின் எல்லை, சிறிய ரேட்டின் பகுதியும் சேமிப்பும், (தோனிகல் கிராமத்தின் எல்லை).

இலவகையளவை கிராமப்படம் நி 1,329.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	(சிறிய ரேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	0 3 16
2	வத்தகலஅத்தானடுவெவ	13 2 26
3	கொடவெலஹேன, கதுறுகஹறேன, கதுறுகஹறைய, வத்தகலபாய	19 1 20
4	(கனசபாவ ரேட்டும் சேமிப்பும்)	0 3 12
5	கொடவெலஹேன, கோங்கஹறேன, தம்பகஹறைய, பத்தலயாய	69 0 25
6	தம்பகஹறைய	10 3 30-1
7	ஷே	0 2 15-6
8	(சிறிய ரேட்டும் சேமிப்பும்)	10 1 6
9	கொடவெலஹேன	11 1 0
10	கொடவெலஅத்தானடுவெவ (சவககலை)	0 3 39
11	மறாபுககலான	7 2 34
12	கோங்கஹறைய, போகஹறைய, பண்டித்தவெவயாய, பீழையாய, சியம்பலகஹறைய	86 3 25
13	வாஹறேன	1 1 19
13½	ஷே	0 0 20
14	ஷே	0 0 5-4
15	ஷே	0 0 6-6
16	மயில்கஹறவத்த	0 0 13-1
17	திவுல்கஹறேன	0 0 18
18	ஷே	1 2 15
19	ஹலம்பகஹறைய, அமுனிச்சியேறேன, பாலுகஹறைய, லந்துகெலே, தம்பகஹறைய	45 3 1
20	மிலகஹறேன	0 3 0
21	(கட்டு) (பாவிமாமல் விடப்பட்டது)	0 3 34
22	பண்டித்தவெவயாய	0 0 27
23	மிலகஹறேன	0 2 19
24	(கனசபாவ ரேட்டும் சேமிப்பும்)	3 2 26
25	ஹீனிபொடலுக்கலான, பாலுகஹறேன	48 0 39
26	பண்டிய எல (வறறிய அருவி)	0 3 15
27	பாலுகஹறேன (அருவியுடன சேமிப்பு)	0 3 31
28	(கனசபாவ ரேட்டும் சேமிப்பும்)	0 1 23
29	அமுனிச்சியேறேன	8 1 12
30	ஷே	24 1 38
31	கூகஹறேன (அருவியுடன சேமிப்பு)	4 1 16
32	(சிறிய ரேட்டும் சேமிப்பும்)	0 3 29
33	திவுலகஹறைய	3 3 12
34	தம்பகஹறைய, பாலுகஹறைய	7 1 31
35	தம்பகஹறைய	2 3 4
37	தம்பகஹறேன	4 1 2
38	(சிறிய ரேட்டும் சேமிப்பும்)	3 0 14
39	தம்பகஹறேன	0 2 12
40	கொறோம்பகஹறவத்த	0 0 25
41	கொறறகாவவத்த	0 0 1-6
42	சூறியகஹறவத்த	0 0 1
43	எலகஹறவத்த	0 0 2
45	மீகஹறவத்த	0 0 6
46	புருணவத்த (ரேட்டும் சேமிப்பு)	0 0 6
49	ஷே (ஷே)	0 0 2
50	ஷே (ஷே)	0 0 5
52	ஷே (ஷே)	0 0 6
55	திஸ்பம்ப	3 0 16
56	கடமண்டிய	0 0 3
57	ஷே	0 0 3-4
58	ஷே	0 0 6-5
59	ஷே	0 0 6-1
60	ஷே	0 0 8-3
61	ஷே	0 0 6-1
62	தம்பகஹறவத்த	1 1 36
63	ஹெத்தகஹறேன	0 2 17
64	கலுவறகஹறேன	0 0 27
65	மீகஹறேன	0 3 23
66	தம்பகஹறேன	0 2 25

காணித துண்டு	காணியின் பெயர்.	விசாலம்.
		ஏ. றா. ப.
67	(அடிப்பாதை)	0 0 7
68	மீகஹூஇடம்	0 3 35
69	மீகஹூஇடம் (குளக்கட்டுள சேமிப்பு)	0 1 36
70	வெலேஹிமமத்த, மீகஹூஇடம் (குளக்கட்டுள சேமிப்பு)	0 3 38
71	ஹொரொவ எல (வற்றிய எல)	0 1 2
72	வானஎல (வற்றிய அருவி)	0 0 28
73	மீகஹூயாய, மீகஹூஇடம், தம்பகஹூஇடம்	5 3 27
74	விஹாறகொடெல்ல அததாண்டுவெவ	3 1 16
75	(சிறிய ரோடும் சேமிப்பு)	7 2 38
76	ஹூறிகஹூயாய, இங்கினிகஹூயாய, பொறத்தமுங்கஹூயாய, கொலொங்கஹூலேயாய, விறந்தகஹூயாய, கோங்கஹூயாய, இந்திவலயாய, ஹெலம்பகஹூயாய	220 2 39
77	எல (வற்றியது)	0 1 35
78	மெக்கிசேசேஹேன, இந்திவலயாய, மிலகஹூயாய	52 3 32
79	கிறல்கலழக்கலான	17 2 32
80	(அடிப்பாதை) (அரைவாசி விசாலம்)	0 0 3
81	(அடிப்பாதை)	0 0 18
82	கிறல்கலேஹேன	14 3 26
83	அம்பகஹூயாய, மஹூயாய, புலுக்கஹூயாய	49 3 2
84	(கட்டு), (பாவியாமல் விடப்பட்டது)	1 0 3
85	(குளமும் கட்டும்)	204 1 37
87	மீகஹூஇடம், தம்பகஹூயிடம்	2 0 19
88	வீறகஹூழக்கலான	3 1 28
90	கொலொங்கஹூயிடம்	1 0 15
92	திவுலகஹூயாய	14 1 29
93	ஹினஎல (அருவி) (வற்றியது)	1 0 36
94	அத்தலஎலியழக்கலான, கிறிமெற்றிவலழக்கலான, ஓயலங்ககெலே	46 2 37
95	யான ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	13 3 3
96	ஓயகாவகெலே, கலகொடாய, கிறிமெற்றிவலயாய, அமுனேவெலேஹேன, பூஜபிறறிய, எறமுதுபிறறிய, அமுனேவெலேஹேன	124 1 30
97	கொலொங்கஹூயிடம்	0 2 35
98	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 2 35
99	(கனசபாவ ரோடும் சேமிப்பும்)	2 0 33
100	கொலொங்கஹூழக்கலான	12 2 11
101	ஷெ	6 3 22
102	லொலுக்கஹூயாய	4 2 33
103	(அடிப்பாதை)	0 0 10
104	லொலுக்கஹூயாய	3 3 24
106	அமுனேவெலேஹேன, எபேஹேன, பூஜபிறறிய	7 7 3 34
107	தேவாலேஎபே (தண்ணீரக குழி)	1 2 34
108	மிதெலலசஹேஎபே (தண்ணீரககுழி)	0 0 16
மொத்தம்.		1,236 2 20.7

நுவரகலாவிய நி. உ. 8—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,626 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தரகேஹும் அதன எப்பங்குகேஹும் அதில் எச்சோந்தைக்கேஹும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செய்துமுடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

உ. சீ. எஸ். அமரசிங்ஹ,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காணிக் உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிக்களைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனெ ரொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப் படங்களை (சாவெயர் ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்ஹுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி

மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படலாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த, மஹாபொத்தன கோறளை, மஹாபொத்தன துலான மேற்ககச சேர்ந்த தோனிகல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்குளிருக்கின்றன :—

வடக்கு : அருவி (கல்பே கோறளையைச் சேர்ந்த கலஹொறுவெவ கிராமத்தின எல்லை), தலத்தேவ கிராமத்தின எல்லை.

கிழக்கு : தலத்தேவ கிராமத்தின எல்லை, சிறிய ரோட்டின் பகுதி, (தலத்தேவ, கொனவெவ கிராமங்களின எல்லைகள்), கொனவெவ கிராமத்தின எல்லை ;

தெற்கு : கொனவெவ கிராமத்தின எல்லை, ஓபே கோறளையைச் சேர்ந்த கொஹொராமகலகட கிராமத்தின எல்லை ;

மேற்கு : கொஹொராமகலகட கிராமத்தின எல்லை, வண்டிப்பாத்தையின பகுதி (கொஹொராமகலகட கிராமத்தின் எல்லை) கொஹொராமகலகட கிராமத்தின எல்லை, சிறிய ரோட்டின் பகுதி, (கொஹொராமகலகட கிராமத்தின எல்லை), கலஹொறுவெவ கிராமத்தின எல்லை யாகவும் கல்பே கோறளையைச் சேர்ந்தன.

இவைகையளவை கிராமப்படம் நி. 1,330.

காணித துண்டு.	காணியின் பெயர்	விசாலம்.
		ஏ. றா. ப.
1	பலுகலகெலே	1 0 37
2	போகஹூயாய, கஹூலயாய, கோங்கஹூயாய, தம்பகஹூயாய	59 0 18
3	(சிறிய ரோட்டு)	0 3 22
4	தோனிகலவெவ (குளமும் கட்டும்)	20 0 38
5	கோங்கஹூயாய	0 1 13
7	ஷெ கோங்கஹூறேன	1 0 14
8	வான எல (அருவி) (வற்றிய)	0 0 21
9	கோங்கஹூறேன, கோங்கஹூயாய	7 0 13
12	(அடிப்பாதை)	0 0 20
13	கோங்கஹூயாய (குளக்கட்டுக்குச் சேமிப்பு)	0 3 32
14	ஹொரொவ எல (வாய்க்கால்)	0 0 2
15	கோங்கஹூயாய	14 3 1
16	(சிறிய ரோட்டு)	3 0 33
17	(சிறிய ரோட்டு) (அரைவாசி விசாலம்)	0 3 22
18	ஹலம்பகஹூயாய, தம்பகஹூழக்கலான	8 2 15
19	ஹலம்பகஹூயாய	75 3 18
20	ஓலுகொலகலவெற்றிய (கற்பாறை)	2 1 5
21	தோனிகலவெவ (குளம்)	1 0 16
22	கோங்கஹூறேன	0 2 36
23	(வண்டிப்பாதை)	0 0 33
24	(ஷெ) (அரைவாசி விசாலம்)	0 0 35
25	கோங்கஹூறேன, கோங்கஹூயாய	11 1 36
மொத்தம்		210 2 0

மொத்தம் 210 2 0

நுவரகலாவிய நி. உ. 9—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,627 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தரகேஹும் அதன எப்பங்குகேஹும் அதில் எச்சோந்தைக்கேஹும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செய்துமுடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

உ. சீ. எஸ். அமரசிங்ஹ,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காணிக் உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிக்களைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனெ ரொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப் படங்களை (சாவெயர் ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்ஹுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மததிய மாகாணம், நுவறகலாவிய டிலத்திரிக, ஹூறுலு பலாதத, மஹாபொத்தன கோறனை, மஹாபொத்தன துலான மேறகைச சோந்த பத்திலப்புலவெவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு கல்பே கோறனையைச சோந்த ஹெற்றியேவ, வெலெனேவெவ கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : கல்பே கோறனையைச சோந்த வெலெனேவெவ இத்தலவெதுணு வெவ கிராமங்களின் எல்லைகள், தலத்தேவ கிராமத்தின் எல்லை ,

தெற்கு : தலத்தேவ கிராமத்தின் எல்லை, வான எல்வின பகுதி (தலத்தேவ கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : கல்பே கோறனையைச சோந்த மஹாவெவ விறந்தகொல்லேவ கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,331.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ று ப
1	கோங்குறு மூக்கலான, வெவலங்ககெலே ஊறறுகுகுறு மூக்கலான	13 0 11
2	ஊறறுகுகுறுமேறன	18 3 19
3	ஷே	1 3 11
4	வான் எல் (அருவி) (பாவியாமல விடப்படாது)	0 0 19
5	மினிப்பிறனிய (சவக்காலே)	0 3 32
6	ஒலுக்கலேமேறன, தம்பகுகுறு மூக்கலான	19 3 28
7	ஒலுக்கலேமேறன, தம்புகுறுவெலே மேறன, திவுக்கலுலந்த, போக்கலையாய, ஊறறுகுகுறுமேறன கோங்குகுறுமேறன	112 0 16
8	வேகந்த எனேகல் (கற்பாத்த)	2 0 19
9	தம்பகுகுறு மூக்கலான	5 2 12
10	மீகுகுறு இடம்	5 2 17
11	ஷே (வான எல்வுடன் சேமிப்பு)	0 2 24
12	வான எல் (அருவி, வறறியது)	0 2 0
13	மீகுகுறு இடம் (வான எல்வுடன் சேமிப்பு)	0 2 16
14	மீகுகுறு இடம்	0 2 17
15	திஸம்ப	0 2 18
17	பாலுகுறு இடம் (குளக்கட்டுடன் சேமிப்பு)	2 0 22
18	(அடிப்பாத்த)	0 1 23
19	பத்திலப்புலவெவ (குளமுட கட்டு)	71 0 0
20	ஹிக்குகுறு மேறன	8 2 29
21	அருவி(வறறியது)	0 1 37
22	கோங்குகுறு மூக்கலான	1 3 25
23	(அடிப்பாத்த)	0 0 3
24	ஹிக்குகுறு மேறன	19 2 39
25	ஹிக்குகுறு மேறன	2 0 38
26	வான் எல் (அருவி, வறறியது) (அரைவாசி விசாலம்)	0 0 14
27	(அடிப்பாத்த)	0 0 2
28	ஹிக்குகுறு இடம் (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 1 6
29	வான் எல் (பாவியாமல விடப்படாது வறறிய அருவி)	0 0 35
30	ஹிக்குகுறு இடம், ஹிக்குகுறு மேறன	2 0 32
31	ஹிக்குகுறு இடம்	0 2 4
32	ஷே	0 2 34
33	(அடிப்பாத்த)	0 0 9
35	திஸம்ப	0 0 39
36	(அடிப்பாத்த)	0 0 4
37	(அடிப்பாத்தக்குச சேமிப்பு)	0 0 15
38	தம்பகுகுறுவத்த	0 2 7
39	தம்பகுகுறு இடம், ஹிக்குகுறு இடம்	1 1 31
40	ஹிக்குகுறு இடம்	0 1 23
41	ஷே	0 0 11
42	தம்பகுகுறு இடம் (அடிப்பாத்தக்குச சேமிப்பு)	0 0 14
43	ஹிக்குகுறு இடம்	2 2 8
45	பாலுகுறு இடம் (ஹொரெவ எல்வுடன் சேமிப்பு)	0 2 20
46	ஹொரெவ எல் (வாயக்கால்)	0 1 27
48	வான் எல் (அருவி, வறறியது)	0 0 21
49	தம்பகுகுறு இடம்	0 1 36
50	ஷே (வான எல்வுடன் சேமிப்பு)	0 0 31
51	ஷே	0 1 5
52	வான எல் (அருவி, வறறியது)	0 0 30
53	தம்பகுகுறுஇடம் (வான எல்வுடன் சேமிப்பு)	0 1 22
54	ஷே, ..	1 1 13
55	கதுறுகுகுறுகெலே	3 2 33
மொத்தம்		308 0 1

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,628 (நுவறகலாவிய)

இக்கோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அந்நன் எயங்குகுகேனும் அநில எச்சோந்தகுகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) டிப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாசகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்துமுடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இன்னும் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தகோரி கொடுக்கப்பட்டது

டீ சீ எல் அமரசிங்கு, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

“மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென் றெயிசா) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காசியுரிமைப் பற்றுகுகொள்ளலாம்

(b) இக்காணிக் வெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மததிய மாகாணம், நுவறகலாவிய டிலத்திரிக ஹூறுலு பலாதத, மஹாபொத்தன கோறனை, மஹாபொத்தன துலான மேறகைச சோந்த தலத்தேவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு பத்திலப்புலவெவ கிராமத்தின் எல்லை, வான எல்வின பகுதி, பத்திலப்புலவெவ கிராமத்தின் எல்லை), கல்பே கோறனையைச சோந்த பத்திலப்புலவெவ, இத்தலவெதுணுவெவ கிராமங்களின் எல்லைகள் ,

கிழக்கு : பீ. டிபியு. டீ. ரேட்டின பகுதியும், சேமிப்பும், (கல்பே கோறனையைச சோந்த இத்தலவெதுணுவெவ கிராமத்தின் எல்லைபும், தெமலை ஹமிலலாவ அல்லது குடாஹமிலலாவ கிராமத்தின் எல்லைபும்);

தெற்கு : கொளவெவ கிராமத்தின் எல்லை, சிறிய ரேட்டின பகுதியும் சேமிப்பும், தோனிகல் கிராமத்தின் எல்லை ,

மேற்கு : தோனிகல் கிராமத்தின் எல்லை, கல்பே கோறனையைச சோந்த கல்ஹொறுவெவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,332.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ று ப
1	(கட்டு) (பாவியாமல விடப்படாது)	0 2 15
2	ஒலுக்கலேமேறன, ஒலுக்கலேமேறன, வீறக்கலேமேறன, கோங்குகுறு மேறன	69 0 39
3	பாலுகுறுமூக்கலான, கோங்குகுறுமூக்கலான	9 1 31
4	(பீ. டிபியு. டீ. ரேட்டின சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	3 3 31
5	விறந்தகுகுறுமூக்கலான, கொளவெலமூக்கலான	6 3 32
7	பாறேமேறன, கோங்குகுறுமேறன	8 3 15
8	பாலுகுறுமேறன	4 0 25
9	ஷே	2 0 14
10	ஷே	2 2 2
11	மஹாஎலேமூக்கலான	11 3 29
12	(எல்)	1 0 21
13	கோங்குகுறுஇடம் (அருவியுடன் சேமிப்பு)	0 2 26
15	(அடிப்பாத்த)	0 0 2
16	கோங்குகுறுஇடம் (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 2 30
17	திஸம்ப (எல்வுடன் சேமிப்பு)	0 3 16
18	பாலுகுறுஇடம் (எல்வுடன் சேமிப்பு)	0 2 8
19	பாலுகுறுஇடம்	1 0 21
20	கோங்குகுறுஇடம்	1 3 21
21	தம்பகுகுறுமேறன (வான எல்வுடன் சேமிப்பு)	0 1 20
22	வான எல் (வறறிய அருவி)	2 3 35
23	மஹாஎலேமூக்கலான	5 3 5
24	ஷே	12 3 38
25	மினிப்பிறனிய (சவக்காலே)	1 0 31
26	தம்பகுகுறுமேறன	7 2 10
27	பியேஅடித்திம் (குளக்கட்டுடன் சேமிப்பு)	2 2 29

காணித் துணை	காணியின பெயர்	விசாலம். ஏ. மு. ப.
28	ஹெலம்பகஹேன, ஹிக்கஹேன, பாலுவெவெவேன, பொல்கொலலேவெவேனேன	5 0 16
29	வான எல (வறறிய அருவி)	0 1 9
30	(கட்டு) (பாவியாமல விடப்பட்டது)	0 1 30
31	வான எல (அருவிய 7 ருவி) (அரைவாசி விசாலம்)	0 0 14
32	ஹெலம்பகஹேன, பாலுவெவேனேன, பொல்கொலலேவெவேனேன	20 3 13
33	—(வறறிய அருவி)	1 1 21
34	பாலுவெவேனேன	0 1 27
35	— ஷே	24 1 31
36	—(கட்டு) (பாவியாமல விடப்பட்டது)	1 0 23
37	(அடிப்பாதை)	0 0 19
38	ஹிக்கஹேன, பொல்கொலலேவெவேனேன	12 3 18
39	பாலுவெவேனேன, ஹிக்கஹேன, ஹெலம்பகஹேன	5 0 31
40	தலத்தேவெவ (குளமும கட்டும)	105 3 20
41	வத்தகலேன, கோங்கஹேன	10 0 31
41½	(சிறிய ரேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	0 0 6
42	கலவத்தகலே	13 0 8
43	வத்தகலேன, தலகஹேன, கதுறுகஹேன, கேங்கஹேன	52 1 21
44	(வணடிப்பாதையும் சேமிப்பும்)	2 1 31
45	(அடிப்பாதை)	0 0 32
46	ஹொடுருவள	0 0 13
48	தம்பகஹேன (குளக்கட்டும சேமிப்பு)	0 1 25
50	வான எல (வறறிய அருவி)	0 1 36
51	கொடவலேன	1 1 36
52	மீகஹேன	0 3 21
53	ஷே	0 3 31
54	மீகஹேன	2 3 20
55	கொடவலேன	1 3 36
56	(வணடிப்பாதையும் சேமிப்பும்)	2 3 5
57	கொடவலேன, தலகஹேன, ஹெலம்பகஹேன, கொடவலேன	143 3 8
58	கொடவலேன	36 2 7
	மொத்தம்	612 2 25

நுவரகலாவிய நி. உ. 11—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,629 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதனவிஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டீ. ஐ. எல். அமரசிங்கு,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்கொண்ட காசித் துணைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில் மென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவறறிலெனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய இலத்திரிக், ஹூறுலு பஸாதத் தமஹொத்தன கோறணை, மஹொபொத்தன துளான மேற்கைச்சோந்த குடாஹு பிலலாவ அலலத தெமல ஹமில்லாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும்

காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாவ கீழ்க்காணும் மெலலை கட்டுகளிருக்கின்றன.—

வடக்கு ஹெலப்போ கோறணையச்சோந்த இத்தலவெதுனுவுவ கிராமத்தின் எல்லை,

கீழ்க்கு யான ஓயின பகுதி (கொக்கெபே கிராமத்தின் எல்லை), கொளவெவ கிராமத்தின் எல்லை;

தெற்கு கொளவெவ கிராமத்தின் எல்லை;

மேற்கு: கொளவெவ கிராமத்தின் எல்லை, சிறிய ரேட்டின் பகுதியும் சேமிப்பும் (தலத்தேவ கிராமத்தின் எல்லை)

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,333.

காணித் துணை	காணியின பெயர்	விசாலம். ஏ. மு. ப.
1	(சிறிய ரேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	1 3 35
2	மஹமூக்கலான	73 2 28
3	(வணடிப்பாதையும் சேமிப்பும்)	0 3 5
4	மஹாமூக்கலான	2 0 20
5	(கட்டு) (பாவியாமல விடப்பட்டது)	0 1 25
6	மஹாமூக்கலான, விறந்தகஹமூக்கலான	0 2 35
7	(வணடிப்பாதை)	0 0 35
8	தெமலஹமில்லேவெவ (பாவியாமல விடப்பட்ட குளமும கட்டும)	59 0 1
10	தம்பகஹமூக்கலான	11 0 3
11	தம்பகஹயாய	45 0 26
12	ஹமில்லேவமூக்கலான	12 3 4
13	யானஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	5 2 29
14	வெலப்பஹு எல (வறறிய அருவி)	0 1 24
15	ஹமில்லேவமூக்கலான	1 3 34
16	(எல) (வறறிய)	0 0 39
17	விறந்தகஹமூக்கலான	0 2 29
18	விறந்தகஹமூக்கலான, ஹமில்லேவமூக்கலான	25 1 36
19	தம்பகஹயாய	6 2 6
20	வானஎல (வறறிய அருவி)	0 3 39
21	விறந்தகஹமூக்கலான	8 2 32
22	(கட்டு) (பாவியாமல விடப்பட்டது)	0 3 2
23	விறந்தகஹமூக்கலான, ஹீன் பொட்டமூக்கலான	31 1 13
24	சேறுகஹஅத்தநதுவ	6 1 13
25	கோங்கஹயாய, சியம்பலஹயாய	32 2 12
	மொத்தம்	329 2 5

நுவரகலாவிய நி. உ. 12—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,630 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டீ. ஐ. எல். அமரசிங்கு,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்கொண்ட காசித் துணைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில் மென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவறறிலெனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டில்லிதிக், ஹூறுலு பலாதத, கல்பே கோறனை, இஹல கலபே துலானவைச சோந்த மஹாஹமிலலேவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்தணடுகளை : இக்காணித் துணடுக ளெல்லாம் கீழ்க்காணு மெல்லெகடரு விருக்கின்றன :—

வடகரு பெரிய ரேட்டின் பகுதியும் சேமிப்பும் (பஹல குடாபத்திய கிராமத்தின் எல்லை), மொறகஹதிசிலிய, திம்பிநிவெவ கிராமங்களின் எல்லைகள்,

கிழ்கரு திம்பிநிவெவ கிராமத்தின் எல்லை, ஹமிலலாவ எல்லை பகுதி (திம்பிநிவெவ கிராமத்தின் எல்லை),

தெற்கு : ஹமிலலேவ எல்லை பகுதி, (தியமயிலகஹுவெவ கிராமத்தின் எல்லை), தியமயிலகஹுவெவ கிராமத்தின் எல்லை ;

மேற்கு : சிறிய ரேட்டின் பகுதியும் சேமிப்பும் (தாச்சிஹமிலலேவ கிராமத்தின் எல்லை), வான எல்லை பகுதி (தாச்சிஹமிலலேவ கிராமத்தின் எல்லை), தாச்சிஹமிலலேவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 1,335.

காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	(பெரிய ரேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	3 0 13
2	கறறுகெலியாவ (கட்டு) (பாவியாமல விடப்பட்டது)	0 3 22
3	கறறுகெலியாவ	5 2 18
4	கறறுகெலியாவ, கறறுகெலியாவேழுககலான, மிலலகஹழுக்கலான	61 2 30
5	வெஹெறகலழுககலான, மொஹுவெல்கறறுவேழுககலான, தலகொலழுககலான, விஹாறேகலழுககலான, தலகொலகலழுககலான, மஹாஹமிலலேவழுககலான, மொறகொடழுககலான, பாஹுகறறுவேழுககலான, பறறுகினன், மனஹினளழுககலான	108 0 6
6	விஹாறேகல, வெஹெறகல (கறபாறை)	21 0 19
7	தலகொலகல (கறபாறை)	10 1 6
8	மொறகொடேஹேன	12 1 39
9	மொறகொடேஅததாணடுவெவ	15 0 14
10	கறறுகெலியாவேஹேன, பாஹுவேஹேன, தம்பகஹேன, மஹாஹமிலலேவலந்த, கஹறறகஹயாய, பாஹுகறறுவேஹேன, மனஹினளவேஹேன	268 2 1
11	(அடிப்பாறை)	0 1 20
11½	(கட்டு)	2 2 15
12	மஹாஹமிலலேவ இடம் (வான எல்வுடனும் கட்டுடனும் சேமிப்பு)	2 3 36
13	வான எல் (அருவி)	7 0 0
14	மஹாஹமிலலேவ இடம்	37 2 39
15	வான எல் (அருவி) (வறறியது) (அரைவாசி விசாலம்)	0 1 37
15½	வகலேஹேன, பாறேஹேன, (வான எல்வுடன சேமிப்பு)	0 0 25
16	பாறேஹேன, வாகலேஹேன	8 3 16
17	(கட்டு)	5 1 24
18	(சிறிய ரேட்டும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	1 2 22
19	மஹா ஹமிலலேவகலால் (கறபாறை)	6 1 3
20	எஹறறுகஹழுககலான	4 2 3
21	ஹமேலலேவ எல் (அருவி) (வறறியது)	0 3 15
22	வதல்தஹேன, தம்பகஹேன, செலகாவஹேன	13 3 32
24	தியுலகஹயிடம் (கட்டுடன் சேமிப்பு)	2 1 6
25	வெகாவஹேன, மொறகொலலேஹேன	16 2 9
26	றவாகொளஹேன	15 0 20
27	கிறல்கால் (கறபாறை)	11 2 9
28	மஹாமொறகொடழுககலான, மொறகொலலேழுககலான, கிறலகலழுககலான, கட்டுலழுககலான, வானகொளழுககலான, மஹாஹமிலலாவழுககலான, தலகொலகலழுககலான, தலகொலழுககலான, மஹாவெலகறறுவேழுககலான, ஹமிலலகஹழுககலான, கிறலகலழுககலான	350 1 20
29	மஹாவெலகறறுவேஹேன	19 3 7
30	ஹமிலலேவ எல் (அருவி) (வறறியது) (அரைவாசி விசாலம்)	3 0 20
மொத்தம்		1,018 1-35

நுவரகலாவிய நி. உ. 13—1950.

காணியுரிமை நிரணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்

நி. 2,631 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்த துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்துமுடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

உ. சி. எல். அமரசிஹற, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில் மென ரொபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சாஹியா ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் ளெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் ளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டில்லிதிக், ஹூறுலு பலாதத, கல்பே கோறனை, இஹல கலபே துலானவைச சோந்த வெலனவெவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்தணடுகளை : இக்காணித் துணடுக ளெல்லாம் கீழ்க்காணு மெல்லெகடரு விருக்கின்றன :—

வடகரு இஹல குடாபத்திய கிராமத்தின் எல்லை ; கிழ்கரு பஹல குடாபத்திய கிராமத்தின் எல்லை ; தெற்கு : தாச்சி ஹமிலலேவ கிராமத்தின் எல்லை ; மேற்கு : இஹல குடாபத்திய கிராமத்தின் எல்லை.

> இலங்கையளவை கிராமப்படம் நி. 1,337.

காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	ரெடியாவே கந்த	0 3 33
2	வெவஇலமத்தேஹேன, ரெடியாவேகந்தேபாவுலஹேன	52 3 19
3	ரெடியா ஹினேன ழுக்கலான	25 2 14
4	ரெடியாவே கந்தேபாவுலழுககலான பஹுகஹழுக்கலான	3 2 38
மொத்தம்		83 0 24

நுவரகலாவிய நி. உ. 14—1950.

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்

நி. 2,632 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்த துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

உ. சி. எல். அமரசிஹற, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில் மென ரொபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சாஹியா ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் ளெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் ளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த, கல்பே கோறளை, இஹல கல்பே துலானவைச சோந்த இஹல குடாபற்றிய கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் மெல்கைட்டுக்குளிருக்கின்றன :-

வடககு : திவுல்வெவ, பஹல் குடாபத்திய கிராமங்களின் எல்லைகள் ; கீழ்க்ககு : பஹல குடாபத்திய, வெலவெவ கிராமங்களின் எல்லைகள் ; தெற்கு : தாச்சி ஹமில்லாவ, இஹல ஹமில்லாவ கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : உத்தியங்குலம் கோறணையச் சோந்த இஹல ஹமில்லாவ, மஹா கலந்தேகம் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 1,338.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	பொலகாவில்லேழுககலான	15 0 30
2	பொலகாவில்லேழேறன, ஹலம்பகஹழேறன, கோங்கஹழேறன, கெலவெறறியப்பஹலழேறன, யோதளலயிஸமத்தேறன	45 3 31
3	பொலகாவில்லேழுககலான	2 0 14
4	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 2 18
5	யோதளலேழுககலான, ஹீனனபாஉலேழுககலான	14 3 7
6	மஹா திவுல்வெவவேகநத, ஹீனன்	24 2 20
7	ஹீனனபாஉலேழுககலான, கலபாஉலேழுககலான	30 0 38
8	உலபொத்தேறேறன, மொறகொடழேறன, கொலொங்கஹழேறன, மெனிற்றேறேறன	63 2 21
9	(அடிப்பாதை)	0 1 22
10	கறறுவெவ	3 0 37
11	வெலகாவலநத, வெலஇஹலழேறன	17 1 5
13	ஹொறெவ் எல (வாயக்கால)	0 0 20
14	வெலஇஹலழேறன, வெலகாவழேறன	12 0 7
15	கலபாவலேழுககலான	1 1 39
16	வாகநதேகல்	2 2 20
17	கலபாவலேழுககலான, வளேலேழுககலான	3 0 37
18	இஹலகுடாபற்றியவெவ	26 2 24
19	வெலவெயிஸமத்தேறேறன, யோதளலயிஸமத்தேறேறன	3 2 39
20	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	2 1 20
21	ஷெ ஷெ	0 1 5
22	யோத எல (வாயக்கால) (பாவியாமல் விடப்பட்டது)	2 1 3
23	யோதளலேழுககலான	3 1 23
24	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 3 8
25	யோதளலேழுககலான, மில்லகஹழுககலான, ஹீனனபாஉலேழுககலான	33 0 39
26	மஹா திவுல்வெவவேகநத (ஹீனன்)	42 0 3
27	வான எல (வாயக்கால)	0 0 2
28	வானளலேழுககலான, ஹீனனபாஉலேழுககலான, மில்லகஹழுககலான, இஹலகுடாபற்றியேழுககலான	131 3 30
29	வாகநதேபாஉலேறேறன	5 3 2
மொத்தம்		490 0 4

நுவரகலாவிய நி. உ. 15—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம். காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,633 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எய்ப்பகுக்கேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித துண்டென்று 1950 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒரு வருடம் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளியிட்டுத் தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயலுண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலுள்ளது கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுக்க கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

உ. சீ. எல். அமரசிங்கஹ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினப்படி வருடம் உரித்துக்கொண்ட காசித் உறைகளின் இத்து கைப்பக்க மேல ஸ்தலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (செறறில் மென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவறறிலேஹுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி

மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த, கல்பே கோறளை, இஹல கல்பே துலானவைச சோந்த மொறகஹழேறிய கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் மெல்கைட்டுக்குளிருக்கின்றன :-

வடககு : மெககிச்சாவ, ஹலபே கிராமங்களின் எல்லைகள், புத்தநாத்தி விருந்து திருக்கணுமலைக்குப் போகும் பெரிய ரேட்டின் பகுதியும், சேமிப்பும (கல்பே கிராமத்தின் எல்லை) ;

கீழ்க்ககு : கல்பே கோறளை கிராமத்தின் எல்லை ; தெற்கு : திம்பிறிவெவ, மஹாஹமில்லாவ கிராமங்களின் எல்லைகள் ; மேற்கு : மஹாஹமில்லாவ, பஹலகுடாபத்திய கிராமங்களின் எல்லைகள் ;

மஹா எலவின பகுதி (மெககிச்சாவ கிராமத்தின் எல்லை), மெககிச்சாவ கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 1,340.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	குடத்திம்பிறிவலேழுககலான	3 3 38
2	யோத எல (வாயக்கால, வற்றியது)	0 2 17
3	குடத்திம்பிறிவலேழுககலான, மொறகொடழுககலான	43 3 21
4	பணடித்தயவெவேகநத	0 0 34
5	கணபறலகஹழேறன	2 2 9
6	யோத எல (வற்றிய, வாயக்கால)	0 1 2
7	கணபறலகஹழேறன	7 0 34
8	மஹாமொறகஹழேறியேவேகநத	0 0 20
9	மஹாமொறகஹழேறியேவேகநத	0 0 27
10	(கணபறலகஹழேறன, சேமிப்பும)	1 1 25
11	வேகநதபாவுலேழுககலான	3 1 19
12	(அடிப்பாதை)	0 0 12
13	மொறகொடயாவேவேகநத	9 3 35
14	மொறகொடழுககலான	1 2 29
15	(பெரிய ரேட்டும் சேமிப்பும)	11 3 12
16	(பெரிய ரேட்டும் சேமிப்பும) (அரைவாசி விசாலம்)	1 0 10
17	அமபகஹழுககலான	96 2 29
18	மொறகொடயாவேவேகநத	0 1 14
19	மாத்துறேறன	43 3 13
20	அமபகஹழுககலான	33 1 22
21	பஹலவிழேறன	12 1 7
22	மஹா எல (வற்றிய அருவி)	0 0 31
23	பஹலவிழேறன (அருவியுடன் சேமிப்பு)	0 2 26
24	பஹலவிழேறன (அருவியுடன் சேமிப்பு)	7 0 34
25	பஹலவிழேறன (அருவியுடன் சேமிப்பு)	1 1 12
26	பஹலவறதமனேறேறன	3 2 6
27	மஹா எல (வற்றிய அருவி)	5 2 25
28	மதாவிழேறன, பஹலவிழேறன, பஹலவறதமனேறேறன	142 2 18
29	கம்பிபறஅத்தறழுககலான	3 3 11
30	கம்பிபறஅத்தறழுககலான (அருவியுடன் சேமிப்பு)	0 1 2
31	கம்பிபறஅத்தறழுககலான	0 1 10
32	(தணணிக் குழி)	0 0 39
33	கம்பிபறஅத்தறழுககலான	4 0 29
34	மஹாமொறகஹழேறியேவேகநத	2 3 13
35	மஹாமொறகஹழேறியேவேகநத, ஹதில்லெகொல்லேவலேறேறன, கறறுறேறன	33 0 15
36	மஹா எல (அருவி) (வற்றியது)	1 1 35
37	கறறுறேறன (அருவியுடன் சேமிப்பு)	0 3 11
38	மஹாமொறகஹழேறியேவேகநத	0 2 39
39	கம்பிபறஅத்தறழுககலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 12
40	றத்தமலே எல (அருவி) (வற்றியது)	0 1 9
41	மஹாமொறகஹழேறியேவேகநத	0 2 13
42	பாலுக்கஹழுககலான	1 2 12
43	திவுலகஹழேறன, மாவத்தேறன	21 2 15
44	மஹா எல (அருவி, வற்றியது) (அரைவாசி விசாலம்)	0 1 32
45	மாவத்தேறனழுககலான, கம்பிபறஅத்தறழுககலான, மஹாஎலழுககலான	28 0 20
46	வெவெஇஹலழேறன, வேகநதபாஉலேறேறன	20 2 28
47	மொறகொடயாவேவேகநத	18 2 11
48	ஹொறெவ் எல (வாயக்கால)	0 0 4
50	கம்பிபறஅத்தறழுககலான	5 0 8
51	மஹாவிழேறன அல்லது தம்பகஹழுககலான	1 3 27
52	றத்தமலேஎலவிழேறன, கோங்கஹழேறன, வேகநதபாஉலேறேறன	39 3 32
53	றத்தமலே எல (வற்றிய அருவி)	2 2 2
54	றத்தமலேஎலவிழேறன, பாலுக்கஹழேறன	26 0 2
55	வேகநதபாஉலேழுககலான, உலகலேழுககலான	78 0 9
56	(கணபறலகஹழேறன, சேமிப்பும)	2 2 18
57	மனவினனேழுககலான, கறறுகதினனேழுககலான	156 1 37
58	வெவெஇஹலழுககலான, கல்காவழுககலான	99 2 5

மொத்தம் . . . 919 1 1

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,634 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அக.பா) ஐப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலவிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

டீ. சி. எஸ். அமரசிங்கற்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெரிவாகவும், விழக்கமாதவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிக்களைப் புறநிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனறொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டுக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு- பல்லாத்தக் கலபே கோறனை குமபுகவே துலானவைச சோந்த திவுலவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கட்குளிருக்கின்றன :—

வடக்கு : க்டதெக்கவெவ, வலஹவித்தவெவ, தாறனகொல்லேவ கிராமங்களின் எல்லைகள் ;

கீழ்க்கு : நிலவித்தவெவ, கறுவலகலவெவ, மெக்கிசாவ, பஹல குடாப பத்திய, இஹல குடாபபத்திய கிராமங்களின் எல்லைகள் ;

தெற்கு : இஹல குடாபபத்திய கிராமத்தின் எல்லை, உத்தியனகுலமே கோறணையச் சோந்த மஹாலகந்தகம கிராமத்தின் எல்லை ;

மேற்கு : கெவேவ, கதுறுகல்கொட, குமபுகவெவ, குடாகம், குமபுகவெவ எற்றவெதுனுவெவ, அலலது ந்ததே எற்றுவெதுனுவெவ கிராமங்களின் எல்லைகள்.

இலங்கை யளவை கிராமப்பட்டம். நி. 1,343.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	திம்பிறிவலேழக்கலான, மொறகஹழக்கலான	250 1 25
2	கியுலேறேன்	21 0 31
3	கியுலேவெவகந்த (கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	2 1 21
4	துனுமடலகல் (சில காட்டு மரங்கள் உள்ள கற்பாறை)	28 1 9
5	மிலலகஹழக்கலான, ஒறுகலேழக்கலான	106 1 21
6	கியுலேறேன்	20 2 34
7	மொறகஹழக்கலான	21 3 38
8	கியுலேறேன்	6 1 3
9	மொறகஹழக்கலான	38 1 14
10	மொறகஹழக்கலான (பாழடைந்த விஹாற கட்டிடங்கள உள்ள காடு)	0 1 37
11	ஹீனஹபற்கொலலேழக்கலான	136 3 21
12	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 0 34
13	(அருவி) (வறறியது)	3 3 15
14	(கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 1 21
15	உலபொத்தேறேன்	15 1 21
16	ஹீனஹபற்கொலலேழக்கலான, திவுலவெவழக்கலான, மொறழக்கலான	230 1 27
17	திவுலவெவழக்கலான, (கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	203 1 24
18	விஹாறேகலபாஉலழக்கலான, கொறறஹீனபாஉலழக்கலான,	84 3 1
19	விஹாறேகலபாஉலழக்கலான	28 1 7
20	மொறழக்கலான, திவுலவெவழக்கலான	17 2 10
21	கியுமபலகஹழேன், மீகலமிலலேறேன், பொத்தேறேன், வலலிஎலேறேன்	135 0 13
22	எல் (அருவி) (வறறியது)	0 1 16
23	யோத எல் (அருவி) (வறறியது)	6 2 35

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. றா. ப.
24	வெஹேறேறேன், உலபொத்தேறேன், பொத்தேறேன், போகஹேறேன், கதுறுகலேறேன், ஹேலமபகலாய, எற்றவெதுனுபிறறிய, திப்பிறறியேறேன் சியமபலகஹழேன், மீகலமிலலேறேன், வெலலிஎலேறேன்	353 2 38
25	(அடிப்பாறை)	0 3 9
26	மறுத்துறேன், வெவனேறேன், கந்தபொடேறேன், உலபொத்தேறேன், மிலலகலேறேன், சியமபலகஹழேன், வெஹேறேறேன், பொத்தேறேறேன், போகஹேறேறேன், கதுறுகலேறேன்	456 1 37
27	எற்றறுகல், மெக்கிசசுவெகந்த (கற்பாறையும் கட்டுகளும்) (பாவியாமல் விடப்பட்டது)	1 3 13
28	மெக்கிசசுவெகந்த (கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	0 1 38
29	கந்தபொடேறேன்	11 3 31
30	வெலகந்த, மெக்கிசசுவெகந்ததேகலகந்த (சில காட்டு மரங்கள் உள்ள கற்பாறை)	17 2 24
31	வெலனேறேன்	4 1 31
31½	இங்கினிகலபாஉலழக்கலான	9 2 2
32	(கனசபாவு றேட்டும சேமிப்பும்)	3 0 27
33	கந்தபொடேறேன்	10 3 34
34	மெக்கிசசாவே எல் (அருவி) (வறறியது)	2 3 39
35	கந்தபொடேறேன் (அருவியுடன் சேமிப்பு)	0 1 8
37	மறுத்துறேன் (அருவியுடன் சேமிப்பு)	3 2 34
39	மறுத்துறேன்	1 1 20
40	ஹே	0 2 22
41	ஹே	1 3 0
42	கொலொங்கஹயாய	0 1 29
43	கொலொங்கஹயாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 17
44	கொலொங்கஹயாய	2 3 32
45	கொலொங்கஹயாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 26
46	மறுத்துறேன்	0 3 20
47	(கனசபாவு றேட்டும சேமிப்பும்)	0 0 32
48	கொலொங்கஹயாய	0 1 17
49	கொலொங்கஹயாய (அருவியுடன் சேமிப்பு)	0 3 32
50	(வண்டிப் பாதை)	0 0 10
51	திஸமப (சகாதாரத்திற்கான சேமிப்பிடம்)	2 3 8
53	கொட்கிறிலலகஹவத்த	0 1 36
55	(பாதை) (அடிப்பாதைக்குச் சேமிப்பு)	0 0 33
56	திஸமப (சகாதாரத்திற்கான சேமிப்பிடம்)	0 3 27
57	மெக்கிசசுவே எல் (அருவி) (வறறியது)	0 1 20
59	(பாணிலம்) (பழைய அருவியின் சவடு)	0 0 10
60	(ஹே) (ஹே)	0 0 6
62	(பாணிலம்) (ஹொறொவ எல்வுடன் சேமிப்பு)	0 0 5
63	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 26
66	புறனவெல் (பழைய அருவியுடன் சவடு)	0 0 17
67	மெக்கிசசுவே எல் (அருவி) (வறறியது)	0 1 37
69	ஹே	1 3 19
70	யோத எல் (அருவி) (வறறியது)	0 2 25
71	மஹாதிவுலவெகந்த (கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	18 2 16
72	பெப்பொல்கஹயாய (யோத எல்வுடன் சேமிப்பு)	2 0 37
73	ஹீனனபாஉலழக்கலான	8 1 35
74	ஹே	4 3 39
75	யோத எல் (அருவி) (வறறியது)	1 0 2
76	பெப்பொல்கஹயாய, கலபொத்தேறேன்	151 2 38
77	ஹீனனபாஉலழக்கலான	4 0 18
78	(கனசபாவு றேட்டும சேமிப்பும்)	3 2 15
79	பிறறுமுடிக்கந்தேபாஉலழக்கலான	2 3 27
80	கினியகஹயாய (சவக்கால)	1 0 34
81	கினியகஹயாய	5 3 28
82	பிறறுமுடிக்கந்த (காரும் கற்பாறையும்)	34 0 16
83	மெனெறிறேன்	2 1 28
85	ஹே	7 1 1
87	அக்காறஇடமேறேன் (ஹொறொவ எல்வுடன் சேமிப்பு)	0 2 27
88	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 5
89	வேகந்தபாஉலேறேன் (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 0 22
90	வெகந்ததேகலகந்த (காரும் கற்பாறையும்)	8 3 22
91	கொலொங்கஹயாய, கொலொங்கஹழேன்	1 0 0
93	சியமபலகஹழேன்	1 0 0
94	கொலொங்கஹயாய	35 1 38
96	கறுவலகலவெகந்ததேகல (காரும், கற்பாறை, கட்டு) (பாவியாமல் விடப்பட்டது)	5 3 10
97	வெலனேறேன், கலவஅக்கறேறேன், மெனெறிறேன்	108 3 26
98	கறுவலகலவெலுமத்தேகல (கற்பாறை)	2 0 10
99	இங்கினிகலபாஉலழக்கலான, பத்தஹழக்கலான, பொறத்தமன்பலெலழக்கலான	151 0 23
100	வெலுஹலகலவெலிய அலலது வெலுஹலகலகந்த, (காரும் கற்பாறையும்)	46 1 15
101	ஹீனனபாஉலழக்கலான	1 3 1

காணித துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
102	யோத எல (வாயக்கால) (பாவியாமல் விடப்பட்டது) ..	0 1 25
103	திவுல்வெவெவெவ (குளமும கடடுகளும்) ..	45 3 0
104	வெவெகநதேகலகநத (காடும கற்பாறையும்) ..	12 1 12
105	கோங்கஹயாய ..	24 2 11
106	(கன்சபாவ ரேட்டும சேமிப்பு) ..	1 3 35
107	கோங்கஹயாய ..	9 0 14
108	பிறமுடிக்கந்தபாலுலழககலான ..	38 2 20
109	பொலகஹலெலெலநத ..	30 3 5
110	ஹீனபாலுலழககலான ..	5 2 20
111	(கடடு) (பாவியாமல் விடப்பட்டது) ..	0 0 24
112	யோத எல (வாயக்கால) (பாவியாமல் விடப்பட்டது) ..	0 0 39
113	(கடடு) (பாவியாமல் விடப்பட்டது) ..	0 0 25
114	ஹீனபாலுலழககலான ..	8 2 8
மொத்தம் ..		3,045 3 31

நுவரகலாவிய நி. உ. 17—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,635 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அகடோபர்) ஜப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

உ. சீ. எல். அமரசிங்ஹ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த, கலபே கோறனை, குமபுகவே துலானவைச சேர்ந்த கெலேவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கட்குளிருக்கின்றன :—

- வடக்கு : கதுறுகலகட கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : திலுவெவ கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : உத்தியனகுலாம் கோறனையைச் சேர்ந்த துணுமடலாவ கிராமத்தின் எல்லை ;
- மேற்கு : நெலுகொல்லகட கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 1,344

காணித துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
2	போகஹலநத, பாலுக்கஹலநத, நாடகஹலேன	7 1 10
3	போகஹலநத (பாணிலம்) (கெலேவ குளக்கடடுள சேமிப்பு) ..	0 1 3 33
4	ஹொரெவ எல (வாயக்கால) ..	0 0 3
5	ஷெ (ஷெ) ..	0 0 5
6	ஷெ (ஷெ) ..	0 0 2
7	கெலேவ குளம் (குளமும கடடும) ..	30 0 10
8	போகஹலேன, நாடகஹலேன ..	91 2 7
9	கிறிகொனழககலான, கெலேவெவெகல	58 2 29
மொத்தம் ..		189 2 19

நுவரகலாவிய நி. உ. 18—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,636 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அகடோபர்) ஜப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

உ. சீ. எல். அமரசிங்ஹ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த, கலபே கோறனை, குமபுகவே துலானவைச சேர்ந்த சியம்பலகலைவெவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கட்குளிருக்கின்றன :—

- வடக்கு : விலுவெவ கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : நெலுகொல்லகட கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : நெலுகொல்லகட கிராமத்தின் எல்லை ;
- மேற்கு : நுவரகலப்பலாத்தவைச சேர்ந்த நெக்குதுனுவுவ கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 1,346.

காணித துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	பாலுக்கஹலநத ..	0 2 26
2	(கன்சபாவ ரேட்டு) ..	0 1 34
3	பலுக்கஹலநத, பாலுக்கஹலேன ..	42 3 29
4	(பி. பிளேயு. டி. சிறிய ரேட்டு) ..	2 0 24
5	பலுக்கஹலேன (பாவியாமல் விடப்பட்ட குளத்தின் பரவை) ..	10 2 16
6	(பாவியாமல் விடப்பட்ட கடடு) ..	0 3 39
மொத்தம் ..		57 3 8

நுவரகலாவிய நி. உ. 19—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,637 (நுவரகலாவிய)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (அகடோபர்) ஜப்பசி மாதம் 20 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 11 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

உ. சீ. எல். அமரசிங்ஹ, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(d) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செற்றில் மென் ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்ததரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா அங்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், ஹூறுலு பலாதத, கல்பே கோறனை, குமபுகவே துலானவைச சோந்த விலேவெவ கிராமத்தி லுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைகளுள்ருக்கின்றன :—

- வடக்கு : சுதுறுகலகட, நெலுகொல்கட கிராமங்களின் எல்லைகள் ;
- கிழக்கு : நெலுகொல்கட கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : சியம்பலகலவெவ கிராமத்தின் எல்லை ;

மேற்கு : நுவரகம்பலாததவைச சோந்த நெககதுலுவெவ கிராமத்தின் எல்லையும், கொலுமெறுவெவ கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி 1,347.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	விலேவெவவேறனை, போககஹறேனை, பாலுகஹறேனை, ஹலம்பகஹறேனை ..	12 2 0
2	(வண்டியுபாதையும் சேமிப்பும்) ..	1 1 5
3	அஹறறுகஹறேனை (சவக்காலே) ..	1 3 2
6	(பி. டபிளயு. டி. சிறிய ரேட்டும் சேமிப்பும்) ..	4 2 37
7	பாலுகஹறேனும் ..	1 2 5
9	மயிலகஹறேனும் ..	0 2 10
10	வத்தேபாற (பாணிலம்) (பாதையுடன் சேமிப்பு) ..	0 0 10
11	ஹலம்பகஹறேனும் ..	0 1 28
12	ஹீகறியகஹறேனும் (குடு மிதிகும இடத்திற்குச் சேமிப்பு) ..	0 3 37
12½	கோங்கஹறேனை ..	0 2 12
13	கோங்கஹறேனை (பாதைக்குச் சேமிப்பு) ..	0 0 21
14	தம்பகஹறேனை, தம்பகஹறந்த (குளக்கட்டுடன் சேமிப்பு) ..	0 1 30
15	கல்கந்தேலந்த (பாணிலம்) (எலவுடன் சேமிப்பு) ..	0 1 16
16	ஹொரெுவ எல (எல) ..	0 0 15
17	(அடிப்பாதை) ..	0 0 7
18	கல்கந்தேலந்த ..	15 1 12
19	விலேவெவ குளம் (குளமும் கட்டும்) ..	12 0 20
20	நுகஹறேனை, தம்பகஹறந்த, தம்பகஹறேனும் ..	56 2 21
21	(கனசபாவு ரேட்டும்) ..	0 1 36
22	தம்பகஹறேனை ..	2 2 39
23	கீறியகஹறேனை ..	6 2 31
மொத்தம் ..		119 1 34

நுவரகலாவிய நி. உ. 20—1950

அரசாட்சியாளின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி கெல்லரை சேனனாயக்க ஆசிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமபு,

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதினி 20 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : L D. 3,199.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/300.

காணியின் விபரம்.

மட்டக்களப்பு டிஸ்திரிக், மனமுனை தெற்கு எருவில்-போரீவுப்பற்று, திககோடை கிராமத்தில் சடத்தவாடிப்பூமி எனப்படும் ஓர் நிலப்பரமற்ற பள்ளிக் கட்டிடம் அடங்கிய காணித் துண்டு, விசாலம் ஏறக்குறைய 2 ஏக்கர், உள்ளதும், தெற்கு திறக்கப்பட்ட போகிற வீ ஓ ரேட்டும் மற்ற எல்லாப் பக்கங்களிலும் மாங்காட்டில் இருக்கும். எம் வி வீ தெய்வனாயக்கமுக்குகைய காணியும் எல்லைகளாகக் கொண்டுள்ள கருவாடுகிக்குடியைச் சேர்ந்த மாங்காட்டில் இருக்கும் மனமுனைப்போடி தெய்வனாயக்க தனக்குரியதெனக் கூறும் பூமி.

டடலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி.

விகரோறியா ரூபகாதத கண ஆஸ்பத்திரியைப் பெருப்பித்தற்கு எனினும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்து இல : A 2,588. குறிச்சி—சதுவெல்லை.

துண்டு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 2,588. குறிச்சி—சதுவெல்லை. விபரம்	விசாலம் ஏ. மு. ப.
1	டி. சேரம பிள்ளை, வரிமதிப்பு இலக்கம் 8 டையுடையகாணி	50 வருஷ 36 தென்கைகனம், ஒரு வருஷ 3 பப்பாளிமரங்களும், 6 வருஷ ஒரு அரளி மரமும், 10 வாழைச்செடிகளுமுள்ள ஒருதோட்டம்	ஏ பீ. ஜயசூரிய, இல 38, நிஜவே 0 1 8-10
2	உணை ரேட்டும், வரிமதிப்பு இலக்கங்கள் 481/1, 481/15, 481/16, 481/17, 481/18, 481/19, 481/20, 451, 455, 459, 461, 465, 467, 471, 475 ஐ யுடைய காணிகள்	50 வருஷ 7 தென்கைகனம், 2 வருஷ 2 தென்கைகனங்களும், 6 வருஷ ஒரு பலாவும், 15 வருஷ ஒரு கிறபடுமரமும், 15 வருஷ ஒரு வாட்டப்பங்காமரமும், 36 வாழைகளும், ஒரேபோடப்பட்ட 7 கடைகளும், ஒரேபோடப்பட்ட ஒரு வீடும், மரத்தாலும் தகரத்தாலும் ஆக்கப்பட்ட ஒரு அக்கையையும், மரத்தாலும் தகரத்தாலும் ஆக்கப்பட்ட கா கொட்டில் ஒரு பகுதியும், கட்டப்பட்ட ஒரு மல்கூட்டும், தண்ணீர் பைப்பு ஒன்றும், 3 துவாரங்களும் தகர வேலிகளும், கம்பிவேலியில் ஒரு பகுதியும் உள்ள ஒரு தோட்டம்	ஸ்ரீமதி டி. ஜி. எஸ். முன 0 1, 34 86 சிங்ஹ, இல. 71, தட்டாரத் தெரு, கொழுமபு
3	உணை ரேட்டும், வரிமதிப்பு இலக்கங்கள் 525, 529, 485, 489, 493, 497, 501, 505, 509 ம, 483/1 ல் ஒரு பகுதியும், 533 ல் ஒரு பகுதியும், நிஜெனற வீதியில் இல. 3 ம, '19 ல் ஒரு பகுதியும் உள்ள காணிகள்	50 வருஷ 38 தென்கைகனம், 30 வருஷ 2 பரப்பலாவும், 15 வருஷ 2 தெலம்பமரமும், 10—50 வருஷ 2 மாமரங்களும், 10 வருஷ 3 இலவமரங்களும், 20 வருஷ ஒரு கிறபடுமரமும், 3 வருஷ ஒரு தென்கைகனங்களும், 40 வருஷ 2 பலாவும், 4 வருஷ ஒரு பலாக் கனமும், 30 வருஷ ஒரு அந்தரமரமும், 4 வருஷ 3 பப்பாளிமரமும், 10 வருஷ ஒரு அறவிமரமும் 41 வாழைகளும், ஒரேபோடப்பட்ட 11 கடைகளும் ஒரே போடப்பட்ட ஒரு வீட்டில் ஒரு பகுதியும், கட்டப்பட்ட 2 மல்கூட்டங்களும், தகரம் போடப்பட்ட ஒரு மல்கூட்டும், ஒரு கா கொட்டிலும், ஒரு தண்ணீர் பைப்பும், தகர வேலிகளும், 5 துவாரங் களும், ஒரு கம்பிவேலியும், 2 மின்சார கம்பளங்களுமுள்ள ஒரு தோட்டம்	ஸ்ரீமதி மாகறற பேதிரில, 0 3 5-63 மேற்பாறவை பீ. டி. பாலயா கொஹிலாகதெற, கட்டப் பட்டிடி, குருணாகல், (பரா மரிப்புக்காரன, பரிசுக் பொறுப்பாளி, கொழுமபு)
4	உணை ரேட்டும், வரிமதிப்பு இலக்கம் 483/1 ல் ஒரு பகுதியும் நிஜெனற வீதி இல. 19 யும் உடைய காணிகள்	50 வருஷ 12 தென்கைகனம், 50 வருஷ 2 பனைகளும், 6 வருஷ ஒரு பலாவும், 20—25 வருஷ 3 மாமரங்களும், 2 வருஷ 2 மாங்கனறுகளும், 10 வருஷ ஒரு தெப்பலிக்காமரமும், 20 வருஷ ஒரு கொய்யாமரமும், 5—15 வருஷ 3 இலவமரங்களும், 15 வருஷ ஒரு பூவரசும், 25 வருஷ ஒரு ஏறபுதமரமும், 15 வருஷ ஒரு அந்தரமரமும், 1—5 வருஷ 15 பப்பாளிமரங்களும், 20 வருஷ ஒரு விலவமரமும், 22 வாழை களும், ஒரேபோடப்பட்ட 2 கட்டிடங்களின் பகுதியும், பாவுகல்லும் பதிகப்பட்ட ஒரு தரையும் 3 துவாரங்களும், கட்டப்பட்ட கான்களும், தகரவேலிகளும், கம்பிவேலிகளும், கட்டப்பட்ட சுவரும் மரப்பட்டையு முள்ள ஒரு தோட்டம்	செல்வி டி. டி. எஸ். பேடிநில, 0 3 5-16 விசா ஆஸ்பத்திரி, அங்கொட, (பராமரிப்புக்காரன, பரிசுக் பொறுப்பாளி, கொழுமபு)

துணடு.	காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
5	உனல ரேட்டு, வரிமதிப்பு இல. 533 றையுடைய காணியில் ஒரு பகுதி	ஒடுபோடப்பட்ட கட்டிடத்தின் திணை	கொழும்பு நகரசபை	0 0 0.16
6	வரிமதிப்பு இலக்கம் இலலை.	கட்டப்பட்ட ஒரு படியின் ஒரு பகுதியையுடைய ஒரு திறந்த பாழ்தீலம்	கொழும்பு நகரசபை	0 0 0.99

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யுமபடி (அதிகாரம் 203) ல் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவாகள எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 11 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாமசாதிகம உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம (நவ) (ஒகற்றோபா) ஐப்பசிமீ 13 ந உ.

பி. எச். டி. சொயிசா, உதவி அரசாட்சி ஏசனடு.

Q 3371

1950 ம் ஆண்டின் 9 ம்-இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் :-

துணடு.	காணியின பெயர்.	பிரதமப்படத்த இல. A 2,745.	காணியின் விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	ஹலியவத்தை, மதிப்பு இலக்கம் 39, மீரொற்றமுல்ல ரேட்டு	25 வருஷஞ்சென்ற 2 தெனீனையும், 5 வருஷஞ்சென்ற ஒரு ஆததா ஸ்ரீமதி. பி. எ. ஜோன பெறேறு,	மரமும், 10 வருஷஞ்சென்ற ஒரு அனோதா மரமும், தகரத்தாலும், மரத்தாலும் ஆக்கப்பட்ட ஒரு குடிசையும், இரும்புச்சாரம் ஒன்றும், கட்டப்பட்டு தகரத்தால் வேயப்பட்டு அழிந்துபோன மல்கூடம் ஒன்றும் ஆட்டுமாட்டுப் பட்டி ஒன்றும் உள்ள ஒரு தோட்டம்	பி. எ. ஜோன பெறேறு,	0 0 25.3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 11 ந தேதி பகல் 11 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை ஆட்சி உரிமையை எடுத்தற்கான நஷ்ட ரூபேறிய அலாகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், ஈண்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி, 1950 ம (நவ) (நவம்பர்) கார்த்திகைமீ 16 ந உ.

நா. மாணிக்கஇடைக்கடார, கூட்டு மாகாண அரசாட்சி ஏசனடு. மேல மாகாணம்.

கிம்புல்வில் குளத்தைப் புதுப்பித்தற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு.	காணியின பெயர்.	பிரதமப்படத்த இல. A 2,786.	குறிச்சி—பஹலமாபிறற்கமம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	பண்ட	7-15 வருஷ 2 நப்பாமரங்களும், 20-30 வருஷ 5 கசுக்கொட்டை மரங்களும், 15 வருஷ 3 கொறுக்காய்மரங்களும், ஒரு கரத்தைப் பாதையுமுள்ள குளவரம்பு	சீ. எல். எம். எம். சலீம், ரேலண்ட ஹவுஸ், சென்ற செபெலரியன் ஹில், ஹலஸ்டோவ, காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள் மொறலியாகே பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	சீ. எல். எம். எம். சலீம், ரேலண்ட ஹவுஸ், சென்ற செபஸ்தியான் ஹில், ஹலஸ்டோப	0 1 20.3
2	ஹெண்ட்ஹேன்	5-7 வருஷ 8 நப்பா மரங்களுடைய வரம்பு	சீ. எல். எம். எம். சலீம், ரேலண்ட ஹவுஸ், சென்ற செபஸ்தியான் ஹில், ஹலஸ்டோப	சீ. எல். எம். எம். சலீம், ரேலண்ட ஹவுஸ், சென்ற செபஸ்தியான் ஹில், ஹலஸ்டோப	0 0 4.7
4	கிம்புல்வில்வெவகும்புற	நெல்வயல்	ஷெ	ஷெ	0 3 29.2
5	கிம்புல்வில்வெவ	குளமும் வரம்பும்	ஷெ	ஷெ	8 2 12.4
6	கிம்புல்வில்வெவகும்புற	ஒரு கிடங்குள்ள ஒரு நெல்வயல்	ஷெ	ஷெ	3 3 25.1
8	ஷெ	8-13 வருஷ 24 நடுமரங்களும், ஒரு வாய்க்காலுமுள்ள நெல் வயல்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மொறலியாகே பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், எதிரிசிங்ஹே ஆராசிகே ஹெண்ட்றிக பெறேறு, மேற்படி சேத்தான பெறேறு, மேற்படி பீற்றா பெறேறு, மேற்படி சைமன் பெறேறு, மேற்படி பினரா நோடு பெறேறு, மேற்படி அபிரகாம பெறேறு, மேற்படி எடவின பெறேறு, மேற்படி அமரசேன பெறேறு, மேற்படி அவலின் பெறேறு, மேற்படி டொன றிசேட் பெறேறுவும் 4 சகோதரர்களும், காலஞ்சென்ற ஆர். எஸ். எனசோஹாமினேயினதும் முறலியாகே பேமாவதினதும், வாரிசுகாரர்கள், எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	0 1 24.2
9	கிம்புல்வில்வெவகும்புற அல்லது அநுபோ கஹகும்புற	நெல்வயல்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், எதிரிசிங்ஹே ஆராசிகே ஹெண்ட்றிக பெறேறு, மேற்படி சேத்தான பெறேறு, மேற்படி பீற்றா பெறேறு, மேற்படி சைமன் பெறேறு, மேற்படி பினரா நோடு பெறேறு, மேற்படி அபிரகாம பெறேறு, மேற்படி எடவின பெறேறு, மேற்படி அமரசேன பெறேறு, மேற்படி அவலின் பெறேறு, மேற்படி டொன றிசேட் பெறேறுவும் 4 சகோதரர்களும், காலஞ்சென்ற ஆர். எஸ். எனசோஹாமினேயினதும் முறலியாகே பேமாவதினதும், வாரிசுகாரர்கள், எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மொறலியாகே பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	12 0 29.6
10	கிம்புல்வில்வெவ	ஒரு கிணறுள்ள குளமும் வரம்பும்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மொறலியாகே பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மொறலியாகே பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	0 1 11
11	முகாந்திரமக்கணத்த குறுக்காடு	20 வருஷ ஒரு மாமரமுள்ள ஒரு குறுக்காடு	ஜி. ஏ. எஸ். பெறேறு, மல்வான்	ஜி. ஏ. எஸ். பெறேறு, மல்வான்	0 1 11
12	கிம்புல்வில்வெவகும்புற	நெல்வயல்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மேற்படி பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	காலஞ்சென்ற மொறலியாகே புய்யப்புவின வாரிசுகாரர்கள், மேற்படி பேமாவதி, எம். மெதியஸ் அல்லது ஒபெயஸ், எம். டொன சைமன், எம். பியதாசா, எம். ஹேமாவதி, ஜயசிங்ஹே ஆராசிகே ஜோஹானாமி, பஹல மாபிறற்கம, மல்வான்	0 2 30.2

80 ஏக்கர் மூர்பொல எல் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல	குறிச்சி—மாரலனை.	விசாலம்.
	விபரம்	உரித்தாளியின் பெயர்.		விசாலம்.
63	டமுனுகொல்ல	சேனை, நீர்வாயக்காற் பகுதியும்	பலிஹேனாரவல் டிக்கிரி பண்டா, மாரலனை	0 1 31
		உள்ள காணி		
66	ஷே	ஷே	மொரவல்லியட்ட சேபால, மாரலனை	0 1 28
67	ஷே	ஷே	உ. எச. ஓரதலா, மாரலனை	0 2 16
68	ஷே	சேனை	கணலில ஹேரத முதியானசேலாகே புஞ்சிபண்டா, மேற்படி முததுபண்டா, மாரலனை	0 0 9
85	கனசரவத்த	தெனீன, பலா மரங்களுள்ள	ரடனாயக்க முதியானசேலாகே சியாதது, மாரலனை	0 2 5
		தோட்டம்		

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 14 ந தேதியிலன்று பிற்பகல் 2 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம (நவ) (ஒகற்றோபா) ஐப்பசிமீர் 16 ந உ.

வீ. ஜே. எச. குணசேகர,
உதவி அரசாட்சி ஏசண்டு.

80 ஏக்கர் மூர்பொல எல் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துண்டு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல	குறிச்சி—மாரலனை.	விசாலம்.
	விபரம்.	உரித்தாளியின் பெயர்		ஏ. ரூ. ப
82	டமுனுகொல்ல	சேனை, நீர்வாயக்காற் பகுதியும்	ரடனாயக்க முதியானசேலாகே பலிங்கு மெனிக்ககா, மாரலனை	2 0 29
		உள்ள காணி		
83	ஷே	சேனை	ஷே	0 2 7
84	ஷே	ஷே	ஷே	0 0 28
86	கனசரஹேன	சேனை, பலா, நீர்வாயக்காற் பகுதி	அத்தனாயக்க முதியானசேலாகே உக்குபண்டா, மேற்படி ரன பண்டா, மேற்படி யும் உள்ள காணி	1 2 26
			முத்ததுபண்டா, மாரலனை	
87	கனசரவத்த	தெனன மரங்களுள்	புஞ்சிபண்டா, எலிகவெல், தொடனவெல், கணடி	0 2 7
		காற் பகுதியுமுள்ள காணி		

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 27 ந திகதி, காலை 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம (நவ) (ஒகற்றோபா) ஐப்பசிமீர் 16 ந உ.

வீ. ஜே. எச. குணசேகர,
உதவி அரசாட்சி ஏசண்டு.

80 ஏக்கர் கொண்ட மூர்பொல எல் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல	குறிச்சி—மாரலனை, பொலபே.	விசாலம்.
	விபரம்.	உரித்தாளியின் பெயர்.		ஏ. ரூ. ப.
89	கனசரவத்த	தெனீன, பலா மரங்களுள்ள	முனவீர கங்கனமாகே கரோலில அப்புஹாமி, பொலபே, மாரலனை	0 3 38
		தோட்டம்		
91	ஷே	தோட்டம்	ஷே	0 0 14
93	கொடமடித்தஹேன	சேனை	முனவீர கங்கனமாகே கரோலில அப்புஹாமி, ஹேரதமுதியானசேலாகே கிரிபண்டா, பொலபே	0 1 24
94	கலகந்தஹேன	ஹனுமிதல், தெனீன, பலாமரங்	முனவீர கங்கனமாகே கரோலில அப்புஹாமி, பொலபே	0 1 35
		களுள்ள தோட்டம்		
95	ஷே	சேனை	குணதிலக்க முதியானசேலாகே கிரிபண்டா, மேற்படி. லொக்குபண்டா, மேற்படி பலிங்கு மெனிக்ககா, ஹேரத முதியானசேலாகே கிரிபண்டா, பலனாயக்க முதியானசேலாகே டிக்கிரிபண்டா, பொலபே	0 0 5
96	கலகந்தஹேன	சேனை	குணதிலக்க முதியானசேலாகே முதியானசே, மேற்படி சியாதது, மேற்படி அப்புஹாமி, பலனாயக்க முதியானசேலாகே டிக்கிரிபண்டா, பொலபே	0 1 13

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 27 ந தேதியிலன்று பிற்பகல் 2 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம (நவ) (ஒகற்றோபா) ஐப்பசிமீர் 16 ந உ.

வீ. ஜே. எச. குணசேகர,
உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5-ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA. 7296

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொழிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டலி ஹெலரன் சேனனாயக்கா ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி,
1950 ம (நவ) (செபரெமபா) புரட்டாதிமீர் 25 ந உ.

ட. டி. சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

துணடு.	காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல : 466	கிராமம்—மாபோபிடடிய.	விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம்.
						ஏ. ரூ. ப.
68	கொல்குறமுலவத்த, பெஹேன	புஹுஅறம்	ரப்பா, தேங்காய் தோட்டம்	..	ஏ. ஆர். பீ. மாபா குணரதன, தொடங்கும்புற, அலவலை	2 2 8
69	ஷே	தேங்காய் தோட்டம் (1 வயது)	0 0 15
70	ஷே	0 0 4
71	புஹுஅறம்பேஹேன	..	றப்பர், 15-20 வயது, ஒரு தேங்காய்மரம், 20 வயது, 20 பாக்குமாம் 5-25 வயது	0 0 16
மொத்தம்						2 3 3

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்லி ஷெலரன் சேனநாயகர் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 25 ந உ.

டட்லி சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,486. கிராமம்—தென்னையும் ஒவிலையும்.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	மில்லகாமுலஹேனையும் மொரகாமுல ஹேனையும்	தென்னை, பஞ்சு, கழுகு, பலா மரங்கள் உள்ள தோட்டம்	யு. எம். எச். பியதாச, ஒவிலை, தென்னை, மாதத்தி	0 1 0
2	ஷே ..	தென்னை, பலா, கழுகு, கறுவா, பஞ்சு மரங்கள் உள்ள தோட்டம்	ஷே ..	1 0 34
3	மில்லகாமுலஹேனே	.. ஒரு தென்னை மரமும், ஒரு கழுகு மரமும் உள்ள சேனை	ஷே ..	2 0 2
4	ஷே தென்னை, பலா, கழுகு, பஞ்சு மரங்களும், ஒரு நிரந்தர கட்டடமும், தகரக் கக்கசம, ஒரு மண் கிணறுமுள்ள தோட்டம்	ஷே ..	1 0 23
5	தினுமல்லகாமுலஹேனையும் காமுலஹேனையும்	மிலல் தென்னை, பலா, கழுகு, ராப்பலா, கொக்கோ, கித்துள் மரங்களோடு ஒரு உடைந்த குடிசையுள்ள தோட்டம்	ஷே ..	0 0 14
6	கிரம்பஹேனே தென்னை, பலா, கித்துள், கழுகு, லுனுமிதலல, கஜலி, சப்பு மரங்கள் உள்ள தோட்டம்	ஷே ..	1 2 31
மொத்தம்				6 1 24

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்லி ஷெலரன் சேனநாயகர் ஆகிய நான 1950-ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்று இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 27 ந உ.

டட்லி சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,632. கிராமம்.—உடவேரகம்.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	லியனவருமபுர	.. நெல்வயல மில். விலி மேரி குருல என்பவரும் மிலிஸ். எல். எஸ். குருல என்பவரும்	0 1 5
விலாசம் : இல. 1/42, விஹார ரோட்டு, மாதத்தி				